



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,891 — FRIDAY, FEBRUARY 10, 1956

(Published by Authority)

PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
Land Settlement Notices :—		Land Sales by the Settlement Officers :—	
Preliminary Notices	185	Western Province	—
Final Orders	—	Central Province	—
Land Sales by the Government Agents : —		Southern Province	—
Western Province	—	Northern Province	—
Central Province	—	Eastern Province	—
Southern Province	—	North-Western Province	—
Northern Province	—	North-Central Province	—
Eastern Province	—	Province of Uva	—
North-Western Province	—	Province of Sabaragamuwa	—
North-Central Province	—	Land Acquisition Notices	189
Province of Uva	—	Notices under the Land Development Ordinance	190
Province of Sabaragamuwa	—	Land Redemption Notices	201
		Miscellaneous Land Notices	201
		Lands under Peasant Proprietor Scheme	—

PART V published with this Issue contains Notice to revoke or suspend Private Carrier's Permits, &c.

Preliminary Notices

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,084 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 10th day of February, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 1st day of November, 1955.

S. L. DE SILVA,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Tanabela in Uda Pattuwa of the Kukul Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries :—

North : The village limit of Deiwala, F. V. P 159 in Nawadun Korale, the village limit of Mihanawita, F. V. P 159 in Atakalan Korale ;

East : The village limit of Rambuka, part of Dorawela Ela (the village limit of Rambuka) ;

South : The village limit of Tebugala, part of Rambuko Ganga (the village limits of Tebugala and Gangalagomuwa) ;

West : Part of Rambuko Ganga (the village limit of Gangalagomuwa), part of Inn Dola (the village limit of Deiwala, F. V. P 159 in Nawadun Korale), the village limit of Deiwala, F. V. P. 159 in Nawadun Korale.

Block Survey Village Plan No. 944

Lot No.	Name of Land	Extent		
		A	R	P
1 ..	Walankandemukulana, Paduwileathura, Mundemuwattemukulana, Kudaluathura, Niyandagalaathura, Galwalagawamukulana, Kandaweta-gawahenemukalana (contains part of Walaukanda Trig) .	1,386	1	18
4 ..	Tennehena	0	2	12
5 ..	Tennehenekumbura	0	2	34
6 ..	Tennehenekumbura (reservation along Inn Dola)	0	1	21
7 ..	Inn Dola—Stream (half area)	1	3	2
8 ..	Tennehenepaula (reservation along In Dola)	1	1	18
9 ..	Tennehenepaulapahala (reservation along In Dola)	1	2	29

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Panapola in the Uda Pattuwa of the Kukul Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries —

North The village limits of Dodammuluwa and Gangalamuwa,

East. The village limits of Rannokkanda and Gampalawalakada, part of Imedola (the village limit of Gampalawalakada);

South Part of Panapola Ganga (the village limit of Hapugoda (part of)), part of stream (the village limit of Hapugoda (part of)), the village limit of Hapugoda (part of).

West The village limit of Gamagepetta, part of footpath (the village limit of Gamagepetta), part of Beeralagedola (the village limit of Gamagepetta), part of Panapola Ganga (the village limit of Gamagepetta), the village limit of Dodammuluwa, part of Bambarawaldola (the village limit of Dodammuluwa), part of Dikhenedola (the village limit of Dodammuluwa), the village limit of Dodammuluwa, part of Dikhenedola (the village limit of Dodammuluwa).

Block Survey Village Plan No. 950

Lot No.	Name of Land	Extent A. R. P.
1	Dikhenedola (stream) (half area)	0 1 0
2	Dikhenemedadola (stream)	0 1 27
3	—Stream	1 0 5
4	—Stream	0 3 1
5	Kakkutudola (stream)	0 1 18
6	Mahakottakandehenedola, Yayehenedola (stream)	2 1 0
6½	Dikhenedola (stream) (half area)	0 1 7
7	—Stream	0 3 29
8	Tibbotuwegalamukalana, Mahatibotuwegalamukalana	50 2 8
9	Pihillagawahena, Warakagahahena, Mediyagahahena, Boruluketiyehehena, Godallehena, Bomaluwehena, Mahakottakandehena, Labuwalwattehena, Digarollehena, Pujagallenehena, Dikhena	179 0 24
10	—Channel	0 0 30
11	Bomaluwehenepaulehenaaswedduma (reservation along stream and Yayehenedola)	0 2 19
13	Godellehenedolaaddarakumbura (reservation along Dikhenedola)	0 2 7
14	Godellehenedeniya	0 0 32
15	Godelleheneaswedduma	0 3 4
16	Godellehenewatta (reservation along channel)	0 0 16
17	Godellehenewatta	1 0 25
18	Godellehenewatta	0 3 32
19	Bambarawaldola (stream)	1 1 8
19½	Bambarawaldola (stream) (half area)	0 0 9
20	—V. C. Path	0 0 26
20½	—V. C. Path	0 0 15
21	—Stream (half area)	0 0 3
22	Waturaandawetanadola (stream) (half area)	0 0 9
23	Potupitipolakumbura	2 0 7
24	Potupitipoladeniya	0 1 14
25	Potupitipolawatta	13 0 2
26	Kohulamandiyehena, Bokutumandiyehena, Potupitipolahena	5 0 24
27	Rannokkandemahadola, Pujagallenedola, Rattegahawattedola (stream)	7 3 17
28	Mediyagahahenedola (stream)	0 0 6
29	Batahena, Kirindigalagawahena, Pussegahahena, Labugahawalagawahena, Halbandinadolehena, Tennapatahena, Pujagallenehena, Nawalahena, Bisopannewalagawahena, Dekandehena	138 2 22
30	Dekandehenedola (stream)	0 1 17
31	—Footpath	0 1 4
32	—Footpath	0 0 5
33	—Footpath	0 0 2
34	—Footpath	0 0 1
35	Kalugalahena	2 1 26
36	Naigalahena, Potupitipolahena, Pahalakottakandahena, Hamasgahahena, Balagahalayaddehena, Kalugalahena	28 0 37
37	Batahenewatta	5 2 38
38	Batahenewatta (reservation along Panapola Ganga)	0 0 29
39	Batahenewatta (reservation along Panapola Ganga)	0 0 36
40	Batahenedeniya (reservation along Panapola Ganga)	1 0 11
41	Batahenewatta (reservation along Panapola Ganga)	1 1 16
42	Pahalakottakandemaaddadeniya (reservation along Panapola Ganga)	0 0 39
43	Pahalakottakandawatta	1 0 20
44	Kalugalahenedeniya	0 2 6
45	Kalugalahena	1 0 14
46	Kalugalahena	1 0 31
47	Kalugalahena	0 2 0
49	—Footpath	0 0 19
50	Rattegahawatta (reservation along Rattegahawattedola)	1 2 24
51	Rattegahaaluthwatta (reservation along Rattegahawattedola)	0 2 4
51½	Rattegahaaluthwatta	0 0 18
52	Rattegahawattedeniya (reservation along Rattegahawattedola)	0 2 21
53	Rattegahawattekumbura (reservation along Diddenyehenedola and Rattegahawattedola)	0 2 21
55	Illagotukapollagawakandaudabasaharawatta	2 0 32
55½	Illagotukapollagawahenewatta (reservation along Rattegahawattedola)	0 1 26
56	Illagotukapollagawawatta, Balagahalayaddehena (reservation along Rattegahawattedola)	0 2 5
57	Balagahalayaddegawawatta	1 0 12
58	Panapola Ganga (stream)	16 1 31
62	Pahalakottakandawatta (reservation along Panapola Ganga)	1 1 9
63	Panapola Ganga (stream) (half area)	2 2 39
64	Kekunamullewatta, Bunwala (reservation along Panapola Ganga)	3 2 37
66	Rattegahawattahena	0 2 27
68	Rattegahawatta	0 1 17
69	Rattegahawatta (reservation along Diddenyehenedola)	0 1 27
71	Gallenewatta (reservation along Diddenyehenedola)	0 1 34
72	Gallenewatta	0 0 34
73	Polgahahenerubberwatta (reservation along Diddenyehenedola)	0 2 12
74	Polgahahenerubberwatta	0 3 23
75	Maladola, Diddenyehenedola (stream)	0 3 23
76	Galaudahenemukalana, Diddenyesturemukalana, Galaudamukalana	22 0 0
77	Liyaddepauladola (stream)	0 0 34
78	Diddenyekumbura (reservation along Diddenyehenedola)	0 3 1
79	—V. C. Path	0 0 7
80	Rukattanahena, Galapallehena, Galapallegulana, Denukgehena, Rattegahahena, Karawketiyehena, Wanahaluketiyehehena, Ambagahahena, Udahapatthyehena, Polgahahena, Gallenewattahena, Budiyaddehena, Tennehena, Achariwattahena, Panukeragahahena, Gallenehena, Diddenyesturehena, Diddenyehena	88 1 39
81	Diddenyehenewatta	0 1 8
83	Polgahahenealuthwatta	0 3 2
84	—V. C. Path	0 0 28
85	Polgahaheneudakumbura	0 1 3
86	Polgahahenekumbura (reservation for Polgahahenedola)	0 0 16
87	Polgahahenedola (stream)	0 0 4
91	—V. C. Path	0 0 37
93	Kekunamullewatta, Bogahawelepuluwa	0 2 0
94	Kekunamullealuthwatta (reservation along Ambagahawattedola)	0 3 10
95	Kekunamullapelessehena	0 2 12
96	Ambagahawattedola (stream)	0 1 23
97	Paragahapelessewatta (reservation along Ambagahawattedola)	0 2 38
99	Beeralagedola (stream) (half area)	0 0 8
100	Footpath (half area)	0 0 1
101	Ambagahawattedeniya	0 1 35
102	—Waste land	0 0 13
103	Ambagahawatta	0 1 36
104	Ambagahawattahena, Paragahapelessehena, Gorokgahahena, Bogahawelepaula	4 2 24
108	—V. C. Path	0 1 6
109	—V. C. Path	0 0 30
110	—Path	0 0 15
111	—Waste land	0 1 9
112	—Stream	0 0 1
113	—Path	0 0 10
115	—Footpath	0 0 4
116	—Stream	0 0 1
117	—Footpath	0 0 12

Lot No.	Name of Land	Extent		
		A.	R.	P.
118	Polgahahenedola (stream)	0	0	6
119	—Waste land	0	2	24
120	—Footpath	0	0	10
122	—Stream	0	0	3
124	—Bridge	0	0	4
125	Muttettukumbure Ela (stream)	0	0	5
127	—Channel	0	0	14
128	—V. C. Path	0	0	4
129	—Channel	0	0	3
130	—V. C. Path	0	0	8
131	Depawellehenaluthwatta	0	2	1
132	Depawellehenewatta	0	1	30
133	Depawellehena, Talpekandahena, Talampekandehena, Ambagahawattahena	32	1	33
134	Depawellehenewatta	1	0	9
135	Depawellehenewatta	0	1	31
136	Depawellehenewatta	3	0	35
137	—P. W. D. Path	0	0	22
138	—P. W. D. Path	0	0	29
139	Depawellehena	1	1	12
140	—V. C. Path	0	0	3
141	Kaluwathdola (stream)	0	2	31
142	—V. C. Path	0	2	0
144	Acharigewattedeniya	0	0	39
145	—P. W. D. Path	1	0	22
146	Karawketiyerubberwatta	3	2	17
147	Karawketiyewatta	0	3	10
148	Bokkuwagawawatta (reservation along Panapola Ganga)	0	1	9
149	Kammalpanawehena	0	1	30
150	Bokkuwagawawatta (reservation along Panapola Ganga)	0	0	23
151	Bokkuwagawakumbura (reservation along Panapola Ganga)	0	0	25
152	Gevanakandahena (reservation along Panapola Ganga)	0	1	39
153	Gevanakandahenewatta (reservation along Panapola Ganga)	0	1	13
154	Karawketiyewaluthwatta (reservation along Panapola Ganga)	0	3	22
155	Karawketiyewaluthwatta	1	1	37
156	Gevanakandahena	1	1	31
158	Peragaswatta	14	0	18
159	Peragaswatta (reservation along Ambagahahenedola)	0	3	26
160	Ambagahahenedola (stream)	0	0	31
161	Peragaswatta (reservation along Panapola Ganga and Ambagahahenedola)	5	0	34
162	—P. W. D. Path	1	0	5
163	Ambagahahenewatta	0	3	6
164	Denokgewatteaswedduma	0	1	21
165	Denokgewattedeniya	0	2	14
167	Denokgealuthwatta	1	2	0
168	Peragaswatteahena, Donokgewatthena, Galapallegulanehena	6	0	9
169	Peragaswatteudahakella, Imedolagawakumbura	1	0	37
170	Imedolagawawatta	0	2	20
171	Galapallegulanewatta	3	2	34
172	Galapallegulanewatta (reservation along Imedola)	0	1	39
173	Imedolagawakumbura (reservation along Imedola)	0	0	18
174	Imedola (stream) (half area)	0	0	24
175	Galapallegulanewatta, Imedolagawawatta (reservation along Imedola and Panapola Ganga)	1	3	33
176	Panapola Ganga (stream) (half area)	3	3	37
177	—Stream (half area)	0	0	5
178	Egodawattehena	0	3	22
179	Egodawattealuthwatta	2	1	24
180	Egodawattealuthwatta (reservation along Panapola Ganga)	0	2	21
181	—Footpath	0	0	13
182	Egodawattehena	7	1	11
183	—Path and V. C. Path	0	1	28
184	Medawattedola (stream)	0	0	17
186	Beeragalagawattahena, Kotuwawattahena, Madawalagawahena, Dalukgalahena, Beerawalattahena	4	1	31
	Total	726	1	30

(Ratnapura S. O. No. 2—1956)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,086 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three

months from the 10th day of February, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 1st day of November, 1955.

S. L. DE SILVA,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and viably on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Tebugala in the Uda Pattuwa of the Kukul Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries —

North Part of Kotana Dola (the village limit of Gangalagomuwa), the village limit of Gangalagomuwa, part of Rambuke Ganga (the village limit of Tanabele), the village limit of Tanabele,

East Parts of Doiwala Ela and Rambuke Ganga (the village limit of Rambuka), the village limit of Rambuka, part of Rambuke Ganga (the village limit of Bopitiya),

South Part of Rambuke Ganga (the village limit of Bopitiya) part of stream (the village limits of Bopitiya, Gammedda and Aruggoda), the village limit of Rannokkanda,

West The village limits of Rannokkanda and Gangalagomuwa.

Block Survey Village Plan No. 952

Lot No.	Name of Land	Extent		
		A.	R.	P.
2	Dorawala Ela, Rambuke Ganga (stream) (half area)	1	2	35
4	—V. C. road	0	1	7
5	—V. C. road	0	1	0
7	Katukedolla	0	0	9
8	—Ela (stream)	0	0	8
9	—V. C. road	0	1	7
9½	—Footpath	0	0	1
13	Tittagedarawelagodella, Viharagodella	1	0	12
14	Halambawlegodella, Tumbawilahena	4	0	31
15	Helambadeniya, Helambagahawila	0	1	38
16	Helambagahawilehena, Muttettuwawilehena, Muttettuwawile Tennepitahena, Galpottawilehena, Galpottahena, Galketiawilehena, Muttettuwiletennapitahena (contains Rambuka Trug)	23	2	24
17	Muttettuwila	1	1	20
18	Muttettuwila	0	0	21
19	Muttettuwilehena, Muttettuwilegodella, Agalakepuwattehena	6	1	35
20	Muttettuwilegodella	1	3	14
21	Muttettuwileaswedduma	0	3	6
22	Muttettuwawilegodella	0	2	1
23	Muttettuwilearawa	1	0	12
24	Muttettuwile Tennepitahenewatta	1	2	26
25	Agalakepuwatta, Landagawagodella	1	3	10
26	Agalakepuwatta	1	2	13
27	Galpottahenewatta	0	2	29
29	—Footpath	0	1	28
31	Tanabele Ela (stream)	1	2	36
32	Galketiawilewatta	0	1	36
33	Galketiawileaswedduma	0	0	28
34	Galketiawila	0	2	21
35	—Footpath	0	0	8
35½	—Footpath	0	0	14
36	Galketiawilehena, Radellehena, Penawalehena	35	2	12
39	Rambuke Ganga (stream)	3	3	33
40	Penawalehena (reservation along Rambuke Ganga)	1	2	23
44	Egodagedarawatta	0	1	21
46	Egodagedarawatta (reservation along Tanabele Ela)	0	0	37
48	Radellehenewatta	0	1	26
49	Radellehenewatta (reservation along Tanabele Ela)	0	1	3
51	Galpottawiladeniya	0	0	32
52	Halambagahawiledeniya	0	2	27

Lot No.	Name of Land	Extent			Lot No.	Name of Land	Extent			
		A	B	P. F.			A	B	P. F.	
53	Thumbewilagodellehena, Patalpitiye-godella	3	1	29	91	Dikowitagodella, Tebugalahena, Paranagedarawattehena, Pirideniyehena, Pimburaadeniyahena, Nagahatotuwehena, Welhwitahena, Ihala Welhwitahena, Welikandehena, Welipotehena, Kannumiyahena, Kolonnehena	100	3	16	
54	Anguwa	0	0	32	92	—Channel	0	0	8	
55	Tumbawiladeniya	0	1	28	94	Pahalapimburaadeniyakumbura	0	3	17	
56	—Water hole	0	1	28	95	—Channel	0	0	5	
58	Patalpitiyehenewatta	2	0	0	95½	—Channel	0	0	5	
59	Patalpitiyegodella, Tumbawilegodella, Dodampitiyegodella	6	0	17	97	Nagahatotuwe Dola (stream)	0	1	13	
60	—Water hole	0	0	23	98	Pmdeniyee Dola (stream)	0	0	15	
62	Rambuke Ganga (stream) (half area)	2	3	37	99	Nagahatotuwehena (reservation along streams) (lots 73 and 97), Pmdeniyedola	2	1	36	
63½	Patalpitiya	0	1	0	100	Kandamuniye Dola (stream)	0	1	3	
64	Gurubewile Okandewatta, Dehigaspitiyehenewatta	1	2	22	102	Narangaswatte Dola (stream)	0	1	27	
65	Gurubewile Okandewatta (reservation along Rambuke Ganga)	1	0	16	103	Pillehena Dola (stream)	1	0	5	
66	Galpottawilewatta	1	2	16	104	Narangahawatte Dola (stream)	0	0	8	
67	We-Ihattehenewatta (reservation along Tenabele Ela)	0	3	24	105	—Stream	0	0	29	
68	We-Ihattetenna (reservation along Tanabele Ela)	0	1	29	106	—Stream	0	0	39	
69	Galpottawelehena, Patalpitiyehena, Dehigaspitiyehena	15	0	10	107	Peellehena, Mandiyehena, Narangaswattehena, Morehena, Pichchamalwattehena, Morakandehena, Mahadekandehena, Pandeniyehena	143	1	6	
73	—Stream (half area)	2	2	12	109	Pmdeniyee Dola (stream)	0	1	7	
76	Tebugala Ela, Tebugala Dola, Pichchamalwatte Dola (stream)	3	0	24	110	—Stream	0	1	12	
78	Kolonnehena, Bambaragaladena, Galendehena	54	3	37	111	—Stream	0	0	11	
78½	Rambuke Ganga (stream) (half area)	0	1	23	112	Tebugala Dola (stream)	0	3	8	
79	Bambaragalakumbura	0	1	13	113	Maha Dola (stream)	0	1	4	
80	Bambaragalakumbura	1	2	13	114	—Stream	0	0	7	
81	—Channel	0	0	13	115	Tibbotuwagala Mukalana, Mahatibbotuwagala Mukalana	234	3	33	
82	Galendehene Dola (stream)	0	3	20	116	Kotana Dola (stream) (half area)	0	0	35	
84	—Channel	0	0	5	117	Inmankapolle Dola (stream) (half area)	0	0	3	
85	Kolonnehenedeniya	0	2	28						
86	—Channel	0	0	11						
87	Paranagedarawattedeniya, Paranagewattedeniya	1	3	31						
88	Dikowitahena	2	2	0						
89	Gorokgaha Arawawatta	0	3	11						
90	Gorokgaha alias Gorokgahamandiyawatta (reservation along Tebugala Ela)	0	2	12						
							Total:	700	1	4

(Ratnapura S. O. No. 3—1956).

Land Acquisition Notices.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No. 25 OF 1956

Reference No. LH/A-126-J55 E 366.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, January 30, 1956.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I Government Agent, Assistant Government Agent or other authorized officer	II Description of Land
The Government Agent, Kalutara District, or other officer authorized by him	A portion, in extent about 2 acres, out of the land called Perth Estate, situated in Wagawatta Village, Raigama Korale, Kalutara District, and bounded as follows — North and West by remaining portions of the same land; East by Poruwedanda-Manana U. C. Road; South by Estate Road

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No. 26 OF 1956

Reference No. R/A-18/J55 LG 208-8.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, February 1, 1956

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

SCHEDULE

I Government Agent, Assistant Government Agent or other authorized officer	II Description of Land
The Government Agent, Colombo District, or other officer authorized by him	Lots 34, 35 and 36 in preliminary plan A 3,457

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36, Proviso (a)

ORDER No 27 OF 1956

Reference No LH/A/187-J 55 HA 465.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, February 1, 1956

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

I Government Agent, Assistant Government Agent or other authorized officer	SCHEDULE	II Description of Land
The Government Agent, Kalutara District, or other officer authorized by him		An allotment of land called Kongahawatta and Kahatagahawatta <i>alias</i> Ketakelagahawatta, in extent about 0 A 1 R 33 P, situated at Pattiya North Division, within the U C limits of Panadure, Panadure Totamuna, Kalutara District, and bounded as follows.— North by Quarry Road; East by a portion of the same land claimed by Mr. Theodore Fiedric Gunatilleke; South by road reservation, West by a portion of the same land claimed by Mrs W. G. Wickrema-singhe.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition Amendment Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

- (1) A portion, in extent about 323' × 15' from the land called Dawatagahawatta, situated at Hisella, Siyane Korale East Colombo District; and bounded as follows.—
North by the burial ground,
East by Dawatagahawatta;
South and West by Millagahawatta
- (2) A portion, in extent about 152½ feet × 15 feet from the land called Millagahawatta situated at Hisella, Siyane Korale East, Colombo District; and bounded as follows —
North, East and West by Millagahawatta;
South by P. W. D. Road.
- (3) A portion, in extent about 267' × 15' from the land called Millagahawatta situated at Hisella, Siyane Korale East, Colombo District; and bounded as follows.—
North by the burial ground;
East by Dawatagahawatta;
South and West by Millagahawatta
- (4) A portion, in extent about 225' × 30' from the land called Nagollawatta, situated at Hisella, Siyane Korale East, Colombo District; and bounded as follows —
North, East and West by Nagollawatta;
South by the burial ground.
- (5) A portion, in extent about 265' × 30' from the land called Batadombagahalanda, situated at Hisella, Siyane Korale East, Colombo District; and bounded as follows.—
North by Kumetiawatta (Crown);
East and West by Batadombagahalanda,
South by Illankandiyawatta.
- (6) A portion, in extent about 105' × 30' from the land called Illankandiyakumbura Wanata, situated at Hisella, Siyane Korale East, Colombo District; and bounded as follows —
North by Batadombagahalanda;
East by Batadombagahalanda rubber land;
South by Illankandiya paddy field;
West by Illankandiya wanata
- (7) A portion, in extent about 80' × 15' from the land called Nagollawatta, situated at Hisella, Siyane Korale East Colombo District; and bounded as follows.—
North, South and West by Nagollawatta;
East by Nagahawatta
- (8) A portion, in extent about 100' × 15' from the land called Nagahawatta, situated at Hisella, Siyane Korale East, Colombo District, and bounded as follows.—
North, East and West by Nagahawatta;
South by Nagollawatta.
- (9) A portion, in extent about 152½ × 15' from the land called Millagahawatta, situated at Hisella, Siyane Korale East, Colombo District; and bounded as follows —
North, South and West by Millagahawatta,
East by Millagahawatta *alias* Dawatagahawatta
- (10) A portion in extent about 138' × 30' from the land called Millagahawatta, situated at Hisella Siyane Korale East, Colombo District; and bounded as follows.—
North, South and West by Millagahawatta;
East by Dawatagahawatta
- (11) A portion, in extent about 73' × 15' from the land called Millagahawatta, situated at Hisella, Siyane Korale East, Colombo District; and bounded as follows:—
North, South and West by Millagahawatta,
East by Dawatagahawatta.

- (12) A portion, in extent about 40' × 30' from the land called Illankandiya Kumbura, situated at Hisella, Siyane Korale East, Colombo District; and bounded as follows —
North by Illankandiyakumbura,
East and South by the same field,
West by Nagahawatta.
- (13) A portion, in extent about 245' × 15' from the land called Illankandiyakumbura, situated at Hisella, Siyane Korale East, Colombo District; and bounded as follows —
North by Illankandiyakumbura,
East, South and West by the same field
- (14) A portion, in extent about 100' × 15' from the land called Nagahawatta, situated at Hisella, Siyane Korale East, Colombo District; and bounded as follows —
North, East, South and West by portions of the same land
- (15) A portion, in extent about 132' × 15' from the land called Nagahawatta, situated at Hisella, Siyane Korale East, Colombo District; and bounded as follows —
North by Nagahawatta;
East by Dangahawatta,
South and West by Nagahawatta.
- (16) A portion, in extent about 92' × 15' from the land called Nagahawatta, situated at Hisella, Siyane Korale East, Colombo District, and bounded as follows —
North by Nagahawatta,
East by Dangahawatta,
South by parts of Dangahawatta and Nagahawatta,
West by part of Nagahawatta.
- (17) A portion, in extent about 66' × 15' from the land called Dangahawatta, situated at Hisella, Siyane Korale East, Colombo District; and bounded as follows —
North by Ela;
East and South by same land,
West by part of Nagahawatta
- (18) A portion, in extent about 221' × 30' from the land called Nagahawatta, situated at Hisella, Siyane Korale East, Colombo District; and bounded as follows —
North and East by Ela,
South by Dangahawatta,
West by Nagahawatta

Ref No. QA 228/J/LLD/52/53
Colombo, December 16, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

- (1) A portion, in extent about 175 feet by 50 feet, from the land called Minuwanwilawatta, situated in Battaramulla, Hewagam Korale, Colombo District; and bounded as follows —
North by land called Minuwanwilawatta (Crown),
South by Depa Ela;
East and West by remaining portions of the same land
- (2) A portion, in extent about 200 feet by 50 feet from the land called Jayasunderawela, situated in Battaramulla, Hewagam Korale, Colombo District, and bounded as follows —
North by Depa Ela;
South by land claimed by P. A. Jayasekera of Battaramulla,
East and West by remaining portions of the same land
- (3) A portion, in extent about 25 feet by 50 feet from the land claimed by Mr. P. A. Jayasekera of Battaramulla and situated in Battaramulla, Hewagam Korale, Colombo District; and bounded as follows —
North by land claimed by Mr. T. T. Almeida of Battaramulla,
South by Main Road from Colombo to Battaramulla;
East and West by remaining portions of the same land

Reference No. Q B 205/J55 S 378
Colombo, January 19, 1956

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

Reference No. LA/GA/55/45/J 55 L 429 (VI)

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

The following allotments of land situated in the villages of Paragoda, Iktiriwatta, Kandegama, Polgolla and Ranamukayatenna, Madure Korale, Weudawilli Hatpattuwa, Kurunegala District —

- (1) An extent of 5 A 0 R 22 P, out of the land called Galketiyahena *alias* Field View Estate (lot 67 in F. V. P. 822 and part of Advanced Extract No. 1 to F. V. P. 822), bounded as follows —
North by lot 7 in F. V. P. 822 and Advanced Extract 1 of F. V. P. 822;
East by Advanced Extract No. 1 of F. V. P. 822;
South by lots 66 and 68 in F. V. P. 822;
West by lots 68 and 7 in F. V. P. 822.

- (2) An extent of 3 A 1 R. 0 P., out of the land called Kongahamulohona *alias* Galketyahena *alias* Field View Estate (lots 239 and 74 in F. V. P. 822), exclusive of V. C. road marked lot 73, and bounded as follows —
 North by lots 68, 71 and 66 in F. V. P. 822,
 East by Advanced Extract 1 of F. V. P. 822, lots 238 and 88 in F. V. P. 822,
 South by Advanced Extract 1 of F. V. P. 822, lots 77 and 75 in F. V. P. 822,
 West by lot 7 in F. V. P. 822
- (3) An extent of 15 A 0 R. 19 P., out of the lands called Galketyahena, Galpotehena *alias* Field View Estate (lots 79 and 241 in F. V. P. 822), exclusive of the P. W. D. road marked lot 80, and bounded as follows —
 North by lots 7, 75 and 240 in F. V. P. 822,
 East by lots 243, 246, 247, 248 and 89 in F. V. P. 822;
 South by lot 242 in F. V. P. 822;
 West by lots 81 and 7 in F. V. P. 822
- (4) An extent of 118 A 3 R. 2 P., out of the lands called Kongahahena, Magahena *alias* Field View Estate (lots 84, 211, 185½ and parts of lots 185 and 209 in F. V. P. 822, part of lot 3 in F. V. P. 2,621 and parts of lots 55 and 68 in F. V. P. 2623), exclusive of V. C. road marked lot 83, the three dry streams and streams marked lots 183 and 184, Kadegama Ela marked lot 1 in F. V. P. 2,621 and lot 208½ in F. V. P. 822, lot 3 in F. V. P. 2,621, Gamunawa Ela marked lot 4 in F. V. P. 2,621 and lot 56 in F. V. P. 2,623; and bounded as follows —
 North by Karandagolla Ela marked lot 108, Mogahena Ela marked lot 170, lot 171, Ela marked lot 172, lots 293, 294, 295, 296, 297, an Ela marked lot 177, lots 181, 182, Ela marked lot 183, lots 178, 160, 159, Ela marked lot 158, lots 185, 210, Ela marked lot 184, lots 210, 185, 189, 185, Kadegana Ela marked lot 208½ and lot 185 in F. V. P. 822;
 East by lots 71, 72, 73, 24, 28, stream marked lot 23, lots 54, 53 and stream marked lot 52 in F. V. P. 2,623;
 South by lot 58, footpath marked lot 57, lot 68, Gomunawa Ela marked lot 56½, lot 55 in F. V. P. 2,623, lots 308, 307, 217, and V. C. road from Wouda to Kandy marked lot 216 in F. V. P. 822;
 West by Dodantalawa Ela marked lot 212 and Karandagolle Ela marked lot 108 in F. V. P. 822,
- (5) An extent of 1 A. 0 R. 0 P., out of the land called Kongahahena *alias* Field View Estate (part of lot 185 in F. V. P. 822), exclusive of footpath marked lots 196 and 204, and bounded as follows —
 North by lots 198, 197, 198, 306 in F. V. P. 822 and Gomunawa Ela marked lot 195 in F. V. P. 822;
 East by Gomunawa Ela marked lot 195 in F. V. P. 822,
 South by Gomunawa Ela marked lot 195 and part of lot 185 in F. V. P. 822;
 West by part of lot 185 in F. V. P. 822
- (6) An extent of 3 A. 2 R. 30 P., out of the land called Barnbaragahena, Kongahahena *alias* Field View Estate (parts of lots 87 and 88 in F. V. P. 2,623); and bounded as follows —
 North by lot 50 in F. V. P. 2,623,
 East by lots 89 and 68 in F. V. P. 2,623;
 South by lot 68 in F. V. P. 2,623,
 West by parts of lots 88 and 87 in F. V. P. 2,623
- (7) An extent of 13 A. 2 R. 1 P., out of the land called Alawattehena *alias* Field View Estate (lot 100 in F. V. P. 2,623), and bounded as follows —
 North by lots 91, 92, stream marked lot 95, lots 96, 97 and 61 in F. V. P. 2,623;
 East by lot 101 in F. V. P. 2,623;
 South by Central Province boundary,
 West by lots 68 and 91 in F. V. P. 2,623.
- (8) An extent of 10 A. 3 R. 19 P., out of the land called Kahatagashamulohenawatta *alias* Kongahahenewatta *alias* Field View Estate (lot 58 in F. V. P. 2,622), and bounded as follows —
 North by lots 57 and 7 in F. V. P. 2,622,
 East by lots 17, 18 and 20 in F. V. P. 2,622,
 South by lot 20 in F. V. P. 2,622,
 West by lots 20 and 57 in F. V. P. 2,622.

Signified by me.

C. B. P. Perera,
 Permanent Secretary.

Ref. No. J 55 L 429 (VE)
 Colombo, February 2, 1956

P. B. BULANKULAME,
 Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
 (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 92' x 115', out of the land called Gampolawatte (being a part of lot W3 in F. V. P. 4), situated at Nugawela, Pannil Pattu, Atakalan Korale, Ratnapura District, and bounded as follows —

North, South and West by remaining portions of the same land,
 East by P. W. D. Road.

Ref. No. J/J54 LG 342
 Colombo, January 9, 1956.

P. B. BULANKULAME,
 Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
 (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An extent of about 2 acres from the lands called Parahenewatta, Galabendihena, Medakoratuwewatta and Kajugaswatta (lot 224 in F. V. P. 943), situated in Rambuka Village, Uda Pattuwa, Kukul Korale, Ratnapura District; and bounded as follows —

North by Rambuka-Rakwana P. W. D. Road;
 East by Stream,
 South by remaining portion of the land called Medakoratuwewatta,
 West by Kalugaladola.

Ref. No. J/J 55 E83
 Colombo, December 22, 1955.

P. B. BULANKULAME,
 Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby, declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the lands described below are needed for a public purposes and will be acquired under the provisions of that Act

(1) The land called Botale Pillewa *alias* Botalewatta, in extent about 1 acre, situated in Kalugala Village, Egalla Wasama, Belgal Korale, Kegalla District, and bounded as follows.—

North by the land called Walagodawatta,
East by a channel,
South by the land called Paranawatta,
West by the lands called Basunnehegawatta and Moonamalgahumulawatta

(2) The land called Walagodawatta, in extent about 1½ acres, situated in Kalugala Village, Egalla Wasama, Belgal Korale, Kegalla District, and bounded as follows.—

North by the land called Delpathdeniyewatta,
East by a channel,
South by the land called Bothalapillewa *alias* Botalewatta;
West by the land called Moonamalgahumulawatta

Ref. No J/55 E 162/LM 5584.
Colombo, December 22, 1955

P B BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE NATIONAL HOUSING ACT, No. 37 OF 1954

Certificate under Section 49

BY virtue of the powers vested in me by section 49 of the National Housing Act, No. 37 of 1954, I, Kanthiah Vaithianathan, Minister of Industries, Housing and Social Services, do hereby certify that the land described below should be acquired by the Government for the purposes of being made available for the carrying out of any housing object within the meaning of section 2 of that Act

Colombo, February 2, 1956

K VAITHIANATHAN,
Minister of Industries, Housing and Social Services

A block of land known as Mahilankerni Valavu, belonging to Mr V Ponnuchamy, in extent approximately 350 perches, situated in the D R O's Division of Thenmaradohi, Chavakachcheri, Jaffna District, Northern Province, and bounded as follows —

North By Kachcheri Road
East By land belonging to V Ponnuchamy
South By land belonging to Mrs J N Velupilla Velupilla Shanmugathas and others
West By lane and Crown land

NATIONAL HOUSING ACT, No. 37 OF 1954

Certificate under Section 49

BY virtue of the powers vested in me by section 49 of the National Housing Act, No. 37 of 1954, I, Kanthiah Vaithianathan, Minister of Industries, Housing and Social Services, do hereby certify that the land described in the Schedule hereto, should be acquired by the Government for the purpose of being made available for the carrying out of any housing object within the meaning of section 2 of that Act.

Colombo, January 31, 1956.

K VAITHIANATHAN,
Minister of Industries, Housing and Social Services.

SCHEDULE

A block of land forming part of De Soysa Estate, Ratmalana, in extent approximately 2 acres, situated in the Village Headman's Division of Ratmalana, D. R O's Division, Colombo, Colombo District, Western Province; and bounded as follows.—

North By Ratmalana Estate;
East By lot Y8 of Ratmalana Estate,
South By Road Reservation 34 feet wide,
West By lot Y4 of Ratmalana Estate

NATIONAL HOUSING ACT, No. 37 OF 1954

Certificate under Section 49

BY virtue of the powers vested in me by section 49 of the National Housing Act, No. 37 of 1954, I, Kanthiah Vaithianathan, Minister of Industries, Housing and Social Services, do hereby certify that the land described in the schedule hereto, should be acquired by the Government for the purpose of being made available for the carrying out of any Housing object within the meaning of section 2 of that Act.

Colombo, January 31, 1956

K VAITHIANATHAN,
Minister of Industries, Housing and Social Services.

SCHEDULE

A block of land forming part of land known as Molewatta *alias* Walawewatta Estate, in extent approximately 3 A. 2 R. 0 P., belonging to Mr. R. E. S de Soysa, situated in the Village Headman's Division of Wekada, D. R. O's Division of Panadura Totamune, Kalutara District, Western Province, and bounded as follows.—

North By Panadura-Horana-Ratnapura P W. D. road,
East By V. C. road to Morawinna;
South By the same land;
West By the same land.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Reference No MA/AC/2225/53.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired.

Preliminary plan No. A 3,729, Aluthkade, Ward No. 10—Aluthkade within the Municipal limits of
Colombo, Colombo District, Western Province

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P
1	Premises bearing assessment No 132, Ferry Street	Tiled masonry building and part of a masonry step	S B M Ibramsa Hajiyyar of 42, Silversmith Street, Colombo	0	0	1 89
2	Part of the common compound of premises bearing assessment Nos 132 and 134, Ferry Street	Tiled masonry bathroom, cement floor, water tap, ventilation shaft and part of masonry step	do	0	0	1 22
Total				0	0	3.1

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me, at the Municipal Office, Colombo, on March 15, 1956, at 2 30 p m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 29, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

Municipal Commissioner's Office,
Town Hall,
Colombo, February 1, 1956

W. GOPALLAWA,
Municipal Commissioner, Colombo, and Acquiring Officer.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Reference No MA/AC/93/53.

Notice under Section 7

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired.

Preliminary plan No. A 3,803. Section 1 Maradana Ward No. 19, Suduwella and Kuppiyawatta, Ward No. 22, Kuppiyawatta,
within the Municipal limits of Colombo, Colombo District, Western Province

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
4	Premises bearing assessment Nos 136 $\frac{1}{2}$ and 136 $\frac{1}{2}$, Stanley Place; 630, 632 and 634, Maradana Road and parts of premises bearing assessment Nos. 132, 136, Stanley Place; 654, 674 and 688, Maradana Road	Garden contains 2 mango trees 1-25 years, 3 coconut trees 25 years, 1 jak tree 40 years, 1 ugressa tree 5 years, 1 plantain bush 1 year, parts of 4 tiled masonry buildings, 1 zinc masonry kitchen, part of zinc masonry factory, 1 zinc wood shed parts of zinc wood store and zinc wood garage, parts of masonry walls and masonry drain, four masonry gate pillars and 3 wooden gates	Fahl A Caffoor, Mohudeen Caffoor, Usuff Caffoor, Zuber Caffoor, Raffi Caffoor, Mrs Sulaiman, Mrs Hussein and Mrs. Ghouse, P. O Box 1, Colombo	0	2	9 63
6	Premises bearing assessment No 706 and parts of premises bearing assessment Nos 696, 702 and 708, Maradana Road	Part of tiled masonry building, parts of cement pavements, masonry walls and zinc masonry buildings, a passage, masonry steps and a verandah	W A. D Wijeratna, Donald & Co., 696, Maradana	0	0	16.56
8	Parts of premises bearing assessment Nos. 718/4, 718/1 and 728, Maradana Road	Garden contains 1 jak tree 15 years, 1 mango tree 15 years, and part of a tiled masonry building and masonry wall and 4 gate pillars and 2 wooden gates	T P Balasuriya, Engineer, Ranjan Road, Wellawatta	0	0	16.71
14	Part of premises bearing assessment No 744, Maradana Road	Garden (road reservation)	W W Jayasinghe, G. M. R's Office, Colombo, disputed by Dr. A. D. P. A. Wijegunawardana, 742, Maradana Road, Maradana, and Mrs. R. H. Lenora, 744, Maradana Road, Maradana	0	0	2.33
17	Part of premises bearing assessment No 3, Kynsey Road	Garden contains 5 coconut, 5 mara, 3 kasa, 5 jak, 1 kon and 2 kumbuk trees 50 years, 1 kitul, 3 ratadel and 4 mangosteen trees 25 years, 1 arecanut tree 10 years, 1 wooden and iron gate, parts of 2 masonry walls and part of a path	Gate Mudaliyar Tudor Rajapaksa, 3, Kynsey Road, Maradana	0	1	8.82

All persons interested in the aforesaid lands are hereby requested to appear personally, or by agents duly authorised in writing before me, at the Municipal Office, Colombo, on February 29, 1956, at 2 30 p m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 20, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

Municipal Commissioner's Office,
Town Hall,
Colombo, January 18, 1956.

W. GOPALLAWA,
Municipal Commissioner, Colombo, and Acquiring Officer

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Reference No MA/AC/1189/53.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose.—

Description of the land to be acquired.

Preliminary plan No A 3,728, Aluthkade, Ward No 10—Aluthkade, within the Municipal limits of
Colombo, Colombo District, Western Province

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P
1	Premises bearing assessment No 134, and part of the common compound of premises bearing assessment Nos 132 and 134, Feary Street	Tiled masonry building, cement floor and part of masonry step	S B M Ibrahim Hajiyar, 42, Silversmith Street, Colombo	0	0	2-28
Total				0	0	2-28

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorised in writing, before me at the Municipal Office, Colombo, on March 15, 1956, at 2 30 p m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 29, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

Municipal Commissioner's Office
Town Hall,
Colombo, February 1, 1956

W GOPALLAWA,
Municipal Commissioner, Colombo, and Acquiring Officer.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No R/Q 4786/58

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired

P. plan No A 3,949 Situation—Pallidora

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P
1	Part of premises, bearing assessment Nos 244 and 246, Hill Street	Part of garden (contains no cultivation)	Mis M C Wijemanna, Allan Avenue, Dehiwala	0	0	0 65
2	Kuelwatta, assessment No 250, Hill Street	Waste land and part of tiled masonry boutique and a zinc shed	A V J de Wadya Chandra, 222, Calle Road, Dehiwala	0	0	1 13
3	Kuelwatta, assessment Nos. 262 and 264, Hill Street	Coconut garden (bare land), contains part of a tiled masonry house and an iron gate	Heiman Gunaratna, 262, Hill Street, Nikape, Dehiwala	0	0	3 05

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on March 12, 1956, at 3 30 p m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 1, 1956, the nature of their interest in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, February 1, 1956.

A S NAVARATNARAJAH,
Assistant Government Agent,

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No Q B 113/J/LLD/648/53

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose.—

Description of the lands to be acquired.

Preliminary plan No A 3,901. Villages—Mawatagama, Pitipana North and Pitipana South

Lot	Name of Land	Description	Name of Owner	Extent		
				A.	R.	P.
1	Doarakadakumbura	Paddy field	Weerasinghe Arachchige Charlis of Mawatagama	0	0	0 5
2	Do.	Paddy field contains bund and sluice	Matarage Peris of Pitipana North, Mullen-yawage Daniel of Uduwana, Sudusinghe Don Luwis of Uduwana, Don Johans Sudasinghe of Mawatagama, Bamunu Achchige Charlis of Mawatagama, Atapat-tuge Wilham of Pitipana South, Mulleriyawage Siyadoris of Mawatagama, and Mullen-yawage Kadorns of Mawatagama	0	0	30-6
3	Karuwalakumbura	Paddy field and contains part of bund	Pitipana Achchige Labaran of Pitipana South	0	0	3 1
4	Do.	do	Sudasinghage Yabonis and Pitipana Achchige Jinoris, both of Pitipana North	0	0	8 0
5	Do	do.	Pitipana Achchige Jinoris, Pitipana Achchige Podihamy of Pitipana South, and Pitipana Achchige Evegumhamy of Borella	0	0	9 6
6	Do	Paddy field and contains sluice and parts of channel and bund	Sudasinghage Julis Appu of Mawatagama	0	0	11-2
7	Do.	Paddy field and contains part of bund	Sudasinghage Abraham of Homagama	0	0	4-3

Lot	Name of Land	Description	Name of Owner	Extent			
				A	R	P	
8 ..	Tunhuyawakumbura	Paddy field contains sluice and bund	Weerasinghe Achchige Yasohamy of Pitipana North, Weerasinghe Achchige Podusingho of Panagoda, Weerasinghe Achchige Emanis Perera of Panagoda, Wedippuli Achchige Don Charles of Pitipana North, and Madapatage Abraham of Pitipana North	0	0	24	3
9	Borawakumbura <i>alias</i> Veralugahalyadda	Paddy field contains part of bund	Attapattuge Don Thomas of Pitipana South	0	0	3	7
10 ..	Embillapillewa	Garden contains 1 coconut tree 15 years, 1 nadun tree 25 years, 1 kadu tree 18 years, 1 arecanut tree 15 years, and 2 rubber trees 9 years and part of bund	Geekiyana Babunnona of Pitipana South	0	0	4	9
11 ..	Do.	Garden contains 4 coconut trees 12 years, 1 coconut tree 2 years, 17 arecanut trees 15 years, 2 mango trees 12 years, and 1 domba tree 20 years, 1 godapora tree 15 years, 2 lime plants 2 years and part of bund	Matarage Sitohamy of Pitipana South	0	0	11	3
12 ..	Berawakumbura <i>alias</i> Veralugahalyadda	Paddy field contains part of bund	Matarage Siyadonis of Pitipana North	0	0	18	8
13 ..	Embillapillewa	Garden contains 2 arecanut trees 3 years, 1 kottan tree 12 years, 3 plantain bushes and part of bund	Kuruppuge Hendrick of Pitipana South	0	0	9	4
14	Embillapillewa	Garden contains yam, also parts of channel and bund	Kuruppuge Hendrick of Pitipana South	0	0	1	5
15 ..	Do.	Garden contains 2 jak trees 10 years, 7 arecanut trees 5-15 years, 1 coconut tree 2 years, 1 diyapora tree 7 years, 1 kottan tree 12 years and parts of channel and bund	Matarage Peter Singho of Pitipana South	0	0	7	5
16 ..	Do.	Garden contains 10 arecanut trees 15 years, 3 arecanut trees 4 years, 1 breadfruit tree 12 years, 1 bamboo bush 10 years, and sluice and parts of channel and bund	Kankanige Hendrick of Pitipana South	0	0	15	9
17 ..	Do.	Waste land contains part of bund	Matarage James of Pitipana South	0	0	18	4
18	Berawakumbura <i>alias</i> Veralugahalyadda	Paddy field contains part of bund	Kathri Arachchige Setun Singho of Pitipana South	0	0	13	7
19 ..	Do	do	Halkavidanage Nomis Singho of Pitipana North	0	0	18	0
20 ..	Embillapillewa	Waste land contains part of bund	Matarage Sugathan Singho of Pitipana South	0	0	2	2
21 ..	Do.	Paddy field contains part of bund	Matarage John Singho and Matarage Sugathan Singho, both of Pitipana South	0	0	19	0
22 ..	Do.	Waste land	Matarage Penis Singho and Matarage Sugathan Singho, both of Pitipana South	0	0	0	6
23 ..	Halgahakumbura	Paddy field contains sluice and part of bund and 7 nadun plants 7 years	Kathri Arachchige Chalo Singho, ditto Elias Perera, ditto Waris Singho, ditto Simeon Singho, ditto Simon Singho, ditto Thomas Singho, ditto Lewis Singho, ditto Amis Singho, ditto Gunasekera, and Halkavidanage Chalo Singho, all of Pitipana North	0	0	16	4
24 ..	Pelawatta	Waste land	Kathri Arachchige Waris Singho of Pitipana South	0	0	5	4
25 ..	Pidawilla	Paddy field	Kathri Arachchige Simon Singho, Kathri Arachchige Thomas Singho, Kathri Arachchige Amis Singho, and Kathri Arachchige Gunasekera, all of Pitipana North	0	0	11	3
26 ..	Potuketiyewala	Paddy field contains part of bund	Kathri Arachchige Simon Singho of Pitipana North	0	0	3	8
27 ..	Do.	do.	Kathri Arachchige Chalo Singho, ditto Elias Perera, ditto Waris Singho, ditto Simeon Singho, ditto Simon Singho, ditto Thomas Singho, ditto Lewis Singho, ditto Amis Singho, ditto Gunasekera, and Halkavidanage Chalo Singho, all of Pitipana North	0	0	12	2
28 ..	Do.	do	Crown	0	0	0	6
29 ..	Do	do	Kathri Arachchige Waris Singho of Pitipana North	0	0	4	9
30 ..	Do	do	Kathri Arachchige Jalis Appu, ditto Sodnis Appu, Undunuwarage Doshihamy, and ditto Timohamy, all of Pitipana North	0	0	2	3
31 ..	Kendawalakumbura <i>alias</i> Mahanakanda Kumbura	do	Galagedera Don Elyas Perera of Pitipana North	0	0	10	0
32 ..	Do.	Paddy field contains 2 bamboo bushes 12 years and part of bund	Madapatage Anelis of Pitipana North	0	0	4	1
33 ..	Do.	Paddy field contains part of bund	Jakodige Podihamy of Pitipana North	0	0	4	2

Lot	Name of Land	Description	Name of Owner	Extent			
				A	R	P	I
34	Mahanakanda Kumbucowita	Garden contains 3 coconut trees 7 years, 3 jak trees 10 years, 16 rubber trees 7 years, 2 acanant trees 5 years, 12 domba trees 5-8 years, 3 bushes of bamboo trees 10 years, sluice, channel and part of bund	Madapatage Subaneri of Pitipana North	0	0	12	0
35	Mahanakandeowita Kurukudeowita	alias Waste land	Kathu Arachchige Atton of Pitipana South	0	0	0	4
36	Do	Rubber contains 14 rubber trees 35 years, and 1 rubber tree 6 years and also channel, sluice and bund	Atapattuge Don William of Pitipana South	0	0	35	4
Total				2	1	0	1

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the D R O's Office, Homagama, on the dates and time stated below and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 17, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

Lots No.	Date	Time
1 to 18	on 24 3 56	at 10 a.m.
19 to 36	on 7 4 56	at 10 a.m.

The Kachcheri,
Colombo, February 3, 1956

A S NAVARATNARAJAH,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No Q B 105/J/TW/359/53.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Preliminary plan No A 3 919 Village—Avisawella (Part), Ward No 2, Sitawaka East, within the U C limits of Avisawella

Lot	Name of Land	Description	Name of Owner	Extent			
				A	R	P	I
1	Godaporangahakumbura, assessment Nos 93, 95 and 95/1, Yatiyantota Road	Garden contains 3 thatched wooden boutiques and premises	Manannalage Pema, ditto Babaya, and ditto Gawariya, all of Avisawella	0	0	9	8
2	Godaporangahakumbura, part of assessment No 97 Yatiyantota Road	Garden contains 1 coconut tree 20 years, 1 kitul tree 9 years, 5 arecanut trees 20 years, 4 arecanut plants 5 years and a temporary wooden latrine with zinc roof	Manannalage Babaya, ditto Kiriwastuwa ditto Gawariya, ditto Sawwa, ditto Mamkkuwa, ditto Sama, ditto Babiya, ditto Pema and Dewata Pedige Salelu, all of Avisawella	0	0	10	9
3	Delgodayagekumbura, part of assessment No 66, Yatiyantota Road	Paddy field and also contains 6 arecanut trees 12 to 20 years	Manannalage Kiriwastuwa, Ranhottiyalage Laisa, Manannalage Mamkkuwa, ditto Salikkuwa, ditto Sama, ditto Babiya, and Dewata Pedige Salelu, all of Avisawella	0	0	24	9
4	Do	Paddy field	Manannalage Kiriwastuwa, Ranhottiyalage Laisa, Manannalage Mamkkuwa, ditto Salikkuwa, ditto Sama, ditto Babiya, and Dewata Pedige Salelu all of Avisawella	0	0	0	2
5	Rendaralagekumbura, part of assessment No 101/1, Yatiyantota Road	Paddy field and contains 3 arecanut trees 20 years	Manannalage Babaya, ditto Gawariya, ditto Dawwa all of Avisawella	0	0	3	5
6	Sitawakawalauwewatta, part of assessment No 104, Yatiyantota Road	Garden contains 2 coconut trees 30 years, 8 arecanut trees 20 years, and 3 arecanut plants 4 years	L V B de Jacobyn Seneviratne of 'Sitawaka Walauwa' Avisawella	0	1	0	6
Total ..				0	2	15	9

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Avisawella Resthouse, on March 28, 1956, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 21, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Colombo, February 3, 1956

A S NAVARATNARAJAH,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No LD 4833.

I hereby give notice under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

An allotment of land called Nugatenne—Ratte Kosgahamulladeniya, in extent 0 A 1 R 30.5 P, situated in Welamboda Village, Kandupalata Korale, Udunuwara and Yatunuwara Division, Kandy District, Central Province, and more particularly described as lot 1 in preliminary plan No A 2,807 and presently claimed by Ismail Lebbe Sheriffdeen, c/o S M Ismail Lebbe, Welamboda

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on March 16, 1956, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 9, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kandy, February 6, 1956

A T MURTHY,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice Under Section 7

(Please quote reference to this number in all future correspondence)

Reference No LA/C 58/J54 E464

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz, providing a play-ground and extensions to existing buildings—G/Harumalgoda Government School —

Description of the land to be acquired

As decided by the Honourable Minister of Lands and Land Development by his Declaration No J 54 E464 of October 10, 1955, published in the *Government Gazette* of November 18, 1955.

An allotment of land called Delgahakoratuwa in extent 1A. 0R. 00 4P, situated in the village of Harumalgoda East in Talpe Pattu, Galle District, surveyed and more particularly described as lot 1 in Preliminary plan No A 1,409

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Harumalgoda Government School on May 9, 1956, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 18, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

All deeds and documents in support of the claim should be produced at the inquiry.

The Kachcheri,
Galle, February 2, 1956

S. S. H. SILVA,
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

(Please quote reference to this number in all future correspondence)

Reference No LA/C 25/J54 L184.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which is required for a public purpose, viz, the construction of R. B. Fold Channel, Dorape Ela Anicut Scheme —

Description of the land to be acquired

As decided by the Honourable Minister of Lands and Land Development by his Declaration No J54 L184 of June 15, 1955 published in *Government Gazette* of July 22, 1955

All the allotments of lands called Millagahawatta Kongahawatta *alias* Gamagowatta, Eliyawatta, Delgahakoratuwa and Delgahawatta, in extent 33 1 perches, situated in the village of Dorape in Talpe Pattu, Galle District, surveyed and more particularly described as lots 527-534 in Sup No 4 to Final Village Plan No 654

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Office of Village Headman, Dorape, on May 2, 1956, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 24, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

All deeds and documents in support of the claims should be produced at the inquiry

The Kachcheri,
Galle, February 2, 1956

S. S. H. SILVA,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LA B/60

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz, for village expansion —

Description of the land to be acquired

As decided by the Honourable Minister of Lands and Land Development in his Declaration, under section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, No J 54 L 50VE dated August 21, 1954, and published in the *Government Gazette* No 10,729 of October 29, 1954

All that allotments of land called Gamelduwewatta, Ketapolawatta and Paluwatta, in extent 51A. 1R. 22P, situated in the village of Ganegoda in Bentota Walallawiti Korale, Galle District, more particularly described as lots 1 to 12 in P P A 1,592.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Galle, on April 19, 1956, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 12, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. All deeds and documents in support of the claims should be produced at the inquiry

The Kachcheri,
Galle, January 31, 1956

S. S. H. SILVA,
Acquiring Officer, Galle District.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose, viz, for inclusion in the Divulana Colony —

Description of the land to be acquired

Lot	Name of land	Description	Name of Claimant	Schedule		
				Extent		
				A	R.	P
4 and 5 in B O P 227	—	Bounded as follows —North by land of Mr Saiyadullebbe, east by a cart track, south by a road, west by land of P B Dodanwela	Mr. S. P. S M Nagoor	2	0	0

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Polonnaruwa, on March 19, 1956, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 11, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims to compensation of the said lands, the amount of compensation and the computation of such amount

The Kachcheri,
Polonnaruwa, January 30, 1956.

W. T. JAYASINGHE,
Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No J 54 H317/LW 3865

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Preliminary plan No A 325 Village—Modawelagama, Ward No. 5—West Central within the U C limits of Badulla

Lot	Name of Land	Description	Claimants	Extent		
				A.	R.	P.
1	Karandekumbura, assessment No 2, Circular Road	Paddy field	E. Hassanally of Badulla	0	0	36 9
2	Mahaotumbekumbura, part of assessment No 4, Circular Road	do	G K Rupasingha and L Rupasingha, both of 53/5, Bandarawela Road, Badulla	1	0	38-3
Total				1	1	35-2

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Badulla Kachcheri on May 8, 1956, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 1, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Badulla, February 2, 1956

C. LUDEKENS,
Assistant Government Agent.

Notices under the Land Development Ordinance

No. LRO/APL 402

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Matara, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a m on Wednesday, March 7, 1956, at the Kachcheri, Matara, to select a person to receive a grant for the Crown lands particulars of which are given below

2 The Grants will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance, as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by regulation 3 of the Land Redemption Regulations, 1943.

3 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent

A C L ABEYESUNDERE,
Assistant Land Commissioner

Colombo, February 7, 1956

Particulars of Lands referred to above

P P A No. 1,353 Village—Horagoda in Weligam
Korale, Matara District

Lot No	Name of Permit-holder or Applicant	Extent		
		A	R	P.
1, 2, 3 and 4	M. P M. Babappu Pereira	11	3	0

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Mannar District, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 9 30 a m, on March 13, 1956, at the Rural Courts Building at Periyapalachchi-Potkerni to select persons to receive grants for the Crown lands particulars of which are given below

2 Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him

3 Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Government Agent

H S WANASINGHE,
for Land Commissioner.

Particulars of Land to be dealt with

Plan No P P A 1,908 Village—Pallalankulam

Lot No	Name of Permit-holder or Applicant	Extent		
		A.	R.	P.
1	N Mohamed Thamby	5	0	6
6	M. Segu Ismail	4	3	34
7	M M Mohamedu Mohamed	2	0	2
10	S M Rowuthai	2	0	15

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Kurunegala, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 10 a m, on March 27, 1956, at the Kachcheri, Kurunegala, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below

2. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him

3 Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent

W. S DE ALWIS,
for Land Commissioner

Particulars of Land to be dealt with

Plan No F V P 1,603

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent		
		A	R	P.
9	G. S. Jayatu Banda, Galgammilla, Nakkawatta	1	2	14
11	Do	38	3	1
18	Do	10	0	25
Total		50	2	0

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Kurunegala, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No 19 of 1935, at 10 a m, on March 27, 1956, at the Kachcheri, Kurunegala, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below

2 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him

3 Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

W. S DE ALWIS,
for Land Commissioner.

Particulars of Land to be dealt with

Plan No F. V. P 1,547 Village—Lenawa

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent		
		A	R	P.
45	R. B. Rekawa, Rekawa Walawwa, Pothuhera	25	2	2
48	Do ..	2	2	10
49	Do. ..	10	1	4
Total		38	1	16

**NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT
PERSONS TO RECEIVE PERMITS—MIDDLE CLASS
CEYLONESE**

NOTICE is hereby given that the Government Agent, Nuwara Eliya, will hold a Land Kachcheri under the Land Development Ordinance at 9 30 a.m. on March 15, 1956, at the Nuwara Eliya Kachcheri to consider applications for the lands, particulars of which are given below, and to select persons to receive permits for portions thereof

2 All applicants should be Ceylonese by birth or by registration. Applications will be entertained only from landless persons of the Middle Class who are permanently resident within the Four Gravets Division of Nuwara Eliya

3 All applications must be sent on the prescribed form given below, by registered post and should reach the Government Agent, Nuwara Eliya, at the Kachcheri on or before February 29, 1956. Any incorrect information in the application will lead to summary rejection of the application, and if selected, to cancellation of selection

4 Every applicant should attend the Land Kachcheri in person, or depute some one to represent him. If neither the applicant nor any person deputed to represent him attends the Land Kachcheri, the Government Agent may presume that the applicant does not wish to pursue his application further

5 The selected allottees will be required to make an annual payment of 4 per cent. of the unimproved value of the land from the third year of the alienation. The selected allottees should pay enhanced annual payments, if called upon to do so, if water and roads are provided by the Government

6. The selected allottees should take up residence in their allotments within two years of alienation of the land

7 Within two years after the alienation of the land, the selected allottee should complete the construction of a cottage, the plan of which should be approved by the Government Agent, and develop the land

8 Allottees should be prepared to take over possession of their allotments when called upon to do so. Otherwise their selection will be cancelled

9 Persons who do not conform to the requirements in para. 2 above or who do not agree to the conditions mentioned above need not apply or be present at the Land Kachcheri

10 Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Government Agent, Nuwara Eliya

11 If it is found out subsequently that the information given by any of the selected allottees is false, his selection is liable to cancellation

The Kachcheri,
Nuwara Eliya, January 31, 1956

C. J. SERASINGHE,
Government Agent

Particulars of the Land to be dealt with

PLAN No. P. P. S. 629

Lot No.	Village	Extent		
		A.	R.	P.
1	Elk Plains <i>alias</i> Magoda	2	3	14
2	do	2	3	23
3	do	2	3	29
4	do	2	3	15
7	do	2	2	2
8	do	2	1	37
9	do	1	1	1
11	do	2	2	1
12	do	2	2	10
13	do	2	2	0
14	do	2	1	38
15	do	2	1	39
16	do	2	2	5
17	do	2	2	16
18	do	2	1	38
21	do	2	2	15
22	do	2	2	3
23	do	2	2	11
24	do	2	1	34
25	do	2	1	31
26	do	2	1	37
27	do	2	2	10
29	do	2	1	36

Lot No.	Village	Extent		
		A.	R.	P.
30	Elk Plains <i>alias</i> Magoda	1	1	4
33	do	1	0	35
34	do	2	2	21
35	do	2	1	39
36	do	2	1	30
37	do	2	2	0
38	do	2	2	2
39	do	2	2	11
40	do	2	1	23
42	do	1	3	24
45	do	0	3	1
46	do	2	2	9
47	do	2	2	6
48	do	2	2	12
49	do	2	2	16
50	do	2	2	22
51	do	2	1	34
52	do	1	0	26
53	do	1	1	9
55	do	1	1	6
56	do	2	2	8
57	do	2	2	3
58	do	2	2	1
59	do	2	1	39
60	do	2	2	5
62	do	2	2	1
63	do	2	2	4
66	do	2	2	6
68	do	1	1	28
Total		121	1	30

SCHEDULE

This Scheme is about 4 miles from Nuwara Eliya Town on the road to the Ambewela Cattle Farm. The Scheme is by the side of the main road. There will be approximately 115 allotments each consisting of approximately one acre

Prescribed Form of Application

- 1 Full name and address? _____
- 2 Age _____
- 3 Occupation _____
- 4 Residence _____
- 5 Are you domiciled in Ceylon? _____
- 6 Were your parents domiciled in Ceylon at the date of your birth? _____
- 7 (a) Are you married? _____
- (b) If you are unmarried, did your statutory income under the provisions of the Income Tax Ordinance, 1932, for the year of Assessment ending on March 31, preceding the date of this application, exceed Rs 12,000? _____
- (c) If you are married, did the joint statutory income of yourself and your spouse computed under the provisions of the Income Tax Ordinance, 1932, for the year of Assessment ending on March 31, preceding the date of this application, exceed Rs. 24,000/-? _____
- (d) Did your share of income under the Clause 7 (c) exceed Rs 12,000? _____
- 8 (a) What is the extent of? _____
 - (i) Land owned by you? _____
 - (ii) Land held by you under the Land Development Ordinance, No 19 of 1935? _____
 - (iii) Land held by you on lease from the Crown? _____
- (b) Have the lands held by you under Clause 8 (a) (i), (ii) and (iii) been fully developed? _____
- 9 Have you any agricultural knowledge or experience? If so, give brief details _____
- 10 What annual expenditure are you prepared to incur in developing the land? _____

Date _____

Signature of the Applicant

Land Redemption Notices

L D —B 49/50

LA 3453/J 54 L 41

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

I, Don John Francis Douglas Liyanage, Assistant Government Agent of the Puttalam District, do hereby give notice, under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Village Committee Office, Dankotuwa on March 24, 1956, at 9 a.m., and
 - (b) notify to me in writing on or before March 17, 1956, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Puttalam, January 31, 1956.

D LIYANAGE,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No A 1,306 Village—Dankotuwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P
2	Kankanmulla	Coconut garden 12 years	Sona Vairavan Chettiar, 310, Main Street, Negombo	0 0 10
4	Do.	Deniya and coconut garden 5-12 years	do.	1 0 1
Total				1 0 11

Miscellaneous Land Notices

No LJ 537

IC—LJ 728

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that Messrs Herath Mudiyanse, Mudiyanse, Aluthgedara Tenne Kumarannelego Gedara Kirihamy and Wijeratne Mudiyanse Kiri Banda—Trustees of Sucharithodaya Sri Punniyawardhana Samitiya, Tract 6, Bakamuna, Elahera, Colonization Scheme, have applied for a lease of a piece of Crown land, about 3 A 0 R 0 P in extent, from Tract 6 stage 1, Elahera, for the establishment of a Buddhist temple thereon.

2. The land is bounded as follows —

North Crown jungle,
East Paddy lot No 43,
West Highland allotment No 48,
South Highland allotment No 43

3. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others —

- (a) Rent Rs 3 per annum,
- (b) The lessees shall, within 3 years from the commencement of the lease, erect a Sangaramaya, Viharaya, Dharmasala, Library, Maluva, Chaitya, Bodhi Prakaraya and a lavatory (hereinafter referred to as the temple) on the land, to the satisfaction of the Government Agent, Polonnaruwa,
- (c) The lessees shall select the resident priest with the approval of the High Priest of the Nikaya to which the priest belongs,
- (d) The lessees shall use the land as a site for a Buddhist temple and for no other purposes,
- (e) The lessees shall, within six months of the completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee. In that event, the land will be leased to the Trustee or the controlling Viharadhpati of the temple, as the case may be, for a term of 99 years.

4. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

W. W. J. MENDIS,
for Land Commissioner

Colombo, February 10, 1956.

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that Messrs Mitannuthu Arunasalan, Kulasokaampillai Udayar Somasooriyam and Kalappan Wannamany—trustees of Mahavohganga Thirupani Society, Manampitaya—have applied for a lease of a piece of Crown land, about 3 acres 4 perches in extent, from lots 1 and 2 in M S P P 58R, for the establishment of a Hindu Temple thereon.

2. The land is available. It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others —

- (a) Term 30 years;
- (b) Rent Rs 16 per annum,
- (c) The lessees shall, within 3 years from the commencement of the lease, erect one Vall Amma Temple and one Thevanamma Temple and three Pilgrims' Rests (hereinafter referred to as the Hindu Temple) on the land to the satisfaction of the Government Agent, Polonnaruwa,
- (d) The lessees shall use the land as a site for a Hindu Temple and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

4. The notification No LJ 537 published in the *Government Gazette* No. 10,782 of April 1, 1955, is hereby cancelled.

W. W. J. MENDIS,
for Land Commissioner.

Colombo February 10, 1956.

JAFFNA DISTRICT P.P.A. 1312 PARANTHAN—SALE OF LEASE OF LOT 4 FOR A PETROL SERVICE STATION

NOTICE is hereby given that the Government Agent, Jaffna District (hereinafter referred to as the Government Agent), will sell by public auction at the Office of the Cultivation Superintendent, Kilnoochchi, at 10 a.m., on Monday, February 27, 1956, the lease of a block of Crown land depicted as lot 4 in P P A 1,312, in extent OA 1R 1P, situated within the Paranthan Town area at the turn off to Murasumodda on the Kandy-Jaffna Road near the 160½ milepost, bounded on the North by lot 3/1,312 and Crown jungle, East by Crown land access (Ella Aar and vicinity) separating lot 5/PPA 1,312, South by road reservation for Paranthan-Morasumodda Road, West by road reservation for Kandy-Jaffna Road, as a site for a PETROL SERVICE STATION.

2 The sale of the lease of this lot will be restricted to citizens of Ceylon as defined in the Citizenship Act, No 18 of 1948

3 The bidding will be on the premium. No bid below the upset premium of Rs 4,500 will be accepted

4 The Government Agent may, before accepting any bid, satisfy himself of the bona fide of the person making it and his ability to comply with the conditions of the lease. If he is not so satisfied, the Government Agent may refuse to accept any bid and continue the sale as if no such bid had been made.

5 Every bidder shall be present in person or by a duly accredited agent at the aforesaid place and time. The necessary letter of appointment should be produced by the agents for scrutiny prior to the sale.

6 The successful bidder shall, immediately his bid is accepted, pay one-tenth of the amount of his bid and the first year's rent. The balance of the premium shall be paid within one month of the date of the sale. In the event of the successful bidder failing to pay any of the above amounts, the Government Agent may cancel the sale and confiscate any monies paid by him.

7 The successful bidder shall, within one month of the date of sale, submit to the Government Agent for approval detailed plans to scale in conformity with the provisions of the Petroleum Ordinance (Cap 141) and of the subsidiary legislation framed thereunder, and shall produce proof of the approval of the local authority of such plans.

8 The successful bidder shall, on payment of the balance amount of his bid, be entitled to receive possession of the land. The successful bidder shall execute an indenture of lease within 14 days of its being presented to him. In the event of his failing to do so the Government Agent shall be entitled to cancel the sale and confiscate any monies paid by such bidder.

9 The lease will include the following conditions, amongst others —

- (a) the lease shall be for a term of twenty (20) years,
- (b) the lessee shall pay a rent of Rs 75 per annum,

(c) the lessee shall pay all rates and taxes and other assessments and outgoing whatsoever in respect of the land and buildings thereon;

(d) the lessee shall, within six months from the commencement of the lease and in accordance with the plans previously approved by the Government Agent, erect and complete thereon the buildings and installations as are necessary for the distribution of bulk petrol;

(e) the lessee shall not use the land for any purpose other than as a site for a petrol service station except with the prior written consent of the Government Agent,

(f) the lessee shall provide approach roads with culverts of sufficient capacity, as are necessary, to the satisfaction of the Government Agent;

(g) the lessee shall not sublet, donate, mortgage or otherwise dispose of or deal with his interest in the lease except with the written consent of the Land Commissioner on the lessor's behalf;

(h) at the expiration or earlier determination of the lease, the lessee shall yield up and surrender to the Government Agent or any officer duly authorized by him quiet possession of the land and buildings thereon in good condition (due allowance being made for fair wear and tear),

(i) no compensation shall be payable by the Crown to the lessee for any buildings on the land or on any other account whatsoever.

10 For further particulars regarding the lease, application should be made to the Government Agent,

The Kachchori,
Jaffna, February 10, 1956

W PATHMANATHAN,
Assistant Government Agent,
for Government Agent, J. D.

III වෙනි කොටස—ඉඩම්

ඉඩම් නිරවුල්කිරීම පිළිබඳ නිවේදන

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණන

නිරවුල්කිරීමේ දන්වීමේ අංකය 3,084 (රත් නපුර)

මෙහි පහත සඳහන් උපලබ්ධියෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් හෝ ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1956 වර්ෂයේ පෙබරවාරි මස 10 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අන්තර්ගතයට මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණනේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණනේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

1955 වර්ෂයේ නොවැම්බර් 1 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේ දිග

ඇස් ඇල් ද සිල්වා,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා

'නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්' යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳ අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවලට උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස යා පෙන්නන ලෙස සටහන් කළ යුතුයි

ඇරුණි සුතුයි.—(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර කෙරෙහි ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරීතුමාගෙන් ද ඒවායේ සිතියම් සටුවෙහි ජාතික ඉඩමාගෙන් ද ලබාගත හැකි වේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොගොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම ඒ ඉඩමට නොගොත් ඉඩම්වලට අයිතිකම් කීම ඇරඹීමට හැරවනු ලැබේ

(ඉ) මෙම දන්වීම යටතේ පවත්වන බිම්කවම් අඩංගු උපලබ්ධියට ඇතුළත් නොවන කිසිම බිම්කවමක් පහත දන්වන මායිම්වලට මැදිහි නඩු පිළිබඳව යොමාත් දන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ එබඳු කිසිම බිම්කවමකට අයිතිකම් කියා සිටීම උමන්තා නොවේ

උපලබ්ධිය

සබරගමු පළාතේ රත්නපුර දිස්ත්‍රික්කයේ කුකුල් කෝරළේ උඩ පත්තුවේ තණබෙල යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහි පහත දක්වන සියලුම බිම් කවර, එනම්:—

උතුරට: දෙල්වල ගමේ මායිම, නවදුක් කෝරළේ අංක 159 දරණ අවසාන ගම් සිතියම, මහනුවේ ගමේ මායිම, අටකරන් කෝරළේ අංක 159 දරණ අවසාන ගම් සිතියම නැගෙනහිරට රඹුක ගමේ මායිම, දෙරවෙල ඇලේ කොටසක් (රඹුක ගමේ මායිම). දකුණට: නැවුගල ගමේ මායිම, රඹුකෝ ගමේ කොටසක් (නැවුගල සහ ගංගල ගොමුව යන ගම්වල මායිම), බත්තාර්ගිරි. රඹුකෝ ගමේ කොටසක් (ගංගල ගොමුව ගමේ මායිම), ඉන්දෙලේ කොටසක් (දෙල්වල ගමේ මායිම), නවදුක් කෝරළේ අංක 159 දරණ අවසාන ගම් සිතියම), දෙල්වල ගමේ මායිම, නවදුක් කෝරළේ අංක 159 දරණ අවසාන ගම් සිතියම

ලංකා මැණිමේ ගම් සිතියමේ අංකය 944

බිම්කවරයේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1	වලන්කන්දේ මුකලාන, පදුමලේ අතුර, මිනිදුඩු වත්තේ මුකලාන, කුඩුප්පතුර, නියදගල අතුර, ගල්විලගම මුකලාන, කන්දවැටගොවහේ මුකලාන (වලවිකන්ද කොටසකට අයත්ව ඇතුළත් වේ)	1,386 1 18
4	තැන්නේහේන	0 2 12
5	තැන්නේහේනේ කුඹුර	0 2 34
6	එම (ඉන්දෙල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 21
7	ඉන්දෙල (දියපාර) (හරි කොටසක්)	1 3 2
8	තැන්නේහේනේ පාඩුල (ඉන්දෙල දිගේ ඉතුරු කරපු බිම) ...	1 1 18
9	තැන්නේහේනේ පාඩුල පහල (එම)	1 2 29
10	ගල්ලෙකේහේනේ කුඹුර (එම)	0 1 28
12	ගල්ලෙකේහේන, දික්හේන, තණහේන, ඉබ්බලේ හේන, සහලබැන්ද	188 2 26
13	තැන්නේහේන (දියපාර)	0 0 22
14	ගල්ලෙකේහේනේ පාඩුල දෙකිය	0 0 25
15	ගල්ලෙකේහේනේ අස්වැද්දුම (තැන්නේ දෙල දිගේ ඉතුරු කරපු බිම) ...	0 0 29
16	ඉන්දෙලේහේන (ඉන්දෙල සහ තැන්නේදෙල දිගේ ඉතුරු කරපු බිම) ...	3 3 28
17	ඉන්දෙලේවග්ග (ඉන්දෙල දිගේ ඉතුරු කරපු බිම) ...	0 2 24

බිම්කවරයේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
18	—ගම්කාරයී සහ පවුපාර	0 1 13
20	ඉන්දෙලේහේන	0 3 22
21	එම	1 2 27
22	එම	1 2 25
23	එම	0 3 28
24	එම (ඉන්දෙල දිගේ ඉතුරු කරපු බිම)	1 0 0
25	දටටගහලියද්ද (කිවුලේවිලේදෙල දිගේ ඉතුරු කරපු බිම) ...	0 2 2
26	කිවුලේගොවහේන (කිවුලේවිලේදෙල දිගේ ඉතුරු කරපු බිම) ...	2 2 30
27	කිවුලේවිලේදෙල (දියපාර)	3 1 13
28	තණහේනේදෙල (දියපාර)	0 1 25
29	තණහේනේ මුකලාන	9 2 6
30	කිවුලේ උඩගොවහේන (කිවුලේවිලේදෙල දිගේ ඉතුරු කරපු බිම) ...	1 0 1
31	කිවුලේවග්ග (කිවුලේවිලේදෙල දිගේ ඉතුරු කරපු බිම) ...	0 3 3
32	ඉබ්බලේවග්ග	3 0 22
34	ඉබ්බලේ උඩගොවහේන	3 1 8
35	—ගම්කාරයී සහ පවුපාර	0 2 1
36	ඉබ්බලේ උඩගොවහේන (ඉබ්බලේදෙලදිගේ කරපු බිම) ...	1 0 4
37	ඉබ්බලේදෙකිය	0 1 30
38	ඉබ්බලේදෙල (දියපාර)	0 1 19
39	වග්ගේහේන (ඉබ්බලේදෙල දිගේ ඉතුරු කරපු බිම) ...	0 3 25
40	වග්ගේහේන	4 0 14
41	වග්ගේහේනේ ලියද්ද (නියදගලදෙල දිගේ ඉතුරු කරපු බිම) ...	0 1 29
42	වග්ගේහේනේ පහල (නියදගලදෙල දිගේ ඉතුරු කරපු බිම) ...	1 0 19
43	—ගම්කාරයී සහ පවුපාර	0 2 18
44	නියදගලදෙල (දියපාර)	5 3 29
45	වග්ගේහේනේදෙකිය (නියදගලදෙල දිගේ ඉතුරු කරපු බිම) ...	0 3 35
46	—ඇල	0 0 14
47	නියදගලහේන	18 2 19
49	නියදගලවග්ග (හෙලේකුර දිගේ ඉතුරු කරපු බිම) ...	2 0 19
50	හේලේකුර (දියපාර)	0 0 13
52	—ගම්කාරයී සහ පාර	0 0 39
53	කුරුවන්දෙල (දියපාර)	0 3 19
54	—ගම්කාරයී සහ පවුපාර	1 1 39
55	මහවිලේහේන, දික්අතුරේහේන, මිකදුගොහේන	31 1 4
57	—දියපාර	0 0 9
59	මහවිලේදෙල (දියපාර)	0 0 14
60	මිකන්දුගොහේනේදෙකිය	0 1 20
61	මහවිලේඅතුර	1 3 31
62	කන්දවැටගොවහේන	0 1 19
63	කන්දවැටගොවහේන, ගල්වලගොවහේන	12 1 28
64	කැට්ටිලේදෙකිය	0 1 39
65	මැදකුඹුරේ ඇල (දියපාර)	0 0 10
66	—ඇල (ඇල)	0 0 1
67	—ඇල (ඇල)	0 0 2
69	මහවිලේහේන	2 1 39
70	මහවිලේහේන, කුණුහේන	1 1 22
71	මහවිලේඇල (දියපාර)	0 0 8
72	කුණුහේනේ ඇල (දියපාර)	0 0 14
73	—දියපාර	0 0 7
74	කිරිඇල් රාමුහේනේදෙකිය	1 1 15
75	පිල්ලගොවහේන	0 2 19
76	පිල්ලගොවහේන	0 1 22
77	පිල්ලගොවහේන	1 3 39
80	තණබෙලේ ඇල (දියපාර)	2 1 29
81	පදුමලේදෙල (දියපාර)	0 0 17
83	පිදුඉද් දරදෙකිය	0 1 19
84	පාසිනන්කඩදෙකිය ඇල (දියපාර)	0 0 18
85	පිදුඉද් දරදෙකිය	2 3 10
86	වෙනගෙරවිලේ ඇල (දියපාර)	0 0 32
87	මිණිදුමුවහේනේදෙකිය	1 0 30
88	මිණිදුමුවහේනේහේන	10 0 10
89	දෙරවේල්ලෙකුඹුරේ ඇල (දියපාර)	0 0 21
90	කුඩලුඅතුරේහේන	2 2 36
91	දික්දෙකිය	2 3 36
92	කුඩලුඅතුරේහේන	5 1 33

බිම්කට්ටියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු. ප.
93	දෙරවෙලඅස්වැද්දුමේදෙකිය	0 1 4
94	දෙරවෙල ඇල (දියපාර) (හරි කොටසක්)	5 3 36
95	බණ්ඩාරදෙකියගොඩැල්ල	4 0 5
96	බණ්ඩාරදෙකියවත්ත (දෙරවෙලඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 32
97	බණ්ඩාරදෙකියවත්ත	1 3 28
98	මඩොල් ගඟලියද්දේවත්ත	0 2 22
99	මඩොල් ගඟලියද්දේවත්ත	13 0 17
100	දික්දෙකිය ...	0 1 3
101	වෙනගෙදරගොඩැල්ල	1 2 39
102	එම ...	1 1 11
103	දික්දෙකියඇල (දියපාර)	0 0 15
104	දිගෙන් අස්වැද්දුම	1 1 30
105	ඇල (දියපාර)	0 0 11
106	බණ්ඩාරදෙකියවත්ත	4 1 5
107	කන්දේ උඩවත්ත	0 1 11
108	ඉදුරුපත් අරුවේවත්ත	8 1 27
109	පාලුවත්ත ...	0 2 4
111	උඩගපාලුවත්ත	0 3 22
112	ගල් ගොඩවත්ත	0 0 24
113	එම (තණබෙලේ ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 31
115	—ගම්කොය් සහ පවුපාර	0 3 3
116	මුත්තෙට්ටුවේ ගොඩැල්ල, ඉදුරුපත් අරුවේ ගොඩැල්ල	1 3 24
117	ඉදුරුපත් අරුවේ දෙකිය	0 0 29
118	ඉදුරුපත් අරුවේ ගොඩැල්ල, දියවෙල්ලේවත්ත	1 1 34
119	අගලකැපුවත්ත	1 0 6
122	—අඹපාර	0 0 5
123	තණබෙලේ ඇල (දියපාර)	0 0 32
124	අස්වැද්දුම (තණබෙලේ ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 15
125	වාඩියගොඩැල්ල (එම)	1 1 21
126	හික්විලේ දෙකිය	0 2 16
129	—ඇල (දියපාර)	0 0 0
131	—ඇල (දියපාර)	0 0 0
133	හික්විලේ වත්ත	0 1 19
134	හික්විලේ වත්ත	1 0 37
135	කිටුලවිලේ දෙකිය	0 3 2
137	බටහේනේ දෙකිය	0 3 31
138	බටහේනේ කුඹුර	0 1 1
139	බටහේනේ වත්ත	0 3 33
140	දෙහිගොඩැල්ල	2 1 15
141	—අඹපාර	0 0 20
142	කිටුලේ විලේ මිකන්ද	1 2 15
143	කිටුලේ විලේ කුඹුර	0 2 10
144	—ඇල (දියපාර)	0 0 8
146	කුඹුරේ වත්ත	1 2 31
147	කිටුලේ විලේ දෙකිය ...	1 3 12
150	—දියපාර	0 0 10
151	කදුරුවන්දෙලේ වත්ත, ආචාරියවිලේ වත්ත, කුඹුරේ වත්ත, කිටුලේ විලේ වත්ත, හික්විලේ වත්ත, මිකදුගොඩ, මහවෙලේ වත්ත, ලිල්ලගාවත්ත බැද්දේ විලේ වත්ත	168 2 29
152	බැද්දේ විලේ උඩගදෙකිය	0 2 29
153	—ගම්කොය් සහ පවුපාර	0 2 26
155	මිකදුගොඩේ කුඹුර	0 2 10
157	මිකදුගොඩේ දෙකිය	0 1 1
160	ආචාරියවිලේ කුඹුර	3 0 16
161	කුඹුරේ වත්ත	0 1 34
162	එම (රඹුකේගහ දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 31
163	එම (එම)	0 3 25
165	—දියපාර	0 0 7
167	කිටුලේ විලේ වත්ත, ඉඹිවලේ වත්ත, හල් කොට්ටනු වේවත්ත, ඇත් දවලගාවත්ත, කදුරුවන්දෙලේ වත්ත, වත්තේ වත්ත, නියදගලේ වත්ත, ඉඹි වෙල් වත්ත, දුඹුකෙඩියා අත්තේ වත්ත	45 0 24
168	දුඹුකෙඩියා අත්තේ විලේ දෙකිය	0 2 16
170	දුඹුකෙඩියා අත්තේ විලේ වත්ත (රඹුකේගහ දිගේ ඉතුරු කරපු බිම)	1 0 15
171	දුඹුකෙඩියා අත්තේ විලේ වත්ත	1 1 37
173	දෙහිගඟවත්ත	3 2 39
176	ඉඹිවලේ වත්ත	0 1 12
180	රඹුකේගහ (දියපාර) (හරි කොටසක්)	9 1 17

මුළු ගුණන .. 2,040 3 5

ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනත

නිරවුල් කිරීමේ දත්විමේ අංකය 3,085 (රත්නපුර)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් හෝ ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1956 වෛ පෙබරවාරි මස 10 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අන්සන් කරන මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම් ජාපත්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද ජාපත්තක ඉඩමක් වශයෙන් හෙත ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙහිත් දැනුම්දෙනු ලැබේ

වම් 1955 වෛ නොවැම්බර් මස 5 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කාර්යාලයේ දීය

ඇස් ඇල් ද සිල්වා,
නිරවුල් කිරීමේ සහකාර නිරවුල් කුමාර

' නිරවුල් කිරීමේ දත්විම යටතේ අයිතිවාසිකමක් ' යන වචන ඉහත කී දත්විම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස යන පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

සැලකිය යුතුයි—(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර ගොරතුරු දැන ගැනීමට නිරවුල් කිරීමේ නිරවුල් කිරීමේ කාර්යාලයෙන්ද ඒ වාගේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ

(ආ) මෙහි ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිවාසිකම් කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම ගැටලුට හාරගනු ලැබේ

(ආ) මෙම දත්විම යටතේ පලවෙන බිම්කට්ටි අඩංගු උපලෙඛනය යට ඇතුළත් නොවන කිසිම බිම්කට්ටියක් පහත දක්වන මායිම්වලට මැදිහි නළුදු ඒ පිළිබඳව යොමාත්ත දත්විම යටතේ විභාග කරනු නොලැබේ එබඳු කිසිම බිම්කට්ටියකට අයිතිකම් කියා සිටීම උචිත නොවේ

උපලෙඛනය

සබරගමු පළාතේ රත්නපුර දිස්ත්‍රික්කයේ කුකුල් කෝරළේ උඩ පත්තුවේ පනාපොල යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහි පහත දක්වන සියලුම බිම්කට්ටි, එනම්—

උතුරට දෙබම්මුලුව සහ ගංගලගොමුව යන ගම්වල මායිම,
කැනෙනහිරට රත්තොක්කන්ද සහ ගම්පලවලකඩ යන ගම්වල මායිම, ඉමේදෙලේ කොටසක් (ගම්පලවලකඩ ගමේ මායිම),

දකුණට පනාපොල ගමේ කොටසක් (හපුගොඩ (කොටසක්) ගමේ මායිම), දියපාරේ කොටසක් (හපුගොඩ (කොටසක්) ගමේ මායිම), හපුගොඩ (කොටසක්) ගමේ මායිම;

බස්නාහිරට: ගම්ගොපැත්ත ගමේ මායිම අඹපාරේ කොටසක් (ගමගොපැත්ත ගමේ මායිම), බිරුලගේදෙලේ කොටසක් (ගමගොපැත්ත ගමේ මායිම), පනාපොලගමේ කොටසක් (ගමගොපැත්ත ගමේ මායිම), දෙබම්මුලුව ගමේ මායිම, බහිරවැල්දෙලේ කොටසක් (දෙබම් මුලුව ගමේ මායිම), දික්හේනේදෙලේ කොටසක් (දෙබම්මුලුව ගමේ මායිම), දෙබම්මුලුව ගමේ මායිම, දික්හේනේ දෙලේ කොටසක් (දෙබම්මුලුව ගමේ මායිම)

ලංකා මැණිමේ ගම් සිතියමේ අංකය 950

බිම්කට්ටියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු. ප.
1	දික්හේනේදෙල (දියපාර) (හරි කොටසක්)	0 1 0
2	දික්හේනේ මැදදෙල (දියපාර)	0 1 2
3	—දියපාර	1 0 5
4	—දියපාර	0 3 1
5	කක්කුටුදෙල (දියපාර)	0 1 18
6	මහකොට්ටකන්දෙහේනේදෙල, යායේහේනේදෙල (දියපාර)	2 1 0
6½	දික්හේනේදෙල (දියපාර) (හරි කොටසක්)	0 1 7
7	—දියපාර	0 3 29
8	තිබ්බොටුවෙගලමුකලාන, මහතිබ්බොටුවෙගලමුකලාන	50 2 8
9	පිහිල්ලගාවත්ත, වරකගහවත්ත, මැහියගහවත්ත, බොරලුකැටියේවත්ත, ගොඩැල්ලේවත්ත, බෝමලු වෙවත්ත, මහකොට්ටකන්දේවත්ත, රඹුචැල් වත්තේවත්ත, දිගොල්ලේවත්ත, පුජාගල් ලෙහේවත්ත, දික්හේන	179 0 24
10	—ඇල	0 0 30
11	බෝමලුවෙවත්තේ පාලුල්හේන අස්වැද්දුම (දියපාර සහ යායේහේනේදෙල දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 19
13	ගොඩැල්ලේවත්තේදෙල අස්වැද්දුම (දික්හේනේදෙල දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 7
14	ගොඩැල්ලේවත්තේදෙකිය	0 0 32
15	ගොඩැල්ලේවත්තේ අස්වැද්දුම	0 3 4
16	ගොඩැල්ලේවත්තේ වත්ත (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 16

බිම්කම්වලින්		ප්‍රමාණය,	බිම්කම්වලින්		ප්‍රමාණය,
අංකය	ඉඩමේ නම	අ රු ප	අංකය	ඉඩමේ නම	අ රු ප
17	හොඹුල්ලේනෝටත්ත	1 0 25	78	දිද්දෙනියේකුඹුර (දිද්දෙනියේනොන දෙල දිගේ ඉතුරු කරපු බිම) ...	0 3 1
18	එම	0 3 32	79	—ගම්කායාභි සභා පවුපාර	0 0 7
19	බබරවැල්දෙල (දියපාර)	1 1 8	80	රුකන්තනගේන, ගලපල්ලේනේන, ගලපල්ලේ ගලන දෙනුක්කේනේන රට්ටොහනේන, කරව කැටියේනේන, වනභද්‍රකැටියේනේන, අඹගහ නේන, උඩහපව්වියේනේන, පොල්ගහනේන, ගල්ලේනේනවත්තේනේන, බුද්දියද්දේනේන, හැන්තේනේන, ආවැව්වත්තේනේන, පඤ්ඤාගහ නේන, ගල්ලේනේනේන, දිද්දෙනියේ අතුරේ නේන, දිද්දෙනියේනේන	88 1 39
19½	එම (දියපාර) (හරිකොටසක්)	0 0 9	81	දිද්දෙනියේනේනවත්ත	0 1 8
20	—ගම්කායාභි සභා පවුපාර	0 0 26	83	පොල්ගහනේනේ අළුත්වත්ත	0 3 2
20½	—ගම්කායාභි සභා පවුපාර	0 0 15	84	—ගම්කායාභි සභා පවුපාර	0 0 28
21	—දියපාර (හරිකොටසක්)	0 0 3	85	පොල්ගහනේනේ උඩකුඹුර	0 1 3
22	වවුරදවැටෙනදෙල (දියපාර) (හරිකොටසක්)	0 0 9	86	පොල්ගහනේනේකුඹුර (පොල්ගහනේනේදෙලට ඉතුරු කරපු බිම)	0 0 16
23	පොතුපිටියල්පොලකුඹුර	2 0 7	87	පොල්ගහනේනේදෙල (දියපාර)	0 0 4
24	පොතුපිටියල්පොලදෙනිය	0 1 14	91	—ගම්කායාභි සභා පවු පාර	0 0 37
25	පොතුපිටියල්පොලවත්ත	13 0 2	93	කැකුනමුල්ලේවත්ත, බෝගහවෙලේපාඳුව	0 2 0
26	තොඹුල්ලේනේනේන, බොකුටුමණිඨියේනේන, පොතුපිටියල්පොලේනේන	5 0 24	94	කැකුනමුල්ලේ අළුත්වත්ත (අඹගහවත්තේදෙල දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 40
27	රත්නොක්කන්දෙමගදෙල පුපාගල්ලෙනේදෙල රට්ටොහනේනේදෙල (දියපාර)	7 3 17	95	කැකුනමුල්ලේපාඳුස්සේනේන	0 2 12
28	මැයිගහනේනේදෙල (දියපාර)	0 0 6	96	අඹගහවත්තේදෙල (දියපාර)	0 1 23
29	බටහේන, කිරිදිගලගවහේන, පුස්සේගහනේන, ලඹු ගහවලගවහේන, ගල්බද්දෙනදෙලේනේන, තැන්න පිටහේන, පුපාගල්ලෙනේනේන, නාවලහේන බිසෝපැත්තවලගවහේන, දෙකක්දේනේන	138 2 22	97	පරගහපාඳුස්සේවත්ත (අඹගහවත්තේදෙල දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 38
30	දෙකක්දේනේනේදෙල (දියපාර)	0 1 17	99	බිරුළුගේදෙල (දියපාර) (හරිකොටසක්)	0 0 8
31	—අඹපාර	0 1 4	100	—අඹපාර (හරිකොටසක්)	0 0 1
32	—අඹපාර	0 0 5	101	අඹගහවත්තේදෙනිය	0 1 35
33	—අඹපාර	0 0 2	102	—මුඩුබිම	0 0 13
34	—අඹපාර	0 0 1	103	අඹගහවත්ත	0 1 36
35	කළුගහනේන	2 1 26	104	අඹගහවත්තේනේන, පරගහපාඳුස්සේනේන, හොරොක්කහනේන, බෝගහවෙලේපාඳුල	4 2 24
36	නඹුගලහේන පොතුපිටියල්පොලහේන, පහළ කොට්ටකන්දේනේන, හමස්ගහනේන, බලගහ ලියද්දේනේන, කළුගලහේන	28 0 37	108	—ගම්කායාභි සභා පවුපාර	0 1 6
37	බටහේනේවත්ත	5 2 38	109	—එම	0 0 30
38	එම (පනාපොලගහදිගේ ඉතුරු කරපු බිම)	0 0 29	110	—පවුපාර	0 0 15
39	එම (එම)	0 0 36	111	—මුඩුබිම	0 1 9
40	එම (එම)	1 0 11	112	—දියපාර	0 0 1
41	බටහේනේවත්ත (පනාපොලගහ දිගේ ඉතුරු කරපු බිම)	1 1 16	113	—පවුපාර	0 0 10
42	පහළකොට්ටකන්දේ ඉමඅද්දරදෙනිය (පනාපොල ගහ දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 39	115	—අඹපාර	0 0 4
43	පහළකොට්ටකන්දවත්ත	1 0 20	116	—දියපාර	0 0 1
44	කළුගලහේනදෙනිය	0 2 6	117	—අඹපාර	0 0 12
45	කළුගලහේන	1 0 14	118	පොල්ගහනේනේදෙල (දියපාර)	0 0 6
46	එම	1 0 31	119	—මුඩුබිම	0 2 24
47	එම	0 2 0	120	—අඹපාර	0 0 10
49	—අඹපාර	0 0 19	122	—දියපාර	0 0 3
50	රට්ටොහනවත්ත (රට්ටොහනවත්තේදෙල දිගේ ඉතුරු කරපු බිම)	1 2 24	124	—පාළම	0 0 4
51	රට්ටොහනඅළුත්වත්ත (රට්ටොහනවත්තේ දෙල දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 4	125	මුත්තෙට්ටුකුඹුරේ ඇල (දියපාර)	0 0 5
51½	රට්ටොහනඅළුත්වත්ත	0 0 18	127	—ඇල	0 0 14
52	රට්ටොහනවත්තේදෙනිය (රට්ටොහනවත්තේදෙල දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 21	128	—ගම්කායාභි සභා පවුපාර	0 0 4
53	රට්ටොහනවත්තේකුඹුර (දිද්දෙනියේනේන දෙල සහ රට්ටොහනවත්තේදෙල දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 21	129	—ඇල	0 0 3
55	ඉල්ලොගොටුකපොල්ලගාව කන්දරඹ බස්නාහිරවත්ත	2 0 32	130	—ගම්කායාභි සභා පවුපාර	0 0 8
55½	ඉල්ලොගොටුකපොල්ලගාවහේනේවත්ත (රට්ටොහන වත්තේදෙල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 26	131	දෙපාවෙල්ලේනේනේඅළුත්වත්ත	0 2 1
56	ඉල්ලොගොටුකපොල්ලගාවවත්ත, බලගහලියද්දේ වත්ත (රට්ටොහනවත්තේදෙල දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 5	132	දෙපාවෙල්ලේනේනේවත්ත	0 1 30
57	බලගහලියද්දේගාවවත්ත	1 0 12	133	දෙපාවෙල්ලේනේන, තල්පේකන්දහේන, තලම්පේ කන්දහේන, අඹගහවත්තේනේන	32 1 33
58	පනාපොලගහ (දියපාර)	16 1 31	134	දෙපාවෙල්ලේනේනේවත්ත	1 0 9
62	පහළකොට්ටකන්දවත්ත (පනාපොල ගහ දිගේ ඉතුරු කරපු බිම)	1 1 9	135	එම	0 1 31
63	පනාපොල ගහ (දියපාර) (හරිකොටසක්)	2 2 39	136	එම	3 0 35
64	කැකුනමුල්ලේවත්ත, මුත්තවල (පනාපොල ගහ දිගේ ඉතුරු කරපු බිම)	3 2 37	137	—ප්‍රසිඛ වැඩ දෙපාභිමේන්තුමේ පවුපාර	0 0 22
66	රට්ටොහනවත්තේනේන	0 2 27	138	—එම	0 0 29
68	රට්ටොහනවත්ත	0 1 17	139	දෙපාවෙල්ලේනේන	1 1 12
69	—එම (දිද්දෙනියේනේන දෙල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 27	140	—ගම්කායාභි සභා පවු පාර	0 0 3
71	ගල්ලෙනේවත්ත (දිද්දෙනියේනේන දෙල දිගේ කරපු බිම)	0 1 34	141	කළුවත්දෙල (දියපාර)	0 2 31
72	ගල්ලෙනේවත්ත	0 0 34	142	—ගම්කායාභි සභා පවු පාර	0 2 0
73	පොල්ගහනේනේරඹවත්ත (දිද්දෙනියේනේන දෙල දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 12	144	ආවැව්වත්තේදෙනිය	0 0 39
74	පොල්ගහනේනේරඹවත්ත	0 3 23	145	—ප්‍රසිඛ වැඩ දෙපාභිමේන්තුමේ පවු පාර	1 0 22
75	මළදෙල, දිද්දෙනියේනේන දෙල (දියපාර)	0 3 23	146	කුරුමුකැටියේරඹවත්ත	3 2 17
76	ගලරඹහේනේමුකලාන, දිද්දෙනියේ අතුරේමුකලාන, ගලරඹමුකලාන	22 0 0	147	කුරුමුකැටියේවත්ත	0 3 10
77	ලියද්දේපාරදෙල (දියපාර)	0 0 34	148	බෝක්කුවගාවවත්ත (පනාපොල ගහ දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 9
			149	කම්මල්පනාවේනේන	0 1 30
			150	බෝක්කුවගාවවත්ත (පනාපොල ගහ දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 23
			151	බෝක්කුවගාවකුඹුර (එම)	0 0 25
			152	ගෙවනකන්දහේන (එම)	0 1 39
			153	ගෙවනකන්දහේනේවත්ත (එම)	0 1 13
			154	කරවුකැටියේඅළුත්වත්ත (එම)	0 3 22
			155	එම	1 1 37

බිම්කර්තෘගේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය. අ. රූ. ප.
156	ගෙවනකන්දගේගා	1 1 31
158	පේරාගස්වත්ත	14 0 18
159	එම (අඹගහගේගෝදෙල දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 26
160	අඹගහගේගෝදෙල (දියපාර)	0 0 31
161	පේරාගස්වත්ත (පනාපොල ගහ සහ අඹගහගේගෝදෙල දිගේ ඉතුරු කරපු බිම) ..	5 0 34
162	—ප්‍රයිඩ් වැඩ දෙපාර්තමේන්තුවේ පවු පාර	1 0 5
163	අඹගහගේගෝවත්ත	0 3 6
164	දෙනොක්ගේවත්තේඅස්වැද්දුම ..	0 1 21
165	දෙනොක්ගේවත්තේදෙණිය	0 2 14
167	දෙනොක්ගේඅළුවත්ත	1 2 0
168	පේරාගස්වත්තේගේන, දෙනොක්ගේවත්තේගේන ගලපල්ලේගුලනේගේන ...	6 0 9
169	පේරාගස්වත්තේඋඩගකැල්ල, ඉමේදෙලගාවකුඹුර	1 0 37
170	ඉමේදෙලගාවත්ත	0 2 20
171	ගලපල්ලේගුලනේවත්ත	3 2 31
172	එම (ඉමේදෙලේ දිගේ ඉතුරු කරපු බිම) ...	0 1 39
173	ඉමේදෙලගාවකුඹුර (එම) ...	0 0 18
174	ඉමේදෙල (දියපාර) (හරිකොටසක්)	0 0 24
175	ගලපල්ලේගුලනේවත්ත, ඉමේදෙලගාවත්ත (ඉමේදෙල සහ පනාපොලගහදිගේ ඉතුරු කරපු බිම)	1 3 33
176	පනාපොලගහ (දියපාර) (හරිකොටසක්)	3 3 37
177	—දියපාර (හරිකොටසක්) ...	0 0 5
178	එගොඩවත්තේගේන	0 3 22
179	එගොඩවත්තේඅළුවත්ත	2 1 24
180	එම (පනාපොලගහ දිගේ ඉතුරු කරපු බිම) ...	0 2 21
181	—අඹපාර ...	0 0 13
182	එගොඩවත්තේගේන	7 1 11
183	—පවුපාර සහ ගම්කොටස සහ පවුපාර	0 1 26
184	මැදවත්තේදෙල (දියපාර) ...	0 0 17
186	බිරුලගේවත්තේගේන, කොටුවත්තේගේන, මඩවලගාවගේන, දඹන්ගලගේන, බිරුලවත්තේගේන	4 1 31

මුළු ගණන ... 726 1 30

රත්නපුර නි කී 2—1956

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනත

නිරවුල්කිරීමේ දැන්වීමේ අංකය 3,086 (රත්නපුර)

- මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල ගම්කිසි කොටසක් හෝ ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1956ගේ පෙබරවාරි මස 10 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩමේ රාජසත්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසත්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

1955ගේ නොවැම්බර් 1වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කොමිෂන්වරයාගේ දිය

ඇස්, ඇල්, ද සිල්වා, නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරියෙකු.

* * * නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳ අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

සැලකිය යුතුයි.—(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරියෙකුගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල් තුමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම් ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම් හැටියට හැරගනු ලැබේ.

(ඉ) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්කර්තෘ අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කර්තෘගේ පහත දැක්වෙන මාසිම්වලට මැදිහත් වීමට පිළිබඳ යටපත් කරන දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කර්තෘකට අයිතිකම් කීසා සිටීම උවමනා නොවේ.

උපලෙඛනය		
සබරගමු පළාතේ රත්නපුර දිස්ත්‍රික්කයේ කුකුල් කෝරළේ උඩ පත්තුවේ තෙඹුගල යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මාසිම්වලට මැදිහත් වන සියලුම බිම්කර්තෘ, එනම්—		
උතුරට කොටනදෙලේ කොටසක් (ගංගලගොමුව ගමේ මාසිම), ගංගලගොමුව ගමේ මාසිම රවුකේගේ කොටසක් (තණබෙලේ ගමේ කොටසක්), තණබෙලේ ගමේ මාසිම නැගෙනහිරට දෙරවෙල ඇලේ සහ රවුකේගේ කොටස (රවුක ගමේ මාසිම), රවුක ගමේ මාසිම, රවුකේගේ කොටසක් (බෝපිටිය ගමේ මාසිම) දකුණට රවුකේගේ කොටසක් (බෝපිටිය ගමේ මාසිම), දියපාරේ කොටසක් (බෝපිටිය, ගම්මැද්ද සහ අරුගොඩ යන ගම්වල මාසිම), රංගොක්කන්ද ගමේ මාසිම බස්නාහිරට රංගොක්කන්ද සහ ගංගල ගොමුව යන ගම්වල මාසිම		
ලංකා මැණිලේ ගම සිතියමේ අංකය 952		
බිම්කර්තෘගේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය අ. රූ. ප.
2	දෙරවෙලඇල, රවුකේගහ (දියපාර) (හරිකොටසක්)	1 2 35
4	—ගම්කොටස සහ පාර	0 1 7
5	—එම	0 1 0
7	කවුකැද්දේල	0 0 9
8	—ඇල (දියපාර)	0 0 8
9	—ගම්කොටස සහ පාර	0 1 7
9½	—අඹපාර	0 0 1
13	නිත්තගෙදරවෙලපොඬුල්ල, විහාරගොඩුල්ල	1 0 12
14	හලබිලේගොඩුල්ල හුඹිලිගේන	4 0 31
15	හෙලබිලදෙනිය, හෙලබිලගම	0 1 38
16	හෙලබිලගමේගේන, මුත්තෙරිවුම්බිලේගේන, මුත්තෙරිවුම්බිලේගොඩුල්ල, මුත්තෙරිවුම්බිලේ තැන්නපිටිගේන, ගල්පොත්තම්බිලේගේන, ගල්පොත්තම්බිලේගේන, මුත්තෙරිවුම්බිලේ තැන්නපිටිගේන (රවුක කොඩි කඳුව ඇතුළත්වේ)	23 2 24
17	මුත්තෙරිවුම්බිල	1 1 20
18	එම	0 0 21
19	මුත්තෙරිවුම්බිලේගේන, මුත්තෙරිවුම්බිලේ ගොඩුල්ල, අගලකැපුවත්තේගේන	6 1 35
20	මුත්තෙරිවුම්බිලේගොඩුල්ල	1 3 14
21	මුත්තෙරිවුම්බිලේ අස්වැද්දුම	0 5 6
22	මුත්තෙරිවුම්බිලේගොඩුල්ල	0 2 1
23	මුත්තෙරිවුම්බිලේආරාම	1 0 12
24	මුත්තෙරිවුම්බිලේ තැන්නපිටිගේනේවත්ත	1 2 26
25	අගලකැපුවත්ත, පිදගාවගොඩුල්ල	1 3 10
26	අගලකැපුවත්ත	1 2 13
27	ගල්පොත්තම්බිලේගේනේවත්ත	0 2 29
29	—අඹපාර	0 1 28
31	තණබෙලේ ඇල (දියපාර)	1 2 36
32	ගල්කැටියේවිලේවත්ත	0 1 36
33	ගල්කැටියේවිලේ අස්වැද්දුම	0 0 28
34	ගල්කැටියේවිල	0 2 21
35	—අඹපාර	0 0 8
35½	—අඹපාර	0 0 14
36	ගල්කැටියේවිලේගේන, රදල්ලේගේන, පොත්තම්බිලේගේන	35 2 12
39	රවුකේගහ (දියපාර)	3 3 33
40	පොත්තම්බිලේගේන (රවුකේගහ - දිගේ ඉතුරු කරපු බිම) ...	1 2 23
44	එගොඩගෙදරවත්ත	0 1 21
46	එම (තණබෙලේ ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 37
48	රදල්ලේගේනේවත්ත	0 1 26
49	එම (තණබෙලේ ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 3
51	ගල්පොත්තම්බිලදෙනිය	0 0 32
52	හලබිලගමේදෙනිය	0 2 27
53	තුඹිවිලගොඩුල්ලේගේන, පනල්පිටියේගොඩුල්ල	3 1 29
54	අඹව	0 0 32
55	තුඹිවිලදෙනිය	0 1 28
56	—වතුර වල	0 1 12
58	පනල්පිටියේගේනේවත්ත	2 0 0
59	පනල්පිටියේගොඩුල්ල, තුඹිවිලේගොඩුල්ල දෙබමපිටියේගොඩුල්ල	6 0 17
60	—වතුරවල	0 0 23
62	රවුකේගහ (දියපාර) (හරි කොටසක්)	2 3 37
63½	පනල්පිටිය	0 1 0
64	ගුරුබැවිලේ ඕකන්දෙවත්ත, දෙහිගස්පිටියේ ගේනේවත්ත	1 2 22
65	ගුරුබැවිලේ ඕකන්දෙවත්ත (රවුකේ ගහ දිගේ ඉතුරු කරපු බිම)	1 0 16
66	ගල්පොත්තම්බිලේවත්ත	1 2 16
67	වැංගොත්තම්බිලේවත්ත (තණබෙලේ ඇලේ දිගේ ඉතුරු කරපු බිම) ...	0 3 24

බිම්කරුවියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, ට ෮ ෪
68	වැ-ඉහත්තේනැන්න (නණබෙලේආල දිවුරුම් කරපු බිම)	0 1 29
69	ගල්පොත්තවෙලේහේන දෙතිගස් පිටියේහේන	15 0 10
73	—දියපාර (හපි කොටසක්)	2 2 12
76	තැබුගලආල, තැබුගලදෙල පිම්මල්වත්තේ දෙල (දියපාර)	3 0 24
78	කොලොන්නේහේන, බබරගලහේන, ගල්ආන්දේ හේන	5 1/2 3 37
78 1/2	රඹුකේගහ (දියපාර) (හපි කොටසක්)	0 1 23
79	බබරගලකුඹුර	0 1 13
80	එම	1 2 13
81	—ආල	0 0 13
82	ගල්ආන්දේහේනේදෙල (දියපාර)	0 3 20
84	—ආල	0 0 5
85	කොලොන්නේහේනේදෙතිග	0 2 28
86	—ආල	0 0 11
87	පරණගෙදරවත්තේදෙතිග, පරණහේවත්තේ දෙතිග	1 3 31
88	දික්බිටිවත්ත	2 2 0
89	ගොරොක්ගහආරුවත්ත	0 3 14
90	ගොරොක්ගහ නොහොත් ගොරොක්ගහමත්තේ සිය ටත්ත (තැබුගල ආලදිගේ ඉතුරු කරපු බිම)	0 2 12
91	දික්බිටිවත්තේදෙල, තැබුගලහේන, පරණගෙදර වත්තේහේන, පිටියේදෙතිග, පිඳුරු දෙතිගහේන, නාගහතොටුවේහේන, වැලිපිටි හේන, ඉහල වැලිපිටිහේන, වැලිකන්දේහේන, වැලිපොත්තේහේන, කන්තූමියහේන, කොලොන්නේ හේන	109 3 16
92	—ආල	0 0 8
94	පහලපිඳුරුදෙතිගකුඹුර	0 3 17
95	—ආල	0 0 5
95 1/2	—ආල	0 0 5
97	නාගහතොටුවේදෙල (දියපාර) ...	0 1 18
98	පිංදෙතිගේදෙල (දියපාර)	0 0 15
99	නාගහතොටුවේවත්ත (දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම) (73 සහ 97 දරණ බිම් නවටි), පංදෙතිගේදෙල	2 1 36
100	කන්දමුණියේදෙල (දියපාර) ..	0 1 3
102	නාරංගස්වත්තේදෙල (දියපාර) ..	0 1 27
103	පිල්ලේහේන දෙල (දියපාර) .	1 0 5
104	නාරංගහවත්තේදෙල (දියපාර) ..	0 0 8
105	—දියපාර	0 0 29
106	—දියපාර	0 0 39
107	පිල්ලේහේන මංඛියේහේන, නාරංගස්වත්තේ හේන, මොරේහේන, පිම්මල්වත්තේහේන, මොරකන්දේහේන, මහදෙකන්දේහේන, පත්දෙතිගේහේන	143 1 6
109	පිංදෙතිගේදෙල (දියපාර) ..	0 1 7
110	—දියපාර	0 1 12
111	—දියපාර	0 0 11
112	තැබුගලදෙල (දියපාර)	0 3 8
113	මහදෙල (දියපාර)	0 1 4
114	—දියපාර	0 0 7
115	තිබ්බොටුවගලමුකලාන, මහ තිබ්බොටුවගලමුකලාන	234 3 33
116	කොටනදෙල (දියපාර) (හපි කොටසක්)	0 35
117	ඉඹිමත්තපොල්ලේදෙල (දියපාර) (හපි කොටසක්)	0 0 3
මුළු ගණන		700 1 4

රත්නපුර නි. නි. 3—1956

ඉඩම් ලබාගැනීම පිළිබඳ නිවේදන

1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණ්ණේන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්ණේන්

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥා පණ්ණේන් විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණ්ණේන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්ණේන්

5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ආමතීවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ හේවාගම කෝරළේ බත්තරමුල්ලේ පිහිටි මිත්‍රවත්විලවත්ත නමැති ඉඩමෙන් අඩි 175 X 50 ක ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට, මිත්‍රවත්විලවත්ත නමැති ඉඩම (රජය සතු), දකුණට දෙපා ආල; නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස.

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ හේවාගම කෝරළේ බත්තරමුල්ලේ පිහිටි පස්සන්දරවෙල නමැති ඉඩමෙන් අඩි 200 X 50 ප්‍රමාණය ඊට මායිම් —

උතුරට දෙපා ආල; දකුණට බත්තරමුල්ලේ පි එ ජයසේකර මහතාට අයිති ඉඩම, නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස

(3) කොළඹ දිස්ත්‍රික්කයේ හේවාගම කෝරළේ බත්තරමුල්ලේ පිහිටි තිබෙන බත්තරමුල්ලේ පි එ. ජයසේකර මහතා අයිතිකම් කියන ඉඩමෙන් අඩි 25 X 50 ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට, බත්තරමුල්ලේ පි. පී. අල්මේද මහතා අයිතිකම් කියන ඉඩම; දකුණට කොළඹ සිට බත්තරමුල්ලට යන ප්‍රධාන පාර නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස.

පී. බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ආමතී.

අංකය: කීම් බී. 205/පේ 55 අංක 378
1956 ජනවාරි 19 වැනි දින : කොළඹ

1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණ්ණේන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්ණේන්

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්ණේන් විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණ්ණේන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්ණේන් 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ආමතීවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සියනා කෝරළේ හිස් සැල්ල යන ගමේ පිහිටි දවටගහවත්ත යන ඉඩමෙන් අඩි 323 X අඩි 15 ක ප්‍රමාණය ඊට මායිම් —

උතුරට සොහොන් පිට්ටනිය, නැගෙනහිරට දවටගහවත්ත; දකුණට සහ බස්නාහිරට මිල්ලගහවත්ත

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සියනා කෝරළේ හිස් සැල්ල යන ගමේ පිහිටි මිල්ලගහවත්ත යන ඉඩමෙන් අඩි 152 1/2 X අඩි 15 ක ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට, නැගෙනහිරට සහ බස්නාහිරට මිල්ලගහවත්ත, දකුණට නාගරික පාර

(3) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සියනා කෝරළේ හිස් සැල්ල යන ගමේ පිහිටි මිල්ලගහවත්ත යන ඉඩමෙන් අඩි 267 X අඩි 15 ක ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට සොහොන් පිට්ටනිය නැගෙනහිරට දවටගහවත්ත, දකුණට සහ බස්නාහිරට මිල්ලගහවත්ත

(4) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සියනා කෝරළේ හිස් සැල්ල යන ගමේ පිහිටි නාගොල්ලවත්ත යන ඉඩමෙන් අඩි 225 X අඩි 30 ක ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට, නැගෙනහිරට සහ බස්නාහිරට නාගොල්ලවත්ත දකුණට සොහොන් පිට්ටනිය.

(5) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සියනා කෝරළේ හිස් සැල්ල යන ගමේ පිහිටි බටදෙබ්ගහලන්ද යන ඉඩමෙන් අඩි 265 X අඩි 30 ක ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට, කිරිමේතියාවත්ත, නැගෙනහිරට සහ බස්නාහිරට බටදෙබ්ගහලන්ද දකුණට ඉල්ලන්කන්තියාවත්ත

(6) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සියනා කෝරළේ හිස් සැල්ල යන ගමේ පිහිටි ඉල්ලන්කන්තිය කුඹුරුවනා යන ඉඩමෙන් අඩි 105 X අඩි 30 ක ප්‍රමාණය ඊට මායිම් —

උතුරට බටදෙබ්ගහලන්ද, නැගෙනහිරට බටදෙබ්ගහලන්ද රබ්ට් වත්ත; දකුණට ඉල්ලන්කන්තිය කුඹුරු, බස්නාහිරට ඉල්ලන්කන්තියාවත්ත

අංකය ඇල් ඒ / 3. ඒ / 55/45

(7) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සියනැ කෝරළේ හිස්සැල්ල යන ගමේ පිහිටි නාගහවත්ත යන ඉඩමෙන් අඩි 80 X අඩි 10ක ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට, දකුණට සහ බස්නාහිරට. නාගෝල්ලවත්ත නැගෙනහිරට නාගහවත්ත

(8) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සියනැ කෝරළේ හිස්සැල්ල යන ගමේ පිහිටි නාගහවත්ත යන ඉඩමෙන් අඩි 100 X අඩි 15ක ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට, නැගෙනහිරට සහ බස්නාහිරට නාගහවත්ත, දකුණට නාගෝල්ලවත්ත.

(9) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සියනැ කෝරළේ හිස්සැල්ල යන ගමේ පිහිටි මීල්ලගහවත්ත යන ඉඩමෙන් අඩි 152½ X අඩි 15ක ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට, දකුණට සහ බස්නාහිරට මීල්ලගහවත්ත නැගෙනහිරට: මීල්ලගහවත්ත හෙවත් දවටගහවත්ත.

(10) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සියනැ කෝරළේ හිස්සැල්ල යන ගමේ පිහිටි මීල්ලගහවත්ත යන ඉඩමෙන් අඩි 138 X අඩි 30ක ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට, දකුණට සහ බස්නාහිරට මීල්ලගහවත්ත; නැගෙනහිරට දවටගහවත්ත.

(11) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සියනැ කෝරළේ හිස්සැල්ල යන ගමේ පිහිටි මීල්ලගහවත්ත යන ඉඩමෙන් අඩි 73 X අඩි 15ක ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට, දකුණට සහ බස්නාහිරට: මීල්ලගහවත්ත, නැගෙනහිරට; දවටගහවත්ත.

(12) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සියනැ කෝරළේ හිස්සැල්ල යන ගමේ පිහිටි ඉල්ලන්කන්ඩිය කුඹුර යන ඉඩමෙන් අඩි 40 X 30ක ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට ඉල්ලන්කන්ඩිය කුඹුර නැගෙනහිරට සහ දකුණට එම කුඹුර, බස්නාහිරට නාගහවත්ත

(13) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සියනැ කෝරළේ හිස්සැල්ල යන ගමේ පිහිටි ඉල්ලන්කන්ඩිය කුඹුර යන ඉඩමෙන් අඩි 245 X අඩි 15ක ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට. ඉල්ලන්කන්ඩිය කුඹුර නැගෙනහිරට දකුණට සහ බස්නාහිරට එම කුඹුර

(14) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සියනැ කෝරළේ හිස්සැල්ල යන ගමේ පිහිටි නාගහවත්ත යන ඉඩමෙන් අඩි 100 X අඩි 15ක ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට, නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට එම ඉඩමෙන් කොටසක්,

(15) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සියනැ කෝරළේ හිස්සැල්ල යන ගමේ පිහිටි නාගහවත්ත යන ඉඩමෙන් අඩි 132 X අඩි 15ක ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට නාගහවත්ත, නැගෙනහිරට දංගහවත්ත, දකුණට සහ බස්නාහිරට නාගහවත්ත

(16) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සියනැ කෝරළේ හිස්සැල්ල යන ගමේ පිහිටි නාගහවත්ත යන ඉඩමෙන් අඩි 95 X අඩි 15ක ප්‍රමාණය ඊට මායිම් —

උතුරට නාගහවත්ත, නැගෙනහිරට දංගහවත්ත, දකුණට දංගහවත්තෙන් සහ නාගහවත්තෙන් කොටස්, බස්නාහිරට නාගහවත්තෙන් කොටසක්

(17) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සියනැ කෝරළේ හිස්සැල්ල යන ගමේ පිහිටි දංගහවත්ත යන ඉඩමෙන් අඩි 66 X අඩි 15ක ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට ඇල; නැගෙනහිරට සහ දකුණට එම ඉඩම බස්නාහිරට නාගහවත්තෙන් කොටසක්

(18) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සියනැ කෝරළේ හිස්සැල්ල යන ගමේ පිහිටි නාගහවත්ත යන ඉඩමෙන් අඩි 221 X අඩි 30ක ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට සහ නැගෙනහිරට ඇල. දකුණට දංගහවත්ත බස්නාහිරට නාගහවත්ත.

1954ජූනි අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

3 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජූනි අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ජුඩී බණ්ඩා බ්‍රිටන්කුලයේ තමාගේ මෙහි ප්‍රකාශ කරමි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වැටුබිලි හත්පත්තුවේ මැදුර කෝරළේ පරගොඩ, ඉකිරිවත්ත, කන්දේගම, පොල්ගොල්ල සහ රාමනුකයා නැත්ත නමැති ගම් පිහිටි පහත සඳහන් බිම් කැබලි

(1) ගල්කෙටියේහේන නොහොත් ෆිපිල්ඩ් විව් ඇස්ටේට් (නො 822 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ 67 වෙනි කැබැල්ල සහ නො. 822 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ නො 1 දරණ මූලික උපුටාගැනීමේ කොටසක්) නමැති ඉඩමෙන් පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අ 5, රු 0, ප 22ක විශාලත්වයක් ඇති බිම් කොටස —

උතුරට 822 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ 7 වැනි කැබැල්ල සහ 822 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ නො 1 දරණ මූලික උපුටා ගැනීමේ කොටස;

නැගෙනහිරට නො 822 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ නො 1 දරණ මූලික උපුටා ගැනීමේ කොටස,

දකුණට නො 822 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ නො 6; සහ 68 යන කැබලි

බස්නාහිරට නො 822 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ නො 68 සහ 7වෙනි කැබලි

(2) කෝන්ගහමුලහේන නොහොත් ගල්කෙටියේහේන නොහොත් ෆිපිල්ඩ් විව් ඇස්ටේට් (ඇෆ් වි පී පී 822කේ 239 සහ 74වෙනි කැබැලි) නමැති ඉඩමෙන් 73 වෙනි කැබැල්ල වන ගම්සහ පාර හැර පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අ 3 රු 1 ප 0 විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය

උතුරට ඇෆ් වි පී පී 822කේ 68 71 සහ 66 දරණ බිම් කැබැලි, නැගෙනහිරට නො 822 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ නො 1 දරණ මූලික උපුටා ගැනීමේ කොටස (ඇෆ් වි පී පී 822කේ 238 සහ 88වෙනි කැබැලි);

දකුණට, නො 822 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ නො 1 දරණ මූලික උපුටා ගැනීමේ කොටස සහ ඇෆ් වි පී පී 822කේ නො 77 සහ 75වෙනි කැබැලි,

බස්නාහිරට ඇෆ් වි පී පී 822කේ 7 වෙනි කැබැල්ල

(3) ගල්කෙටියේහේන, ගල්පොහේන නොහොත් ෆිපිල්ඩ් විව් ඇස්ටේට් (ඇෆ් වි පී පී 822 කේ 79 සහ 241) නමැති ඉඩමෙන් ප්‍රසිද්ධ පාර වන නො 80 වෙනි කැබැල්ල හැර පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අ 15 රු 0, ප 19ක විශාලත්වයක් ඇති බිම් කැබැල්ල —

උතුරට ඇෆ් වි පී පී 822කේ 7, 75 සහ 240 දරණ බිම් කැබැලි; නැගෙනහිරට ඇෆ් වි පී පී 822 කේ 243 246, 247, 248 සහ 29 දරණ බිම් කැබැලි;

දකුණට ඇෆ් වි පී පී 822කේ 242 දරණ බිම් කැබැල්ල, බස්නාහිරට ඇෆ් වි පී පී 822කේ 81 සහ 7වෙනි බිම් කැබැලි

(4) කෝන්ගහමුලහේන, මංගහේන නොහොත් ෆිපිල්ඩ් විව් ඇස්ටේට් (ඇෆ් වි පී පී 822 කේ 84, 211, 185½ ද, 185 සහ 209 හේ කොටසක්ද, ඇෆ් වි පී පී 2,621කේ 3වෙනි බිම් කැබැල්ලේ කොටසක්ද ඇෆ් වි පී පී 2,623කේ 55 සහ 66වෙනි බිම් කැබැලිවලින් කොටසක්ද) නමැති ඉඩමේ නො 83 යන ගම්සහ පාරද, 183 සහ 184 කැබැලි වන විශලි ඇලවිලි 3 සහ ඇලද, ඇෆ් වි පී පී 2,621 කේ 1 වෙනි කැබැල්ල වන කඩිගම ඇලද, ඇෆ් වි පී පී 822 කේ 208½ වන කැබැල්ලද, ඇෆ් වි පී පී 2,621 කේ 3 වෙනි කැබැල්ලද, ඇෆ් වි පී පී 2,621 කේ 4 වෙනි කැබැල්ල වන ගමුනාව ඇලද, ඇෆ් වි පී පී 2,623 කේ 56 වෙනි කැබැල්ලද යන මේවා හැර පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අ 118, රු 3, ප 2ක විශාලත්වයක් ඇති බිම් කැබැල්ල —

උතුරට ඇෆ් වි පී පී 822 කේ 108 වෙනි කැබැල්ල වන කරදගොල්ලඇල, 170 වෙනි කැබැල්ල වන මොගහේනඇල 171වෙනි කැබැල්ල, 172 වෙනි කැබැල්ල වන ඇල, 293, 294, 295, 296, 297 වන කැබැලි, 177 වෙනි කැබැල්ල වන ඇලද, 181 සහ 182 වෙනි කැබැලිද, 183 වෙනි කැබැල්ල වන ඇලද, 178 වෙනි කැබැල්ලද, 160, 159 158 වෙනි කැබැල්ල වන ඇලද, 185, 210 වන කැබැලිද, 184 වෙනි කැබැල්ල වන ඇලද, 240, 185, 189, 185 දරණ කැබැලිද. 208½ වන කඩිගහඇල සහ 185 වෙනි කැබැල්ල;

පී. ඩී බ්‍රිටන්කුලයේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති.

1955 දෙසැම්බර් 16 වැනි දින කොළඹ.

නැගෙනහිරට : ඇෆ්. ඩී පී 2,623නේ 71, 72, 73, 24, 28 දරණ කැබැලි 23 වෙති කැබැලි ෭ වන ඇල, 54, 58 වෙති කැබැලි සහ 52 වෙති කැබැලි ෭ වන ඇල.

දකුණට ඇෆ්. ඩී පී 2,623නේ 58 වෙති කැබැලි ෭ද 57 වෙති කැබැලි ෭ වන අඹිපාරද, 68 වෙති කැබැලි ෭ද, 56½ වෙති කැබැලි ෭ වන ගොමුනාවඇලද, 55 වෙති කැබැලි ෭ද, ඇෆ්. ඩී පී 822 කේ 308, 307, 217 වෙති කැබැලි සහ 216 වෙති කැබැලි ෭ වන ගම්සහා පාර.

බස්නාහිරට ඇෆ්. ඩී පී 822 කේ 212 වෙති කැබැලි ෭ වන දෙබන්තලාවඇල සහ 108 වෙති කැබැලි ෭ වන කරදගොල්ලඇල

(5) කෝන්ගහගේන නොහොත් fපිල්ඩි විවි ඇෆ්.ටේට් (ඇෆ්. ඩී පී 822 කේ 185 වෙති කැබැලි ෭ලේ කොටසක්) නමැති ඉඩමෙන් 196 සහ 204 දරණ කැබැලි වන අඹිපාර හැර පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අ 1, රු 0 ප 0 විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය —

උතුරට ඇෆ්. ඩී පී 822 කේ 198, 197 198 306 සහ 195 වෙති කැබැලි වන ගොමුනාවඇල,

නැගෙනහිරට ඇෆ්. ඩී පී 822 කේ 195 වෙති කැබැලි ෭ වන ගොමුනාවඇල,

දකුණට ඇෆ්. ඩී පී 822 කේ 195 වෙති කැබැලි ෭ වන ගොමුනාවඇල සහ 185 වෙති කැබැලි ෭ලේ කොටසක්

බස්නාහිරට ඇෆ්. ඩී පී 822 කේ 185 වෙති කැබැලි ෭ලේ කොටසක්

(6) බබරගහගේන, කෝන්ගහගේන නොහොත් fපිල්ඩි විවි ඇෆ්.ටේට් (ඇෆ්. ඩී පී 2,623 නේ 87 සහ 88 වෙති කැබැලි ෭ද කොටස්) නමැති ඉඩමෙන් පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අ 3 රු 2, ප 30 ක විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය —

උතුරට ඇෆ්. ඩී පී 2,623නේ 50 වෙති කැබැලි ෭

නැගෙනහිරට ඇෆ්. ඩී පී 2,623නේ 89 සහ 68 වෙති කැබැලි ; දකුණට ඇෆ්. ඩී පී 2,623නේ 68 වෙති කැබැලි ෭

බස්නාහිරට ඇෆ්. ඩී පී 2,623 නේ 88 සහ 87 වෙති බිම් කැබැලි

(7) අලුවත්තේගේන නොහොත් fපිල්ඩි විවි ඇෆ්.ටේට් (ඇෆ්. ඩී පී 2,623 නේ 100 වෙති බිම් කැබැලි ෭) නමැති ඉඩමෙන් අ 13, රු 2, ප 1 ක විශාලත්වයක් ඇති පහත සඳහන් මායිම් තුළ පිහිටි බිම් ප්‍රමාණය —

උතුරට ඇෆ්. ඩී පී 2,623නේ 91, 92, 95 වෙති කැබැලි ෭ වන ඇල, 96, 97 සහ 61 වෙති කැබැලි,

දකුණට මධ්‍යම පළාතේ මායිම,

නැගෙනහිරට ඇෆ්. ඩී පී 2,623නේ 101 වෙති කැබැලි ෭,

බස්නාහිරට ඇෆ්. ඩී පී 2,623 නේ 68 සහ 91 දරණ බිම් කැබැලි

(8) කහටගහමුලගේනවත්ත නොහොත් කෝන්ගහගේනවත්ත නොහොත් fපිල්ඩි විවි ඇෆ්.ටේට් (ඇෆ්. ඩී පී 2,622 කේ 58 වෙති කැබැලි ෭) නමැති ඉඩමෙන් අ. 10, රු 3 ප 19 ක විශාලත්වයක් ඇති පහත සඳහන් මායිම් තුළ පිහිටි ඉඩම —

උතුරට ඇෆ්. ඩී පී 2,622කේ 57 සහ 7 වෙති කැබැලි,

නැගෙනහිරට ඇෆ්. ඩී පී 2,622 කේ 17 18 සහ 20 දරණ බිම් කැබැලි

දකුණට ඇෆ්. ඩී පී 2,622කේ 20වෙති කැබැලි ෭,

බස්නාහිරට ඇෆ්. ඩී පී 2,622කේ 20 සහ 57වෙති කැබැලි

අණපරිදි ඩී ඩී 3 පෙරේරා සාවර ලේකම්

පී ඩී බ්‍රුන්කුලමේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 55 ඇල් 429 (වී ඊ)

1956 පෙබරවාරි 2 වෙති දින කොළඹ.

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි

වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා බ්‍රුන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

රත්නපුර දිස්ත්‍රික්කයේ අටකලත් කෝරළයේ පත්තිල් පත්තුවේ නුගවෙල නමැති ගම් පිහිටි නොම්මර 4 දරණ අවසාන ගම් සිතියමේ ලොට් නො බබලිව. 3 දරණ ගම්පොලවත්ත නමැති ඉඩමෙන් 92' X 115' වූ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට, දකුණට සහ බස්නාහිරට. මෙම ඉඩමේම ඉතිරි කොටස්, නැගෙනහිරට පි. බබලිව. ඩී පාර.

පී. ඩී. බ්‍රුන්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 54 ඇල් 342. 1956 ජනවාරි මස 9 වැනි දින කොළඹ

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා බ්‍රුන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

රත්නපුර දිස්ත්‍රික්කයේ කුකුළු කෝරළයේ උඩපත්තුවේ උරුක පිහිටි නො 943 දරණ ගම් සිතියමේ ලොට් නො. 224 දරණ පරහේනේ වත්ත, හාලබැඳිගේන, මැදකොරවුවේවත්ත සහ කපුගමවත්ත නමැති ඉඩම් වලින් අක්කර 2ක් වූ ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට රවුක-රක්වන පි. බබලිව. ඩී පාර; නැගෙනහිරට. ඇල, දකුණට මැදකොරවුවේගේනේ ඉතිරි කොටස; බස්නාහිරට. කළුගලදොල

පී. ඩී. බ්‍රුන්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය : ජේ 55 ඊ 83. 1956 දෙසැම්බර් මස 22 වැනි දින කොළඹ

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා බ්‍රුන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) කැගල්ල දිස්ත්‍රික්කයේ බෙලිගල් කෝරළේ ඇගල්ල වසමේ කලුගල ගමේ පිහිටා තිබෙන අක්කරයක් පමණ මහත ඇති බෝතලේ පිල්ලුව නොහොත් බෝතලේවත්ත නමැති ඉඩම, ඊට මායිම්.—

උතුරට 'වලගොඩවත්ත. නැගෙනහිරට: ඇල දකුණට' පරණ වත්ත බස්නාහිරට: බාස් උන්නාහෙගෙවත්ත සහ මුනමල්ලේ ගල මුලවත්ත

(2) කැගල්ල දිස්ත්‍රික්කයේ බෙලිගල් කෝරළේ ඇගල්ල වසමේ කලුගල ගමේ පිහිටා තිබෙන අක්කර 1½ පමණ මහත ඇති වලගොඩ වත්ත නමැති ඉඩම, ඊට මායිම් —

උතුරට දෙල් පත්තේදෙතිගේවත්ත, නැගෙනහිරට ඇල. දකුණට බෝතලේ පිල්ලුව නොහොත් බෝතලේවත්ත, බස්නාහිරට. මුනමල්ලේගල මුලවත්ත.

පී ඩී බ්‍රුන්කුලමේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 55 ඊ 162/ඇල් ඇම 5584 1956 දෙසැම්බර් මස 22 වැනි දින කොළඹ

අංකය අම්ප්/ඒ 8/93/53.

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

මහජන කටයුත්තකට උවමනාවී තිබෙන පහත සඳහන් ඉඩම් 1954෧෪ අංක 39 දරණ (වෙනස් කිරීම) ආඥාපනතෙන් වෙනස් කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7වන කොටසේ (1) වන උප කොටසේ ප්‍රකාර රජය විසින් ලබාගන්නට අදහස් කරන බව මම මෙයින් දැනුම් දෙමි

ලබාගැනීමට අදහස් කරන ඉඩම්වල විස්තර —

ප්‍රාථමික පැලැස්ම අංක ඒ 3,803 1 වෙනි කොටස

බස්නාහිර පළාතේ කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නාගරික සීමාව තුළ අංක 22, කුප්පියවත්ත කොට්ඨාශයේ සහ අංක 19, හුදුචෑල්ල සහ කුප්පියවත්ත කොට්ඨාශය, මරදන.

කැබැල්ල : 4

ඉඩමේ නම ස්ටැන්ලි පෙදෙසේ තක්සේරු අංක 136 1/3 සහ 136 1/2. මරදන පාරේ අංක 630, 632 සහ 634 දරණ ඉඩම් සහ ස්ටැන්ලි පෙදෙසේ තක්සේරු අංක 132 සහ 136 සහ මරදන පාරේ අංක 654, 674 සහ 688 දරණ ඉඩම්වල කොටස්; විස්තරය අවුරුදු 1-25ක අඹගස් 2ක්, අවුරුදු 25ක පොල් ගස් 3ක්, අවුරුදු 40ක කොස් ගස් 1ක්, අවුරුදු 5ක උතුරුසහ ගස් 1ක්, අවුරුදු 1ක කෙසෙල් පවුරු 1ක්, තනන ලද ගොඩනැගිලි 4ක කොටස්, ආනන ලද සිත්ක් තහවු යුත් මුළුතැන් ගෙවල් 1ක්, තනන ලද සිත්ක් තහවු යුත් කම්හලක කොටසක්; සිත්ක් තහවු සහ ලියෙත් කළ මඩු එකක්, සිත්ක් තහවු ලී ස්ටේරුමක සහ සිත්ක් තහවු ලී ගරාජයක කොටස්, තනන ලද බිත්තිවල කොටස් සහ තනන ලද අගලක්, තනන ලද ගේවිටු කණු 4ක් සහ ලී ගේවිටු 3ක් ඉඩමේ තිබේ, අයිතිකම් කියන්නේ කොළඹ (තැ. පෙ අංක 1) පල්ලේ ඒ කපුරු, මොහිදිත් කපුරු, යුසුප් කපුරු, සුබර් කපුරු, රජි කපුරු, ප්‍රලොසිමන් මහත්මිය, හුසේන් මහත්මිය සහ ගවස් මහත්මිය; ප්‍රමාණය අ 0 රු 2, ප. 9 63

කැබැල්ල : 6.

ඉඩමේ නම මරදන පාරේ තක්සේරු අංක 706 දරණ කොටස සහ මරදන පාරේ තක්සේරු අංක 696, 702 සහ 708 දරණ ඉඩම්වල කොටස්; විස්තරය: උළු සෙවිලි කරන ලද ගොඩනැගිල්ලක කොටසක්, සිමෙන්ති පදික වේදිකාවල කොටස්, තනන ලද බිත්තිවල සහ තනන ලද සිත්ක් තහවු ගොඩනැගිල්ලක කොටස්, පැසේප් එකක් තනන ලද පසි සහ ගෙවිලක්; අයිතිකම් කියන්නා: මරදනේ 696 බොනර්ඩ් ගය සමාගමේ බිලිලි ඒ ඩී. විජේරත්න; ප්‍රමාණය අ 0 රු 0 ප 16 56

කැබැල්ල 8

ඉඩමේ නම මරදන පාරේ තක්සේරු අංක 718/1, 718/1 සහ 728 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය අවුරුදු 15ක කොස් ගස් 1ක් අවුරුදු 15ක අඹගස් 1ක් සහ උළු සෙවිලි කරන ලද ගොඩනැගිල්ලක කොටසක් සහ තනන ලද බිත්තියක්, ගේවිටු කණු 4ක් සහ ලී ගේවිටු 2ක් ඉඩමේ තිබේ, අයිතිකම් කියන්නා: වැල්ලවත්ගේ රංජන් පාරේ ඉංජිනේරු ටී ඩී. බාලසුරිය, ප්‍රමාණය අ 0, රු 0 ප 16 71

කැබැල්ල : 14

ඉඩමේ නම මරදන පාරේ තක්සේරු අංක 744 දරණ ඉඩමේ කොටසක්. විස්තරය: වත්ත (පාරට වෙන්කළ), අයිතිකම් කියන්නේ කොළඹ ෪ ඇම්. ආර් කාය්ලයේ බිලිලිව බිලිලි. පැයඩංග, මරදන පාරේ තක්සේරු අංක 742හි ඒ ඩී ටී ඒ විජේතුඹවඩින දෙස්තර සහ මරදනේ මරදන පාරේ අංක 744 හි ආර් එච් ලෙනෝරා මහත්මිය ප්‍රමාණය අ 0, රු 0 ප 2 33

කැබැල්ල : 17

ඉඩමේ නම කිංඩි පාරේ තක්සේරු අංක 3 දරණ ඉඩමේ කොටසක්, විස්තරය පොල් ගස් 5ක්, මාර ගස් 5ක්, කස ගස් 3ක්, කොස් ගස් 5ක් අවුරුදු 50ක කෝන් ගසක් සහ කුඹුක් ගස් 2ක්, අවුරුදු 25ක කිතුල් ගස් 1ක්, උටදෙල් ගස් 3ක් සහ මැන්ගුස් ගස් 4ක් අවුරුදු 10ක පුවුක් ගස් 1ක්, ලී සහ ගසබ ගේවිටු 1ක්, තනන ලද බිත්ති 2ක කොටස් සහ අධිපාරක කොටසක් ඉඩමේ තිබේ, අයිතිකම් කියන්නා මරදනේ කිත්ති පාරේ අංක 3හි පදිංචි වාසල මුදල් පිසුබරු රාජපක්‍ෂ ප්‍රමාණය අ 0 රු 1 ප 8 82

ඉහත විස්තර සඳහන් ඉඩම් පිළිබඳ අයිතිවාසිකම් කියා සිටින බහු දෙනාම 1956 පෙබරවාරි 29 වැනි දින සවස 2 30ට කොළඹ නාගරික කාය්ලයේදී පුද්ගලිකව හෝ මා ඉදිරිපිට පෙනී සිටිය යුතුය නමුත්හෝ

අයිතිවාසිකම් පිළිබඳ විස්තර, ඉඩම් ලබාගැනීමේදී බවුට් අගවිය යුතු මුදල් පිළිබඳ විස්තර සහ ඒ මුදල් ගණන් බැඳු ක්‍රම පිළිබඳ සම්පූර්ණ විස්තර 1956 පෙබරවාරි මස 20 වැනි දින හෝ ඉන් පෙර පිටපත් දෙකක ලියවිල්ලකින් මා වෙත දැනුම් දිය යුතු බව මෙයින් දන්වා සිටිමි

බිලිලි. ගොපල්ලව, කොළඹ නාගරික කොමසාරිස් සහ ඉඩම් ලබාගැනීමේ නිලධාරීන්

1956 ජනවාරි 18 වැනි දින නාගරික කොමසාරිස් කාය්ලය, නගර ආලව කොළඹ

අංකය අම්ප්/ඒ 8/1189/53

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

මහජන කටයුත්තකට උවමනාවී තිබෙන පහත සඳහන් ඉඩම් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (වෙනස් කිරීම) ආඥාපනතෙන් වෙනස් කරනු ලැබූ 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වන කොටසේ (1) වන උප කොටස ප්‍රකාර රජය මගින් ලබා ගන්නට අදහස් කරන බව මෙයින් දන්වා සිටිමි

ලබාගැනීමට අදහස් කරන ඉඩම්වල විස්තර —

ප්‍රාථමික පැලැත් අංක ඒ 3,728 ගම—අපත්තසෙඬ බස්නාහිර පළාතේ කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නාගරික සීමාව තුළ පිහිටි 10 වැනි කොට්ඨාශය අළුත්තඹේ

කැබැල්ල : 1

ඉඩමේ නම: අංක 134 සහ තොටුපල් විවිසේ අංක 132 සහ 134 යන ඉඩම්වල පොදු මිදුල; විස්තරය උළු සෙවිලි කළ, ගලෙන් බැඳී ගොඩනැගිල්ලක්, සිමෙන්ති බිමක් සහ සිමෙන්ති පසියක කොටසක් තිබේ; අයිතිකම් කියන්නා ඇස්. බී ඇම්. ඊබ්‍රහිම හජ්ජියාර්, 42 බබල් විදිය, කොළඹ ප්‍රමාණය අ 0 රු 0 ප 2 28

ඉහත සඳහන් ඉඩම් පිළිබඳ අයිතිවාසිකම් කියා සිටින බහුදෙනා විසින්ම 1956 මාර්තු 15 වැනි දින පස්වරු 2 30ට කොළඹ නාගරික කාය්ලයේදී පුද්ගලිකව හෝ ලියවිල්ලකින් බලය දෙනු ලැබූ නියෝජිතයෙකුගේ මාගියෙන් හෝ මා ඉදිරිපිට පෙනී සිටිය යුතුය නවද අයිතිවාසිකම්වල සම්බන්ධය, ඉහත සඳහන් ඉඩම් ලබාගැනීමේදී බවුට් අග වියයුතු මුදල් පිළිබඳ විස්තර, අගවිය යුතු මුදල් ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු විස්තර ඇතුළත් (කොට්ටි දෙකක) ලියවිල්ලකින් 1956 පෙබරවාරි 29 වෙනි දින හෝ ඊට ප්‍රථම මා වෙත දැනුම් දිය යුතුය

බිලිලි ගොපල්ලව, කොළඹ නාගරික කොමසාරිස් සහ ඉඩම් ලබාගැනීමේ නිලධාරීන්

1956 පෙබරවාරි 1 වැනි දින නාගරික කොමසාරිස් නානගේ කාය්ලය, නගර ආලව කොළඹ

අංකය අම්ප්/ඒ 8/2225/53

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

මහජන කටයුත්තකට උවමනාවී තිබෙන පහත සඳහන් ඉඩම් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (වෙනස් කිරීම) ආඥාපනතෙන් වෙනස් කරනු ලැබූ 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි කොටසේ (1) වැනි උප කොටසේ ප්‍රකාර රජය මගින් ලබා ගන්නට අදහස් කරන බව මෙයින් දන්වා සිටිමි

ලබාගැනීමට අදහස් කරන ඉඩම්වල විස්තර —

ප්‍රාථමික පැලැත් අංක ඒ 3,729. අළුත්තඹේ බස්නාහිර පළාතේ කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නාගරික සීමාව තුළ පිහිටි 10 වැනි කොට්ඨාශය අළුත්තඹේ

කැබැල්ල : 1

ඉඩමේ නම. තක්සේරු අංක 132, තොටුපල් විදිය, විස්තරය උළු සෙවිලි ගලෙන් බැඳී ගොඩනැගිල්ලක් සහ ගලෙන් බැඳී පසියක කොටසක් තිබේ; අයිතිකම් කියන්නේ ඇස්. බී ඇම්. ඊබ්‍රහිම හජ්ජියාර් 42, බබල් විදිය, කොළඹ ප්‍රමාණය අ 0 රු 0, ප 1 89

කැබැල්ල 2.

ඉඩමේ නම තොටුපල විදියේ අංක 132 යහ 134 දරණ ඉඩමට පොදු මුදලේ කොටසක්, විස්තර උප පෙට්ලි ගලෙන් බැදි නාන කාමරයක්, සිමෙන්ති බිමක්, ජලනලයක් හුරු කවුළුවක් සහ ගලෙන් බැදි පඩියක කොටසක් තිබේ අයිතිකම් කියන්නා ඇස් බී ඇම ඊබ්ලිසා හප්පියාර්, 12 බඩල් විදිය කොළඹ. ප්‍රමාණය අ 0, රු 0 ප 1. 22

ඉහත සඳහන් ඉඩම පිළිබඳ අයිතිවාසිකම් කියා සිටින සියළු දෙනා විසින්ම 1956 මාර්තු 15 වැනි දින පස්වරු 2.30ට කොළඹ නාගරික කායාලයේදී පුද්ගලිකව හෝ ලියවිල්ලකින් බලය දෙන ලැබූ නියෝජිතයෙකුගේ ඔව්ගේන් හෝ මා ඉදිරිපිට පෙනී සිටිය යුතුය තවද අයිතිවාසිකම්වල සමභාවය, ඉහත සඳහන් ඉඩම් ලබා ගැනීමේදී ඔවුන්ට අයවිය යුතු මුදල් ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැටු විස්තර ඇතුළත් (කොපි දෙකක) ලියවිල්ලකින් 1956 පෙබරවාරි 29 වැනි දින හෝ ඊට ප්‍රථම මා වෙත දැනුම්දිය යුතුය

බබ්ලිව ගොපල්ලට,
කොළඹ නාගරික කොමසාරිස්වරයා සහ
ඉඩම් ලබාගැනීමේ නිලධාරියානු

1956 පෙබරවාරි 1 වැනි දින
නාගරික කොමසාරිස්වරයාගේ කායාලය,
නගර ශාලාව, කොළඹ

අංකය අර්/කිව 4786/58

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වෙනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මූලික සැලැස්මෙහි අංකය ඒ 3,949 ගම—පල්ලියෙර

කැබැල්ල 1

ඉඩමේ නම හිල් ස්ට්‍රීට්හි වර්පනම් අංක 244 සහ 246 දරණ ඉඩම්වල කොටස, විස්තරය (වැට්ලි රහිත) වත්තේ කොටස; අයිතිකම් කියන්නා ඇම සී විජේමාන් න මහත්මිය, ඇලන් පෙදෙය, දෙහිවල, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 65

කැබැල්ල 2.

ඉඩමේ නම හිල් ස්ට්‍රීට්හි වර්පනම් අංක 250 දරණ කිවුල්වත්ත; විස්තරය උග්‍ර සෙවිලි කොට කපරුරු කළ කඩයක කොටසක් සහ ටකරන් මඩුවක් සහිත මුඩුබිම අයිතිකම් කියන්නා ඒ වි ජේ ද ඇස් වෙට්ටුසවන්ද, 222, ගාලු පාර, දෙහිවල, ප්‍රමාණය අ 0 රු 0, ප 113

කැබැල්ල 3.

ඉඩමේ නම හිල් ස්ට්‍රීට්හි වර්පනම් අංක 262 සහ 264 දරණ කිවුල්වත්ත, විස්තරය උග්‍ර සෙවිලි කොට කපරුරු කළ ගෙයක කොටසක් සහ යකඩ දෙරවුමක් සහිත පොල්වත්ත (හිස් බිම), අයිතිකම් කියන්නා හර්මන් ගුණරත්න, 262, හිල් ස්ට්‍රීට්, නිකපේ, දෙහිවල; ප්‍රමාණය අ 0, රු 0, ප 3 05

ඉහත සඳහන් ඉඩම්වලට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් යම්වන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මාර්තු 12 වෙනි දින පස්වරු 3.30ට කොළඹ කම්මේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 මාර්තු 1 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සමභාවයත් එකී ඉඩම් ලබාගැනීමට ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැටු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඒ ඇස්. නවරත්නරාජා,
ආණ්ඩුවේ උප ඒජන්ත ජනානු

1956 පෙබරවාරි 1 වැනි දින
කම්මේරිය, කොළඹ.

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —
මුල් ප්ලාන් නො ඒ 3 901 ගම—මාවතගම, පිරිපන උතුර යහ පිරිපන දකුණ, හෝමාගම

කැබැල්ල 1.

ඉඩමේ නම දෙරකඩකුඹුර, විස්තරය කුඹුර, අයිතිකම් කියන්නා මීරසිංහ ආච්චිගේ වාර්ලිස් මාවතගම; ප්‍රමාණය අ 0. රු 0, ප 05,

කැබැල්ල 2

ඉඩමේ නම දෙරකඩකුඹුර, විස්තරය සොරොම්මක් හා නියරක් ඇති කුඹුර, අයිතිකම් කියන්නා මාතරගේ පිරිස්, උතුරු පිරිපන, මුල්ලේපියාවගේ දැනියල්, උඩුවන, සුදසිංහගේ දෙත් ප්‍රවිස්, උඩුවන, දෙත් පොහානිස් සුදසිංහ මාවතගම, බමුණු ආච්චිගේ වාර්ලිස්, මාවතගම, අරාපත්තුවගේ විලියම්, දකුණු පිරිපන, මුල්ලේපියාවගේ ධයදෝපිස්, මාවතගම සහ මුල්ලේපියාවගේ තදෝපිස්, මාවතගම, ප්‍රමාණය අ 0, රු 0 ප 30 6

කැබැල්ල 3

ඉඩමේ නම කරුවලකුඹුර විස්තරය නියරක කොටසක් ඇති කුඹුර, අයිතිකම් කියන්නා පිරිපන ආච්චිගේ ලබරන්, දකුණු පිරිපන, ප්‍රමාණය අ 0, රු 0, ප 3 1

කැබැල්ල 4

ඉඩමේ නම කරුවලකුඹුර, විස්තරය නියරක කොටසක් ඇති කුඹුර; අයිතිකම් කියන්නා සුදසිංහගේ යහෝනිස් සහ පිරිපන ආච්චිගේ ජිනෝපිස්, උතුරු පිරිපන, ප්‍රමාණය අ 0 රු 0, ප 8.

කැබැල්ල 5

ඉඩමේ නම කරුවලකුඹුර, විස්තරය නියරක කොටසක් ඇති කුඹුර, අයිතිකම් කියන්නා පිරිපන ආච්චිගේ ජිනෝපිස්, දකුණු පිරිපන, පිරිපන ආච්චිගේ පොඩිහම් දකුණු පිරිපන සහ පිරිපන ආච්චිගේ ඉවිජන්හම්. බොරැල්ල, ප්‍රමාණය අ 0, රු 0, ප 9 6

කැබැල්ල 6

ඉඩමේ නම කරුවලකුඹුර, විස්තරය ඇලක සහ නියරක කොටසක් සොරොම්මක් ඇති කුඹුර අයිතිකම් කියන්නා සුදසිංහගේ ජුලිස් අප්පු, මාවතගම. ප්‍රමාණය අ 0, රු 0, ප 11 2.

කැබැල්ල 7.

ඉඩමේ නම කරුවලකුඹුර, විස්තරය නියරක කොටසක් ඇති කුඹුර, අයිතිකම් කියන්නා සුදසිංහගේ ඒ බ්‍රහම, හෝමාගම; ප්‍රමාණය අ 0, රු 0, ප 4 3

කැබැල්ල 8

ඉඩමේ නම තුන්හිරියාවකුඹුර, විස්තරය නියර සහ සොරොම්මක් ඇති කුඹුර අයිතිකම් කියන්නා මීරසිංහ ආච්චිගේ යහෝ හම්. උතුරු පිරිපන, මීරසිංහ ආච්චිගේ පොඩිසිංකො, පනාගොඩ; මීරසිංහ ආච්චිගේ එමානිස් පෙරේරා, පනාගොඩ, වෙබ්පුල්ලි ආච්චිගේ දෙත් වාර්ලිස්, උතුරු පිරිපන සහ මඩපානගේ ඒ බ්‍රහම, උතුරු පිරිපන, ප්‍රමාණය අ 0, රු 0, ප 24 3

කැබැල්ල 9.

ඉඩමේ නම බෙරවාකුඹුර නොහොත් වෙරළහලියද්ද, විස්තරය නියරක කොටසක් ඇති කුඹුර, අයිතිකම් කියන්නා අනපත්තුවගේ දෙත් ගෝමස්, දකුණු පිරිපන, ප්‍රමාණය අ 0 රු 0, ප 3 7

කැබැල්ල 10.

ඉඩමේ නම ඇම්ලේලපිල්ලාව, විස්තරය නියරක කොටසක් සහ අවුරුදු 9 ක් වූ රබර්ගස් 2 ක්, අවුරුදු 15 ක් වූ පුවක්ගහක්, අවුරුදු 18 ක් වූ කපුගහක්, අවුරුදු 25 ක් වූ නැගුන් ගහක් සහ අවුරුදු 15 ක් වූ පොල්ගහක් ඇති ඉඩම; අයිතිකම් කියන්නා ගිකියනගේ බමුන් තෝනා, දකුණු පිරිපන, ප්‍රමාණය අ 0, රු 0, ප. 4 9

කැබැල්ල 11

ඉඩමේ නම ඇම්ලේලපිල්ලාව, විස්තරය නියරක කොටසක් සහ අවුරුදු 2 ක් වූ දෙහි පැල 2 ක්, අවුරුදු 15 ක් වූ ගොඩපර ගහක්, අවුරුදු 20 ක් වූ දෙඹගහක්, අවුරුදු 12 ක් වූ අඹගස් 2 ක්, අවුරුදු 15 ක් වූ පුවක්ගස් 17 ක්, අවුරුදු 2 ක් වූ පොල්ගස් 2 ක්, අවුරුදු 12 ක් වූ පොල් ගස් 4 ක් ඇති ඉඩම; අයිතිකම් කියන්නා මාතරගේ සිනෝහම්, දකුණු පිරිපන, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 11.3,

තවද 1956 මාර්තු 17 වැනි දිනට මත්තෙන් ඒ ඉටුට සම්බන්ධ යෙක් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉටුට ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇතිව මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඒ ඇස් නවරත්නරාජා
ආණ්ඩුවේ උප ඒජන්තනායක

අංකය කීට් 113/෧෪/ඇල් ඇල් 618/53

1956 පෙබරවාරි 3 වැනි දින
කවචේපිය කොළඹ

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින්

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මුල් ජලානේ නො ඒ 3,919 ගම්—අවිස්සාටේල්ල (කොටස්) වෙයි නො 2 සිතාවක නැගෙනහිර

කැබැල්ල 1.

ඉඩමේ නම ගොඩපොරොත්තුවන යටියන්තොට පාරේ පිහිටි වරිපනම් නො 93, 95 සහ 95/1, විස්තරය පොල් අතු සෙවිලි කළ ලැලිවලින් තැනූ කඩ 3ක් ඇති ඉඩම, අයිතිකම් කියන්නන් මනත්තලයේ ජේමා, එම බඩය, එම ගවරිය සියළුදෙනාම අවිස්සාවේල්ල; ප්‍රමාණය අ 0 රු 0, ප 98

කැබැල්ල 2.

ඉඩමේ නම ගොඩපොරොත්තුවන යටියන්තොට පාරේ පිහිටි වරිපනම් නො 97ක් කොටසක්, විස්තරය ලැලිවලින් තැනූ තාවකාලික වැසිකිලියක්, අවුරුදු 5ක් වූ පුවක් ගස් 4ක්, අවුරුදු 20ක් වූ පුවක් ගස් 5ක්, අවුරුදු 9ක් වූ කිතුල් ගසක් සහ අවුරුදු 20ක් වූ පොල් ගසක් ඇති ඉඩම, අයිතිකම් කියන්නන් මනත්තලයේ බඩය, එම කිරිවස්තුවා, එම ගවරිය, එම සවිවා, එම මතික්කුවා, එම සයිමා, එම බඩය, එම ජේමා සහ දෙවටපෙදිගේ සලෙලු, සියලු දෙනාම අවිස්සාවේල්ල, ප්‍රමාණය අ 0, රු 0, ප 109

කැබැල්ල 3.

ඉඩමේ නම දෙල්ගොඩගෙණේ කුඹුර යටියන්තොට පාරේ පිහිටි වරිපනම් නො 66ක් කොටසක්, විස්තරය අවුරුදු 12 සිට 20 දක්වා වූ පුවක් ගස් 6ක් ඇති කුඹුර අයිතිකම් කියන්නන් මනත්තලයේ කිරිවස්තුවා, රත්ගොට්ටියලයේ ලයිසා, මනත්තලයේ මතික්කුවා, එම සලික්කුවා, එම සයිමා, එම බඩය සහ දෙවටපෙදිගේ සලෙලු, සියළු දෙනාම අවිස්සාවේල්ල, ප්‍රමාණය අ 0, රු 0, ප 249

කැබැල්ල 4

ඉඩමේ නම දෙල්ගොඩගෙණේ කුඹුර යටියන්තොට පාරේ පිහිටි වරිපනම් නො 66ක් කොටසක්, විස්තරය කුඹුර, අයිතිකම් කියන්නන් මනත්තලයේ කිරිවස්තුවා, රත්ගොට්ටියලයේ ලයිසා, මනත්තලයේ මතික්කුවා, එම සලික්කුවා, එම සයිමා, එම බඩය සහ දෙවටපෙදිගේ සලෙලු, සියළු දෙනාම අවිස්සාවේල්ල ප්‍රමාණය අ 0, රු 0, ප 002

කැබැල්ල 5

ඉඩමේ නම රෙන්දරාලලයේ කුඹුර, යටියන්තොට පාරේ පිහිටි වරිපනම් නො 101/1ක් කොටසක්, විස්තරය අවුරුදු 20ක් වූ පුවක් ගස් 3ක් ඇති කුඹුර, අයිතිකම් කියන්නන් මනත්තලයේ බඩය, එම ගවරිය එම සවිවා, අවිස්සාවේල්ල ප්‍රමාණය අ 0, රු 0, ප 35

කැබැල්ල 6

ඉඩමේ නම සිතාවකවලවිචන්ත යටියන්තොට පාරේ පිහිටි වරිපනම් නො 104ක් කොටසක්, විස්තරය අවුරුදු 4ක් වූ පුවක් පැල 3ක්, අවුරුදු 20ක් වූ පුවක් ගස් 8ක් සහ අවුරුදු 30ක් වූ පොල් ගස් 2ක් ඇති ඉඩම, අයිතිකම් කියන්නන් ඇල්. පී. බී. උපතොලයින් සෙනෙවිරත්න, සිතාවක වලවට, අවිස්සාවේල්ල, ප්‍රමාණය අ 0, රු 1 ප 66

එකතුව. අ 0, රු. 2, ප 159

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මාර්තු 28 වැනි දින පෙරවරු 11ට අවිස්සාවේල්ල තනායමේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 මාර්තු 21 වැනි දිනට මත්තෙන් ඒ ගටු සම්බන්ධ යෙක් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉටුට ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇතිව මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඒ ඇස් නවරත්නරාජා,
ආණ්ඩුවේ උප ඒජන්තනායක

අංකය කීට් 105/෧෪/විබලවි/359/53

1956 පෙබරවාරි 3 වැනි දින
කවචේපිය කොළඹ

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින්

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ සංශෝධන ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩුනුවර සහ යටිනුවර නොසැයයට අයත් කළු පළාත කෝරළේ වෙලම්බොඩ ගමෙහි පිහිටි නුගතාන්තරක්තෝ කොස්ගහමුල්ල දෙවන නමැති, ප්‍රමාණයෙන් අ 0 රු 1, ප 30 5ක් වූ ඉඩම කැබැල්ල නොහොත් මූලික ජලානේ නො ඒ 237හි ලොචි නො. 1 යනුවෙන් විස්තර කරන ලද දනට වෙලම්බොඩ ඇස් ඇම් ඉස්මයිල් ලෙඩබේ බාදේ ඉස්මයිල් ලෙඩබේ සෙපිප්පිත් විසින් අයිතිවාසිකම් කියනු ලබන ඉඩම

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මාර්තු 16 වන දින පෙරවරු 11ට මහනුවර කවචේපියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 මාර්තු 9 වන දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇතිව මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඒ පී මුර්ති,
ආණ්ඩුවේ උප ඒජන්තනායක

1956 පෙබරවාරි 6 වැනි දින
කවචේපිය මහනුවර

මේ සම්බන්ධ සියලු ලියකියවිලිවල මේ නමවරය සඳහන් කරන්න.

අංකය ඇල් ඒ බී/60

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින්

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා එනම්, ගම් දියුණුකිරීම සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ගැ. ඇමතිතුමා විසින් තමන්ගේ 1954 අගෝස්තු 21 වැනි දින නමවර කේ 54 ඇල් 50 වි ඊ දරණ ප්‍රකාශනයෙන් තීරණය කර, 1954 ඔක්තෝබර් 29 වැනි දින නමවර 10,729 දරණ රජයේ "ගැසට්" පත්‍රයෙහි පළ කරන ලද පරිදි ගැලු දිස්ත්‍රික්කයේ බෙන්තොට වලල්ලාට්ටි කෝරළේ ගනේගොඩ නමැති ගමේ පිහිටි අක්කර 51, රු.ඩ. 1. පර්චස් 22ක බිම් ප්‍රමාණය ඇති අංක ඒ 1,592 දරණ මූලික සැලැස්මේ කැබැලි අංක 1 සිට 12 යන කැබැලිවලින් වඩා විස්තර කර ඇති ගමේදුටුවෙන්ත, කැටපොල වත්ත සහ පාළුවත්ත නමැති ඉඩම් කැබැලි

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 අප්‍රේල් 19 වැනි දින පෙරවරු 9 30ට ගාල්ලේ දිසාපති තනායලයේදී මා සම්මුඛවිය යුතුයි

ඒ ඇස් නවරත්නරාජා,
ආණ්ඩුවේ උප ඒජන්තනායක

1956 පෙබරවාරි 3 වැනි දින
කවචේපිය කොළඹ

තවද 1956 අප්‍රේල් 12 වැනි දිනට මත්තෝන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ඉතිරි වන්නේ ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇතිවත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

අයිතිකම් කියන අය තමන්ගේ අයිතිවාසිකම් ස්ථිර කිරීමට අදාලවන ඔප්පු, ලියකියවිලි ආදිය විභාගය පවත්වන වේලාවේදී මා වෙත ඉදිරිපත් කළ යුතු බව මෙයින් දන්වමි

ඇස්. ඇස් එච් සිල්වා,
ආණ්ඩුවේ උප ඒජන්තයාන

1956 ජනවාරි 31 වැනි දින
කම්බේරිය, ගාල්ල

මේ සම්බන්ධ සියලු ලියකියවිලිවල මේ තම්වරය සඳහන් කරන්න
අංකය ඇල් ඒ/සී. 58/පේ 54 ඊ 464

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ගරු ඇමතිතුමා විසින් තමන්ගේ 1955 ඔක්තෝබර් 10 වැනි දින නම්වර පේ 54 ඊ 464 දරණ ප්‍රකාශනයෙන් තීරණය කර, 1955 නොවැම්බර් 18 වැනි දින රජයේ "ගැහැටි" පත්‍රයෙහි පළ කරන ලද පරිදි.

ආච් දිස්ත්‍රික්කයේ තල්පෙ පත්තුවේ ගරුමල්ගොඩ නැගෙනහිර නමැති ගමේ පිහිටි අ 1, රු 0, ප 0 4ක බිම් ප්‍රමාණය ඇති අංක 1,409 දරණ මූලික සැලැස්මෙහි කැබැලි අංක 1 යනුවෙන් මා වෙත කරන ලද දෙල්ගහකොරුව නමැති ඉඩම් කැබැලි

ඉහත සඳහන් ඉඩමට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මැයි 9 වෙනි දින පෙරවරු 9 ට ගරුමල්ගොඩ රජයේ පාසැලේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 මැයි 1 වෙනි දිනට මත්තෝන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ඉතිරි වන්නේ ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇතිවත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

අයිතිකම් කියන අය තමන්ගේ අයිතිවාසිකම් ස්ථිර කිරීමට අදාලවන ඔප්පු, ලියකියවිලි ආදිය විභාගය පවත්වන වේලාවේදී මා වෙත ඉදිරිපත් කළ යුතුයි.

ඇස්. ඇස් එච් සිල්වා,
ආණ්ඩුවේ උප ඒජන්තයාන

1956 පෙබරවාරි 2 වැනි දින
කම්බේරිය, ගාල්ල

අංකය ඇල් ඒ/සී 25/පේ 54 ඇල් 184

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතේ සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

දෙල්පෙ ඇල් අම්බුණු ව්‍යාපාරය යටතේ කුමුරුවලට ඇලවල් කැපීම සඳහා ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ගරු ඇමතිතුමා විසින් තමන්ගේ 1955 ජූනි 15 වැනි දින නම්වර පේ 54 ඇල් 184 දරණ ප්‍රකාශනයෙන් තීරණය කර, 1955 ජූලි 22 වැනි දින රජයේ "ගැහැටි" පත්‍රයෙහි පළ කරන ලද පරිදි ගාච් දිස්ත්‍රික්කයේ තල්පෙ පත්තුවේ දෙල්පෙ නමැති ගමේ පිහිටි පර්වස් 331ක බිම් ප්‍රමාණය ඇති විජිතර වගයෙන් නම්වර 654 දරණ අවසාන ගම් සැලැස්මේ අතිරේක අංක 1ක් වූ කැබැලි නම්වර 527 සහ 534 යනුවෙන් මා වෙත කරන ලද මිලිල්ලහච්චන්, කෝන්ගහච්චන් නොහොත් ගමයේ වන්න, එලියවන්න, දෙල්ගහකොරුව සහ දෙල්ගහච්චන් නමැති ඉඩම් කැබැලි

ඉහත සඳහන් ඉඩම්වලට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මැයි 2 වැනි දින පෙරවරු 9 ට දෙල්පෙ ගම්මුලාදැනිතනගේ කායාර්ගයේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 අප්‍රේල් 24 වැනි දිනට මත්තෝන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ඉතිරි වන්නේ ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇතිවත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

අයිතිකම් කියන අය තමන්ගේ අයිතිවාසිකම් ස්ථිර කිරීමට අදාලවන ඔප්පු, ලියකියවිලි ආදිය විභාගය පවත්වන වේලාවේදී මා වෙත ඉදිරිපත් කළ යුතුයි

ඇස්. ඇස් එච් සිල්වා,
ආණ්ඩුවේ උප ඒජන්තයාන

1956 පෙබරවාරි 2 වැනි දින
කම්බේරිය, ගාල්ල

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7වෙනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතේ සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වෙනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

උපලෙඛනය

ප්ලාන් අංකය බී මී පී 227

කැබලි. 4 සහ 5

ඉඩමේ නම — විස්තරය උතුරට සෙසියු ලෙඩබෝ ඉඩම, නැගෙනහිරට කරන්න පාර, දකුණට පාර, බස්නාහිරට පී බී බොබන්වෙලගේ ඉඩම, අයිතිකම් කියන්නා ඇස්. පී ඇස් ඇම් නාගුර්, ප්‍රමාණය අ 2, රු 0, ප 0

ඉහත සඳහන් ඉඩම වලට ගිණිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මාර්තු මස 19 වෙනි දින පෙරවරු 9 ට පොළොන්නරුව කම්බේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956ගේ මාර්තු මස 11 වෙනි දිනට මත්තෝන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ඉතිරි වන්නේ ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇතිවත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

බිබ්ලී පී ජයසිංහ,
ආණ්ඩුවේ උප ඒජන්තයාන

1956 පෙබරවාරි 1 වැනි දින
කම්බේරිය, පොළොන්නරුව.

අංකය පේ 54 එච් 317/ඇල් බිබ්ලී 3865

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතේ සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

අංක ඒ 325 දරණ මුල් සැලැස්ම ගම්—බදුලු නගර සභාවේ අංක 5 දරණ ඡන්දදායක කොටසේ පිහිටි මැදිවෙලගම

බිම් කම්පිය 1

ඉඩමේ නම කරදේකුඹුර, සර්කියුලර් පාරේ වරපමම් බදු අංක 2 දරණ කොටස, විස්තරය. කුඹුර, අයිතිකම් කියන්නා බදුල්ලේ ර හසැලි ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 369

බිම් කඩපිය 2

ඉඩමේ නම මහඔටුබේකුඹුර, සර්කියුලර් පාරේ වරිපනම් බදු අංක 4 දරණ කොටසේ කොටසක්, විස්තරය කුඹුර, අයිතිකම් නියත්තෝ බදුල්ලේ බණ්ඩාරවෙල පාරේ අංක 53/5 දරණ ස්ථානයේ පදිංචි ජ කෝ රූපසිංහ සහ ඇල් රූපසිංහ, ප්‍රමාණය අ 1 රූ 0, ප 38 3

එකතුව අ. 1, රූ. 1, ප. 35 2.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කීය සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මැයි 8 වැනි දින පූර්ව හා 10 බදුල්ලේ කවිචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 මැයි 1 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කාරුණු පිළිබඳ විස්තරත් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

සී ලුකිකිත්ස්, ආණ්ඩුවේ උප ඒජන්තතුන

1956 පෙබරවාරි 2 වැනි දින කවිචේරිය, බදුල්ල

ඉඩම් සංවර්ධන පණත යටතේ කරනු ලබන නිවේදන

මධ්‍යම පංක්තියේ ලාංකිකයන්ට ඉඩම් බෙදා දී බලපත්‍ර නිකුත්කිරීම සඳහා සුදුස්සන් තෝරාගැනීමට පවත්වනු ලබන ඉඩම් කවිචේරියේදී පිළිබඳ දත්විමසී

මෙහි පහත විස්තර සඳහන් ඉඩමෙන් අක්කර 1ක් පමණ විශාලත්වය ඇති ඉඩම් කැබලි බෙදාදීම සඳහා ඉල්ලුම්පත්‍ර කල්පනාවට ගැනීම පිණිසත් කොටස් වශයෙන් එම ඉඩම් කැබලිවලට අවසර පත්‍ර ලබාදීම පිණිසත් 1956 මාර්තු 15 වැනි දින සූ හා 9 30ට නුවරඑළියේ කවිචේරියේදී නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ දිසාපතිතුමා විසින් ඉඩම් සලකුණ කීටිමේ ආඥාපණත යටතේ ඉඩම් කවිචේරියේදී පවත්වනු ලැබේ

2 සෑම ඉල්ලුම්කරුවෙක්ම උන්පත්තියෙන් හෝ ලියාපදිංචි කිරීමෙන් ලාංකික විය යුතුයි නුවරඑළියේ කඩවත් සතර ඇතුළත කොණ්ඩයේ ස්ථිර වශයෙන් පදිංචි මධ්‍යම පන්තියේ ඉඩම් නොමැති අයවලුන්ගෙන් ලැබෙන ඉල්ලුම්පත්‍ර පමණක් සාරගනු ලැබේ

3 සෑම ඉල්ලුම්පත්‍රයක්ම මෙහි පහත සඳහන් පෝර්මයේ පිළිවෙලට සකස්කොට, 1956 පෙබරවාරි 29 වැනිදාට හෝ ඊට ප්‍රථම "ආණ්ඩුවේ දිසාපතිතුමා, කවිචේරිය, නුවරඑළිය" යන ලිපිනයට ලැබෙනු පිණිස පිපිපිටර් තැපෑලෙන් එවිය යුතුයි

4 සෑම අයදුම්කරුවෙක්ම හෝ ඒ වෙනුවෙන් ඔහු විසින් පත් කරනු ලබන නියෝජිතයෙක් හෝ ඉඩම් කවිචේරියේදී පෙනී සිටිය යුතුයි යම්කිසි අයදුම්කරුවෙක් හෝ ඔහු විසින් පත්කරන ලද නියෝජිතයෙක් හෝ ඉඩම් කවිචේරියේදී පෙනී සිටීමට අපොහොසත් වුවහොත් ඔහු, ඔහුගේම අයදුම්පත්‍රය ගැන තවත් වැඩිදුර සැලකිල්ලක් නොදක්වන බව දිසාපතිතුමා විසින් ඒත්තු ගනු ලැබෙන්නේය.

5 තෝරාගනු ලබන අයවලුන් විසින් ඉඩම් බෙදා දීමෙන් පසු තුන්වෙනි අවුරුද්දේ සිට ඉඩමේ නොදියුණු කරන ලද මූලික වරිතකමෙන් සියලුම 4 ගණනේ ගණන් බලන ලද වාර්ෂික බදු මුදලක් ගෙවිය යුතුයි තවද රජය මගින් පල හා මාගී පහසුකම් සැලැස්වුවහොත් ඒ වෙනුවෙන් වැඩිපුර වාර්ෂික බදු මුදලක් ඉල්ලා සිටියහොත් එම තෝරාගත් අයවලුන් විසින් ගෙවිය යුතුයි

6 ඉඩම් බෙදා දුන් දින සිට අවුරුදු දෙකක් ඇතුළතදී ඉඩම් ලැබූ අයවලුන් තම තමන්ගේ ඉඩම්වල පදිංචි විය යුතුයි

7 ඉඩම් බෙදාදුන් දින සිට අවුරුදු දෙකක් ඇතුළතදී ඉඩම් ලැබූ අයවලුන් ආණ්ඩුවේ දිසාපතිතුමා විසින් සුදුසුසයි සම්මත කරන ලද ඒ ලැකකට අනුව තම තමන්ගේ ඉඩම්වල නිවාසස්ථාන ගොඩ නගා නිමකොට ඉඩම් සලකුණකට තිබිය යුතුයි

8 ඉල්ලා සිටින ලද කුමන අවස්ථාවකදී හෝ ඉඩම් ලැබීමට තෝරා ගත් අයවලුන් තම තමන්ගේ ඉඩම්වල අයිතිවාසිය සාරාගැනීමට සුදනමට සිටිය යුතුයි එසේ නැතහොත් ඒ අයගේ තෝරාගැනීම අවලංගු වන්නේය

9 ඉහත සඳහන් වෛනි ඡේදයෙන් අවශ්‍ය කරන සුදුසුකම් නැත්නම්ද ඉහත සඳහන් කොන්දේසිවලට එකඟ නොවන්නාවූද අයවලුන් මෙම ඉඩම් සඳහා අයදුම්පත්‍ර නොඑවිය යුතුය එසේම එවැනි අයවලුන් ඉඩම් කවිචේරියේදී පෙනී සිටිය යුතු නොවන්නේය

10 මෙම ඉඩම් කවිචේරිය පිළිබඳව වැඩිදුරත් විස්තර අවශ්‍ය නම් නුවරඑළියේ ආණ්ඩුවේ දිසාපතිතුමාගෙන් විමසිය යුතුයි.

11 මෙම ඉඩම් කවිචේරිය සඳහා එවනු ලබන අයදුම්පත්‍රවල සඳහන් විස්තර අසත්‍ය බව ඔප්පුවුවහොත් එවැනි අයදුම්පත්‍ර ඉවත්කරනු ලැබේ ඉඩම් ලැබීම සඳහා මෙම ඉඩම් කවිචේරියේදී තෝරාගන්නා ලද යම් අයෙකු විසින් ඉඩම් කවිචේරියට ඉදිරිපත් කරනලද කාරුණු අසත්‍ය බව ඔප්පුවුවහොත් ඔහු ඉඩම් ලැබීමට නොසුදුසු ලෙස තීරණය කොට ඔහුගේ තෝරා ගැනීම අවලංගු කරනු ලැබේ

සී. ජේ. සේරසිංහ, ආණ්ඩුවේ දිසාපතිතුන

1956 ජනවාරි 31 වැනි දින කවිචේරිය, නුවරඑළිය

දෙනු ලබන ඉඩම්වල විස්තර

ඒලත් අංකය පී. ඩී. ඇස් 629

- කැබැල්ල : 1. ප්‍රමාණය අ 2, රූ 3, ප 14
- කැබැල්ල : 2. ප්‍රමාණය අ 2, රූ 3, ප 23
- කැබැල්ල : 3. ප්‍රමාණය අ 2, රූ 3, ප 29
- කැබැල්ල : 4. ප්‍රමාණය අ 2, රූ 3, ප 15
- කැබැල්ල : 7. ප්‍රමාණය අ 2 රූ 2, ප 2
- කැබැල්ල : 8. ප්‍රමාණය අ 2, රූ 1 ප 37
- කැබැල්ල : 9. ප්‍රමාණය අ 1, රූ 1, ප 1
- කැබැල්ල : 11. ප්‍රමාණය අ 2 රූ 2 ප 1
- කැබැල්ල : 12. ප්‍රමාණය අ 2, රූ 2 ප. 10
- කැබැල්ල : 13. ප්‍රමාණය අ 2 රූ 2, ප. 0
- කැබැල්ල : 14. ප්‍රමාණය අ 2, රූ 1 ප 38
- කැබැල්ල : 15. ප්‍රමාණය අ 2, රූ 1, ප 39
- කැබැල්ල : 16. ප්‍රමාණය අ 2, රූ 2, ප 5
- කැබැල්ල : 17. ප්‍රමාණය අ 2, රූ 2, ප 16
- කැබැල්ල : 18. ප්‍රමාණය අ 2, රූ 1, ප 38
- කැබැල්ල : 21. ප්‍රමාණය අ 2, රූ 2, ප 15
- කැබැල්ල : 22. ප්‍රමාණය අ 2, රූ 2, ප 3
- කැබැල්ල : 23. ප්‍රමාණය අ 2, රූ 2, ප 11
- කැබැල්ල : 24. ප්‍රමාණය අ 2, රූ 1, ප 34
- කැබැල්ල : 25. ප්‍රමාණය අ 2, රූ 1, ප 31
- කැබැල්ල : 26. ප්‍රමාණය අ 2, රූ 1 ප 37.
- කැබැල්ල : 27. ප්‍රමාණය අ 2 රූ 2 ප. 10
- කැබැල්ල : 29. ප්‍රමාණය අ 2, රූ 1, ප 36
- කැබැල්ල : 30. ප්‍රමාණය අ 1, රූ 1 ප 4
- කැබැල්ල : 33. ප්‍රමාණය අ 1 රූ 0 ප 35
- කැබැල්ල : 34. ප්‍රමාණය අ 2, රූ 2, ප 21
- කැබැල්ල : 35. ප්‍රමාණය අ 2, රූ 1 ප 39

- කැබැල්ල : 36.
ප්‍රමාණය අ. 2, රු. 1, ප. 30
 - කැබැල්ල : 37
ප්‍රමාණය අ. 2, රු. 2 ප. 0
 - කැබැල්ල : 38
ප්‍රමාණය අ. 2, රු. 2 ප. 2
 - කැබැල්ල : 39
ප්‍රමාණය අ. 2, රු. 2 ප. 11
 - කැබැල්ල : 40
ප්‍රමාණය අ. 2, රු. 1, ප. 23
 - කැබැල්ල : 42.
ප්‍රමාණය අ. 1, රු. 3, ප. 24
 - කැබැල්ල : 45
ප්‍රමාණය අ. 0 රු. 3, ප. 1
 - කැබැල්ල : 46
ප්‍රමාණය අ. 2, රු. 2, ප. 9
 - කැබැල්ල : 47.
ප්‍රමාණය අ. 2, රු. 2, ප. 6
 - කැබැල්ල : 48.
ප්‍රමාණය අ. 2, රු. 2 ප. 12
 - කැබැල්ල : 49.
ප්‍රමාණය අ. 2, රු. 2, ප. 16
 - කැබැල්ල : 50
ප්‍රමාණය අ. 2, රු. 2, ප. 22
 - කැබැල්ල : 51
ප්‍රමාණය අ. 2, රු. 1 ප. 34
 - කැබැල්ල : 52
ප්‍රමාණය අ. 1, රු. 0, ප. 26.
 - කැබැල්ල : 53
ප්‍රමාණය අ. 1, රු. 1, ප. 9
 - කැබැල්ල : 55.
ප්‍රමාණය අ. 1, රු. 1, ප. 6
 - කැබැල්ල : 56
ප්‍රමාණය අ. 2, රු. 2 ප. 8
 - කැබැල්ල : 57
ප්‍රමාණය අ. 2, රු. 2, ප. 3
 - කැබැල්ල : 58
ප්‍රමාණය අ. 2, රු. 2, ප. 1.
 - කැබැල්ල : 59.
ප්‍රමාණය අ. 2, රු. 2, ප. 39
 - කැබැල්ල : 60.
ප්‍රමාණය අ. 2, රු. 2, ප. 5
 - කැබැල්ල : 62.
ප්‍රමාණය අ. 2, රු. 2, ප. 1.
 - කැබැල්ල : 63.
ප්‍රමාණය අ. 2, රු. 2, ප. 4.
 - කැබැල්ල : 66.
ප්‍රමාණය අ. 2, රු. 2, ප. 6
 - කැබැල්ල : 68
ප්‍රමාණය අ. 1 රු. 1 ප. 28
- එකතුව : අ. 121. රු. 1. ප. 30.

උපලෙඛනය

නුවරඑළිය නගරයේ සිට සැතපුම් 4ක් පමණ ඇති අභේවෙල ගොවිපල දක්වා ඇති මහපාර ආශ්‍රිතව මෙම ව්‍යාපාරය පිහිටා ඇත්තේ එන කොටසක් අත්කරගත් පමණ විශාල වූ ඉඩම් කැබලි 115ක් පමණ බෙදාදීම සඳහා ඇත්තේය

- ඉල්ලුම්පත්‍ර පිළියෙල කළයුතු ආකාරය දක්වන පෝර්මය
- 1 සම්පූර්ණ නම සහ ලිපිනය _____.
- 2 වයස _____
- 3 රක්ෂාව _____
- 4 ස්ථිර පදිංචිය _____
- 5 ලාංකිකයෙක්ද යන වග _____
- 6 බඟ උපදිනවිට ඔබේ දෙමව්පියන් ලාංකිකයන් ව සිටියද යන වග _____.
- 7 (ඒ) විවාහකද අවිවාහකද යන වග. _____.

(බී) ඔබ අවිවාහක නම්, ආදායම් බදු පිළිබඳ ආඥාපණත යටතේ, පසුගිය මාර්තු 31 වෙනිදිනින් අවසන් වූ වර්ෂය ඇතුළත ඔබේ සම්පූර්ණ ආදායම රුපියල් 12,000ට වැඩිවීද? _____

(සී) ඔබ විවාහක නම් අදායම් බදු පිළිබඳ ආඥාපණත යටතේ ඔබේ සහ ඔබේ භාග්‍යවශයේ/පුරුෂයාගේ, පසුගිය මාර්තු 31 වෙනිදිනින් අවසන් වූ වර්ෂය තුළ සම්පූර්ණ ආදායමේ එකතුව රුපියල් 24,000ට වැඩිවීද? _____

(ඩී) අංක 7 (සී) දරණ වගන්තිය අනුව ඔබට වැටහෙන ආදායම් කොටස රුපියල් 12,000ට වැඩිවීද? _____

R. (ඒ) (1) ඔබ සතු පුද්ගලික ඉඩම්වල ප්‍රමාණය _____

(11) ඉඩම් සංවිධාන කිරීමේ පණත යටතේ ඔබට රජයෙන් ලැබී තිබෙන ඉඩම්වල ප්‍රමාණය _____

(111) බදු වශයෙන් ඔබට රජයෙන් ලැබී තිබෙන ඉඩම්වල ප්‍රමාණය _____

(සී) අංක 8 (ඒ) (1), (11) සහ (111) දරණ වගන්තිය යටතේ ඔබ යතු ඉඩම් සම්පූර්ණයෙන්ම වගකෙට තිබේද? _____

9 ඔබට යම්කිසි කෘෂිකාර්මික දැනීමක් හෝ පලපුරුද්දක් තිබේද? එසේ නම් ඒ පිළිබඳ කෙටි විස්තරයක් සඳහන් කරන්න _____.

10 මෙම ඉඩමක් ඔබට ලැබුණහොත්, එය සංවිධාන කිරීම සඳහා වර්ෂයට ඔබ කොපමණ වියදම් කිරීමට බලාපොරොත්තු වන්නේද? _____

ඉල්ලුම්කරුගේ අත්සන.

දිනය _____

මගේ අංකය ඇල් අර් 8/ඒ පී ඇල් 402

දීමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කවිචේරියේ දැන්වීමයි

මෙහි පහත විස්තර දක්වන ආණ්ඩුවේ ඉඩම් දීම සඳහා දීමනා පත්‍රයක් ලැබීමට සුදුස්සෙකු තෝරාගනු පිණිස මහර කවිචේරියේදී 1956 මාර්තු 7 වැනි දින පෑ 10ට ඉඩම් සමූහ කිරීමේ ආඥාපණත යටතේ ඉඩම් කවිචේරියක් මහර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම් දෙමි

2 දීමනාපත්‍ර දෙනු ලබන්නේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ 5 (1) අංකිත වගන්තියෙන්ද 1948 ඉඩම් නිදහස් කිරීමේ නීති රීති වල 3 වැනි නීතියෙන්ද සංශෝධිතවූ ඉහත සඳහන් ඉඩම් සමූහ කිරීමේ ආඥාපණතේ පළමුවෙනි උපලෙඛනයෙහි සඳහන් සියලුම කොන්දේසිවලට යටත්වය

3 ඉඩම් ඉල්ලුම් කරන සෑම අයෙක්ම ඉඩම් කවිචේරියට යැමිණිය යුතුයි නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයෙකු එවිය යුතුයි

4 මේ ඉඩම් කවිචේරිය පිළිබඳ දැනගත යුතු යමක් ඇතහොත් එය මහර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ ඒජන්තතුමාගෙන් විභාග කළ යුතුයි

ඒ සී ඇල්. අභයසුන්දර,
උප ඉඩම් කොමසාරිස් නැත

1956 පෙබරවාරි 7 වැනි දින
කොළඹ.

ඉහත සඳහන් ඉඩම්වල විස්තර

මහර දිස්ත්‍රික්කයේ වැලිගම් කොරළේ ජලාත් අංක පී පී ඒ 1,353 දරණ ගම් ජලාත් අංක 1, 2, 3 සහ 4 යන කැබලි ගම—හොරකොඩ
ඉල්ලුම්කරුගේ හෝ අවසරපත්‍ර දරන්නාගේ නම ඇම් පී ඇම් බිබ්ල් ප්‍රමාණය අ. 11, රු. 3. ප. 6

අවශ්‍යතාවන් සඳහා ඉඩම් මුදාහැනීම පිළිබඳ නිවේදන

ඇල් සී—සී 49/50

ඇල් ඒ 3453/පේ 54—ඇල් 41

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතීන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පුත්තලම් දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත නැත්පත් බොන් පේන් පුත්තලම් බන්ලස් ලියනගේ වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පණතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් තරුණු ගැන මෙයින් කල්දෙමි —

(1) මෙහි සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පණත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ;

- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන් දී ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත් ධරණ ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) 1956 මාර්තු 24 වැනි දින පූර්වහඟ 9ට දක්කොටුව ගම්කොයයි සහාවට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි.
 - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1956 මාර්තු 17 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සවසාව, වන් දී ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන් දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි

හි ලියකගේ,
ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා.

1956 ජනවාරි 31 වෙනි දින
කම්බේරිය, පුත්තලම

උපලෙඛනය

මූලික ඒලැහගේ නො ඒ 1,306 ගම—දක්කොටුව

කැබැල්ල : 1.

ඉඩමේ නම, කන්කානිමුල්ල, විස්තරය අවුරුදු 12ක් වයස ඇති පොල්වත්ත, අයිතිකම් කියත්තා සෝනා වසිරවත් වෙවිටියාර්, 310, මෙන් ස්වර්ථ, මගමුව, ප්‍රමාණය අ 0, රු 0, ප 10

කැබැල්ල : 4.

ඉඩමේ නම කන්කානිමුල්ල, විස්තරය බෙකියා සහ අවුරුදු 5 සිට 12 දක්වා වයස ඇති පොල්වත්ත, අයිතිකම් කියත්තා සෝනා වසිරවත් වෙවිටියාර්, 310 මෙන් ස්වර්ථ, මගමුව, ප්‍රමාණය අ 1, රු 0, ප 1.

එකතුව අ 1, රු. 0, ප. 11.

ඉඩම් පිළිබඳ විවිධ නිවේදන

අංකය ඇල් ජේ 537

ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

වෙන් කිරීම පිළිබඳ 58H වැනි මූලික පිඹුරගේ 1 වැනි, 2 වැනි බිම් කවචයෙන් අක්කර 3, පර්චස් 4ක පමණ ඉඩම් කැබැල්ලක් හිත් දු කෝවිලක් පිහිටුවීම පිණිස බද්දට දෙන ලෙස මහවැලිගඟ නිරුප්පති සමිතියේ භාරකාරයන් වන මාපිඹුත්තු අරුණසලම් මහත්මයා, කෙලාසේ කරම් පිල්ලේ උඩයාර් සෝමසූරියම් මහත්මයා, කාලියප්පත් වන්තමනි මහත්මයා යන මොවුන් ඉල්ලා සිටින බැව් මහජනයාට මෙයින් දන්වමි

2 මේ සඳහා දීමට ඉඩම් තිබේ මේ ඉල්ලීම පරිදි මේ ඉඩම් කැබැල්ල ආණ්ඩුවේ කොන්දේසිවලට යටත් කොට බදුදීමට ආණ්ඩුවේ අදහස තිබේ ඒ කොන්දේසිවලින් යමහරක් මෙසේය—

(අ) කාලය අවුරුදු 30

(ඉ) බද්ද අවුරුද්දකට රු 16

(උ) බදුගන්නන් විසින් බද්ද ආරම්භ වන දිනයේ පටන් තුන් අවුරුද්දක් ඇතුළතදී වල් ලී අමමා දේවාලයකුත් නේවානි යම්මා දේවාලයකුත් වන්දනාකාරයන්ගේ විශ්‍රාම ශාලා තුනකුත් (මේවා එකතු වීමට "හිත් දු කෝවිලය" යන නමින් පහත ව්‍යවහාර කරනු ලැබේ) පොළොන්නරුවේ ආණ්ඩුවේ ඒජන්ත තැනගේ සිත්ගන්නා පරිද්දෙන් තැනවිය යුතුයි

(එ) බදුගන්නන් විසින් මේ ඉඩම් කැබැල්ල හිත් දු කෝවිල් භූමියක් වශයෙන්ම පාවිච්චි කළ යුතුය අන් කිසි කටයුත්තකට පාවිච්චි නොකළ යුතුය.

3 මේ ඉඩම් කැබැල්ල නොදිය යුතු බවට සැහෙන හේතු මෙහි සඳහන් දිනයේ සිට ප්‍රමාණ හයක් ඇතුළතදී ලියා මා වෙත ඉදිරිපත් කළ හොත් මිස නැත්නම් මේ ඉල්ලීම අනුව මේ බද්ද දෙන්නෙමි

3. 10,782 වැනි අංකය යා 1955 අප්‍රේල් 1 වැනි දිනය දරණ ආණ්ඩුවේ "ගැසට්" පත්‍රයෙහි පළවූ ඇල් ජේ 537 වැනි නිවේදනය මෙයින් අවලංගු කරමි.

බඩලීම් බඩලීම් ජේ. මැන්දිස්,
ඉඩම් කොමසාරිස් වෙනුවට.

1956 පෙබරවාරි 10 වැනි දින
කොළඹ.

අංකය ඇල් සී—ඇල් ජේ 728

ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

ඇලහාර ජනපද ව්‍යාපාරයට අයත් බකමුණේ පිහිටි 6 වැනි ඉඩම් යාගේ සුවවිනෝදය ශ්‍රී පුණ්‍යවඩින සමිතියේ භාරකාරයන් වන හේරත් මුදියන්සේලාගේ මුදියන්සේ, අප්‍රත්ගෙදර තැන්නේ කුමාරන්නාලාගේ ගෙදර කිරිඟුම්, විජේරත්න මුදියන්සේලාගේ කිරි බණ්ඩා යන මේ මහතුන් විසින් විහාරස්ථානයක් සෑදීම පිණිස ඇලහාර ජනපද යෝජනා ක්‍රමයේ පළමුවැනි පියවරට අයත් 6 වැනි යාගෙන් අත්කර තුනක පමණ වපසරිය ඇති ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක් ඉල්ලා තිබෙන බව මහජනයා වෙත මෙයින් දන්වමි

2 මේ ඉඩම් කැබැල්ලේ මායිම් මෙසේය.—

උතුරට ආණ්ඩුවේ කැලාව, නැගෙනහිරට 43 වැනි කුඹුරුයාය, බස්නාහිරට 48 වැනි ගොඩ ඉඩම් කැබැල්ල, දකුණට 43 වැනි ගොඩ ඉඩම් කැබැල්ල

3 මේ සඳහා මේ ඉඩම් කැබැල්ල දෙන්නට පුළුවන ආණ්ඩුවේ වෙනත් කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලටද යටත්කොට මේ ඉඩම් බදුදීමට අදහස් කරනු ලැබේ ඒ කොන්දේසි කවරේද යත්—

(අ) බද්ද අවුරුද්දකට රුපියල් 3යි

(ඉ) බද්ද පටන් ගත් දින සිට අවුරුදු තුනක් ඇතුළතදී බදු ගන්නන් විසින් පොළොන්නරුවේ ආණ්ඩුවේ ඒජන්ත තැනගේ සිත් ගන්නා පරිද්දෙන් සංඝාරාමය, විහාරගෙය, ධර්මශාලාව, පොත්ගුල, මලුව, වෛද්‍යාගාර, බොධි ප්‍රාකාරය හා වැඩිහිටිය යන මේවා ඇතුළත් විහාරස්ථානයක් ගොඩනැංවිය යුතුයි (මින් පසු විහාරස්ථානය කිසි යදහන් කරන්නේ මේ සියල්ලටමය)

(උ) බදු ගන්නන් විසින් විහාරස්ථානයෙහි නිත්‍ය වශයෙන් නවත්වා ගැනීමට සාමාන්‍යවහන්සේ නමක් තෝරාගත යුත්තේ ඒ සාමාන්‍ය වහන්සේ අයත් නිකායේ මහානායක ගිමිහන්ගේ අනුමතිය ඇතිවය

(එ) බදු ගන්නන් විසින් මේ භූමිභාගය විහාරස්ථානයක් සෑදීම සඳහා හැර අන් කවර කටයුත්තක් සදහාමත් පාවිච්චි නොකළ යුතුය

(ඔ) විහාරස්ථානයේ වැඩ නිමකොට ගමයන් ඇතුළතදී බදු ගන්නන් විසින් මහාභාරකාරයා අනුමත කරන ඔප්පුවක් පිට ඒ විහාරස්ථානය මහා සංඝයාවහන්සේට පූජාකළ යුතුය එසේ කළ විට ප්‍රස්තාවයේ හැටියට මේ ඉඩම් විහාරස්ථානය භාරකාරයාට හෝ විහාරාධිපතීන් වහන්සේට හෝ 99 අවුරුද්දකට බදු දෙනු ලැබේ

4 මෙහි සඳහන් දින සිට සති හයක් ඇතුළතදී මීට විරුඛව කිසිවකු විසින් සැහෙන හේතු මා වෙත ලියා නොඑව්වොත් මේ ඉඩම් බද්දට දෙන්නෙමි.

බඩලීම් බඩලීම් ජේ. මැන්දිස්,
ඉඩම් කොමසාරිස් වෙනුවට.

1956 පෙබරවාරි 10 වැනි දින
කොළඹ.

காணித துணை	காணியின பெயர்	விசாலம் ஏ. ரு. ப.
83	லிந்த இத்தறத்தெனிய	0 1 10
84	நயினனகடதெனிய எல (அருவி)	0 0 18
85	லிந்த இத்தறதேன	2 3 10
86	வெனகெதறவிகெனெல (அருவி)	0 0 32
87	மினி தெமுலத்தேதெனிய	1 0 30
88	மினிதெமுலத்தேதேன	10 0 10
89	தொறவெலலேகொடெல (அருவி)	0 0 21
90	கூடலு அத்ரேறேன	2 2 36
91	திகதெனிய	2 3 36
92	கூடலு அத்ரேறேன	5 1 33
93	தொறவெல அலவெததுமெதெனிய	0 1 4
94	தொறவெல எல (அருவி) (அரைவாசி விசாலம்)	7 3 36
95	பண்டாரதெனியே கொடெல	1 0 5
96	பண்டாரதெனியேவத்த (தொறவெல எலவுடன சேமிப்பு)	0 0 32
97	பண்டாரதெனியேவத்த	1 3 28
98	மதொலகஹலியத்தேவத்த	0 2 22
99	மதொலகஹலியத்தேவத்த	13 0 17
100	திகதெனிய	0 1 3
101	வெனகெதறகொடெல	1 2 39
102	வெனகெதறகொடெல	1 1 11
103	திகதெனிய எல (அருவி)	0 0 15
104	திகதெனிய அலவெத்தம	1 1 30
105	—எல (அருவி)	0 0 11
106	பண்டாரதெனியேவத்த	4 1 5
107	கந்தேவத்த	0 1 11
108	இந்தறுபத்த அறுவேறேன	8 1 27
109	பாலுவத்த	0 2 4
111	உடலாபாலுவத்த	0 3 22
112	கலகொடெவத்த	0 0 24
113	கலகொடெவத்த (தனபெல எலவுடன சேமிப்பு)	0 0 31
115	—கிராமச சங்க பாத	0 3 3
116	முத்தெடுவிலேகொடெல, இந்தறுபத்தஅறுவே கொடெல	1 3 24
117	இந்தறுபத்த அறுவேதெனிய	0 0 29
118	இந்தறுபத்தஅறுவேகொடெல, தியவெலலே தேன	1 1 34
119	அகலகெபுவத்த	1 0 6
122	— பாத	0 0 5
123	தனபெல எல (அருவி)	0 0 32
124	அலவெத்தம (தனபெல எலவுடன சேமிப்பு)	0 0 15
125	வாதியகொடெல (ஷே)	1 1 21
126	ஹீனலிலேதெனிய	0 2 16
129	—எல (அருவி)	0 0 9
131	—எல (அருவி)	0 0 6
133	ஹீனலிலேதேன	0 1 10
134	ஹீனலிலேதேனேவத்த	1 0 37
135	கிலலிலேதெனிய	0 3 2
137	பட்டேறேனதெனிய	0 3 31
138	பட்டேறேனகுமபுற	0 1 1
139	பட்டேறேனேவத்த	0 3 33
140	தெஹிகஹகொடெல	2 1 15
141	—அடிப்பாத	0 0 20
142	கிலலிலேதெனிய	1 2 15
143	கிலலிலேதெனிய	0 2 10
144	—எல (அருவி)	0 0 8
146	குணேறேனேவத்த	1 2 31
147	கிலலிலேதெனிய	1 3 12
150	— அருவி	0 0 10
151	கதறுவானதொலேதேன, ஆசாரியலிலேதேன, குணேறேன, கிலலிலேதேன, ஹீனலிலே தேன, ஒகந்தாய, மஹவெலேதேன, பீலல காவதேன, பெத்தேவிலேதேன	168 2 29
152	பெத்தேவிலேஉடலாபாலுவத்த	0 2 29
153	— கிராமச சங்கப்பாத	0 2 26
155	ஒகந்தாயகுமபுற	0 2 10
157	ஒகந்தாயகுமபுற	0 1 1
160	ஆசாரியலிலேகுமபுற	3 0 16
161	குணேறேனேவத்த	0 1 31
162	குணேறேனேவத்த (றமபுகே கங்கபுடன சேமிப்பு)	0 0 31
163	ஷே (ஷே)	0 3 25
165	— அருவி	0 0 7
167	கிலலிலேதேன, இயிலேதேன, ஹலகொட டலேதேன, எந்தவலகாவதேன, கதறு வானதொலேதேன, வத்தேதேன, நியந்த கலதேன, இயிலேதேன, குணேறேன யயாஅத் தேதேன	45 0 24
168	குணேறேன அத்தெவிலேதெனிய	0 2 16

காணித் துணை	காணியின பெயர்	விசாலம் ஏ. ரு. ப.
170	குணேறேன அத்தெவிலேதெனிய (றமபுகேகங்க புடன சேமிப்பு)	1 0 15
171	குணேறேன அத்தெவிலே தாவரத்த	1 1 37
173	தெஹிகஹவத்த	3 2 39
176	இயிலேதேன	0 1 12
180	றமபுகே கங்க (அருவி) (அரைவாசி விசாலம்)	0 1 17
மொத்தம்		2,040 3 5

இரத்தினபுரி, நி உ. 1—1956

காணியுரிமை நிரணய சட்டம்

காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல்
நி 3,085 (இரத்தினபுரி)

இதேனினத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில்
எந்தகேனும் அதன எப்பகருக்கேனும் அதில் எச்சாரத்தைக்கேனும்
கமக்கு உரித்தானதெனறு 1956 ம் ஆண்டு (பெருவரி) மாசி மாதம்
10 ம தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இன்னடியிற
கையெழுத்திடவருக்கு ஒருவரும் அறிவியாமலிருக்கமுடிகிறது, காணி
யுரிமை நிரணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை
முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன்
விஷயத்திற் செய்யவேண்டிய செய்கு முடிக்கப்படுமெனறு மேற
சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப
படுகின்றது

1955 ம் ஆண்டு (நொவெம்பர்) கார்த்திகை மாதம் 5 ந தேதியிலன்று
கொழும்பினுள்ள காணியுரிமை நிரணயப் பகுதி கந்தோறிற் கொடுக்கப
பட்டது

எஸ். எல் டி சிலவா,
காணியுரிமை நிரணய உதவி உத்தியோகத்தார்

*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்தானகொண்ட காணி
உறைகளின் இடது கைப்பக்க மேல் பகுதியில் “ நிரணய அறிவித்தல்
உரிமை ” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம்
கொழும்பு (செற்றிலமென ரெயிசா) காணி நிரணய உத்தியோகத்த
ரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சர்வேயர் ஜெனரல்) ில
அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிகளை எவற்றிலேனுமுள்ள வழியுரிமை அக்காணிகளுக்க
குள்ள உரித்தாமைப்பை அறிந்துகொள்க

(ஆ) இவ்வறிவித்தலோடு அனைத்திருக்கும் அட்டவணியில்
சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவ
ரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டு
களைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை
பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக்
குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

சுபிரகமுவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்ட்ரிக்ட், குக்குல கோறளை
யச சோந்த உபத்தலவியினுள்ள பனபொல கிராமத்தின் இருக்கும்
கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக் காணித் துண்டுகளெல்லாம்
கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன —

வடக்கு தொடமமுலுவயினதும் கங்கலகொழுவயினதும் கிராமம்
களின் எல்லைகள் ,

கீழ்க்கு ரனநொக்கந்தயினதும் கம்பலவலகடயினதும் கிராமங்களின்
எல்லைகள், இமெடொலயின ஓர் பாகம் (கம்பலவலகட கிராமத்தின்
எல்லை) ,

தெற்கு பனபொல கங்கலயின ஓர் பாகம் (ஹபுகொட (ஓர் பாகம்)
கிராமத்தின் எல்லை) அருவியின ஓர் பாகம் (ஹபுகொட (ஓர் பாகம்)
கிராமத்தின் எல்லை) ஹபுகொட (ஓர் பாகம்) கிராமத்தின் எல்லை ,

மேற்கு கமகேபெத்த கிராமத்தின் எல்லை, அடிப்பாதையின ஓர்
பாகம் (கமகேபெத்த கிராமத்தின் எல்லை) பீரங்கேடொலயின ஓர்
பாகம் (கமகேபெத்த கிராமத்தின் எல்லை) (பனபொல கங்கலயின ஓர்
பாகம் (கமகேபெத்த கிராமத்தின் எல்லை) தொடமமுலுவ கிராமத்தின்
எல்லை, பம்பறவெலடொலயின ஓர் பாகம் (தொடமமுலுவ கிராமத்தின்
எல்லை) டிக்கேறேனடொலயின ஓர் பாகம் (தொடமமுலுவ கிராமத்தின்
எல்லை) தொடமமுலுவ கிராமத்தின் எல்லை, டிக்கேறேனடொலயின
ஓர் பாகம் (தொடமமுலுவ கிராமத்தின் எல்லை)

இலங்கையளவைக சிராமப்படம் இல 950			காணீத துணடு.	காணீயின பெயர்	விசாலம் ஏ. ரூ ப
காணீத துணடு.	காணீயின பெயர்	விசாலம் ஏ. ரூ ப	51	நடடேகஹஅருவத்த	0 0 18
1	டிக்கேறேனெடொல (அருவி) (அரைவாசி விசாலம்)	0 1 0	52	நடடேகஹவத்தேடெனீய (நடடேகஹவத்தேடொல வுடன் சேமிப்பு)	0 2 21
2	டிக்கேறேனெடொல (அருவி)	0 1 27	53	நடடேகஹவத்தேருமபுற (டிடெனீயேறேன டொலயும் நடடேகஹவத்தேடொலயும்)	0 2 21
3	— அருவி	1 0 5	55	இலகொடடுகபொலகாவகநதஉபஸனூஹிற்வத்த	2 0 32
4	— அருவி	0 3 1	55	இலகொடடுகபொலகாவகநதஉபஸனூஹிற்வத்த (நடடே கஹவத்தேடொல)	0 1 26
5	ககருடெடொல (அருவி)	0 1 18	56	இலகொடடுகபொலகாவகநத, பலகஹ லியத்தேவத்த, (நடடேகஹவத்தேடொலவுடன் சேமிப்பு)	0 2 5
6	மறகொடடுகநதேறேனெடொல, யாடுபெருடுன டொல (அருவி)	2 1 0	57	பலகஹலியத்தேகாவத்த	1 0 12
6	டிக்கேறேனெடொல (அருவி) (அரைவாசி விசாலம்)	0 1 7	58	பனூபொலககக (அருவி)	16 1 31
7	— அருவி	0 3 29	62	பஹலகொடடுகநதவத்த (பனூபொல கககவுடன் சேமிப்பு)	1 1 9
8	நிபபொடடுகவேகஸமுகலான, மஹநிபபொடடுக கஸமுகலான	50 2 8	63	பனூபொலககக (அருவி) (அரைவாசி விசாலம்)	2 2 39
9	பிஹீலகாவறேன, வறகாகஹறேன, மெடிய கஹறேன, பொறனுக்கெடியேறேன, கொடல் லேறேன, பொமலுவேறேன, மஹகொட டகநதேறேன, லபுவலவத்தேறேன, டிக்க ரொலலேறேன, பூஜாகலெனேறேன, டிக்க றேன	179 0 21	64	கெருனமுலலேவத்த, புனவல (பனூபொல கககவுடன் சேமிப்பு)	3 2 37
10	— வாயக்கால	0 0 30	66	நடடேகஹவத்தேறேன	0 2 27
11	பொமலுவேறேனபாடுவேறேனஅலவெத்தம (அருவியுடனும் யாடுவேறேனெடொலவுடன் சேமிப்பு)	0 2 19	68	நடடேகஹவத்த	0 1 17
13	கொடெலவேறேனெடொலஅத்தறகுமபுற (டிக் கேறேனெடொலவுடன் சேமிப்பு)	0 2 7	69	நடடேகஹவத்த (டிடெனீயேறேனெடொலவுடன் சேமிப்பு)	0 1 27
14	கொடெலவேறேனெடெனீய	0 0 32	71	கலெனெவத்த (டிடெனீயேறேனெடொலவுடன் சேமிப்பு)	0 1 34
15	கொடெலவேறேனே அலவெத்தம	0 3 4	72	கலெனெவத்த	0 0 34
16	கொடெலவேறேனேவத்த (வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 16	73	பொலகஹறேனேறப்புவத்த (டிடெனீயேறேன டொலவுடன் சேமிப்பு)	0 2 12
17	கொடெலவேறேனேவத்த	1 0 25	74	பொலகஹறேனேறப்பாவத்த	0 3 23
18	கொடெலவேறேனேவத்த	0 3 32	75	மலெடொல, டிடெனீயேறேனெடொல (அருவி)	0 3 23
19	பமநவெலெடொல (அருவி)	1 1 8	76	கலெனெவத்தேறேன, டிடெனீயேறேன முகலான, கலெனெவத்தேறேன	22 0 0
19	பமநவெலெடொல (அருவி) (அரைவாசி விசாலம்)	0 0 9	77	லியத்தேபாவலெடொல (அருவி)	0 0 34
20	— கிராமச்சகக பாதை	0 0 26	78	டிடெனீயேறேனெடொல (டிடெனீயேறேனெடொல வுடன் சேமிப்பு)	0 3 1
20	— கிராமச் சகக பாதை	0 0 15	79	— கிராமச்சகக பாதை	0 0 7
21	— அருவி (அரைவாசி விசாலம்)	0 0 3	80	முககத்தனேறேன, கஸபலேறேன, கஸபலே ருன, தெனுககேறேன, நடடேகஹறேன, கறவகெடியேறேன, வனஹனுக்கெடியே றேன, அமபகஹறேன, உடஹாபடியே றேன, பொலகஹறேன, கலெனெவத்தே றேன, புதிலியத்தேறேன, தெனேறேன, ஆசாரிவத்தேறேன, பனூகெறகஹறேன, கல் லெனேறேன, டிடெனீயேறேன, டிடெனீயேறேன, டிடெனீயேறேன	88 1 39
22	வகுறஅனடெலெடொல (அருவி) (அரைவாசி விசாலம்)	0 0 9	81	டிடெனீயேறேனேவத்த	0 1 8
23	பொத்தபிடடிபெலபொலகுமபுற	2 0 7	83	பொலகஹறேனேஅலுவத்த	0 3 2
24	பொத்தபிடடிபெலபொலெனீய	0 1 14	84	— கிராமச்சகக பாதை	0 0 28
25	பொத்தபிடடிபெலபொலவத்த	13 0 2	85	பொலகஹறேனேஉடகுமபுற	0 1 3
26	கொஹீலமனடியேறேன, பொகருடெனடியே றேன, பொத்தபிடடிபெலபொலேறேன	5 0 24	86	பொலகஹறேனேகுமபுற (பொலகஹறேனே டொலவுடன் சேமிப்பு)	0 0 16
27	நனநொகநதேறேனெடொல, பூஜாகலெனே டொல, நடடேகஹவத்தேடொல (அருவி)	7 3 17	87	பொலகஹறேனெடொல (அருவி)	0 0 4
28	மெடியகஹறேனெடொல (அருவி)	0 0 6	91	— கிராமச்சகக பாதை	0 0 37
29	பட்டறேன, கிறித்திகலகாவறேன, புலலேகஹ றேன, லபுகஹவலகாவறேன, ஹலபனாடின டொலேறேன, தெனனபிட்டறேன, பூஜா கலெனேறேன, நாவலேறேன, பிசோ பனேனெவலகாவறேன, தேகநதேறேன	138 2 22	93	கெருனமுலலேவத்த, போகஹவெலெபாலு வ	0 2 0
30	தேகநதேறேனெடொல (அருவி)	0 1 17	94	கெருனமுலலேவத்த (அமபகஹவத்தே டொலவுடன் சேமிப்பு)	0 3 10
31	— அடிப்பாதை	0 1 4	95	கெருனமுலலெபெலெனேறேன	0 2 12
32	— ஷே	0 0 5	96	அமபகஹவத்தேடொல (அருவி)	0 1 23
33	— ஷே	0 0 2	97	பறகஹபெலெலேவத்த (அமபகஹவத்தேடொல வுடன் சேமிப்பு)	0 2 38
34	— அடிப்பாதை	0 0 1	99	பீறலகெடொல (அருவி) (அரைவாசி விசாலம்)	0 0 8
35	கஹறேன	2 1 26	100	— அடிப்பாதை (அரைவாசி விசாலம்)	0 0 1
36	நயகலேறேன, பொத்தபிடடிபெலபொலேறேன, பஹலகொடடுகநதேறேன, ஹமலகஹறேன, பாலகஹலியத்தேறேன, கஹறேன	28 0 37	101	அமபகஹவத்தேடெனீய	0 1 35
37	பட்டறேனேவத்த	5 2 38	102	— பாழநிலம்	0 0 13
38	பட்டறேனேவத்த (பனூபொல கககவுடன் சேமிப்பு)	0 0 29	103	அமபகஹவத்த	0 1 36
39	ஷே (ஷே)	0 0 36	104	அமபகஹவத்தேறேன, பறகஹபெலெலே றேன, கொறகஹறேன, போகஹவெலே பாவல்	4 2 24
40	பட்டறேனெடெனீய (பனூபொல கககவுடன் சேமிப்பு)	1 0 11	108	— கிராமச்சகக பாதை	0 1 6
41	பட்டறேனேவத்த (பனூபொல கககவுடன் சேமிப்பு)	1 1 16	109	— ஷே	0 0 30
42	பஹலகொடடுகநதேறேன அத்தறெனீய (பனூபொல கககவுடன் சேமிப்பு)	0 0 39	110	— பாதை	0 0 15
43	பஹலகொடடுகநதவத்த	1 0 20	111	— பாழநிலம்	0 1 9
44	கஹறேனெடெனீய	0 2 6	112	— அருவி	0 0 1
45	கஹறேன	1 0 14	113	— பாதை	0 0 10
46	ஷே	1 0 31	115	— அடிப்பாதை	0 0 4
47	ஷே	0 2 0	116	— அருவி	0 0 1
49	— அடிப்பாதை	0 0 19	117	— அடிப்பாதை	0 0 12
50	நடடேகஹவத்த (நடடேகஹவத்தேடொலவுடன் சேமிப்பு)	1 2 24	118	பொலகஹறேனெடொல (அருவி)	0 0 6
51	நடடேகஹஅருவத்த (நடடேகஹவத்தேடொல வுடன் சேமிப்பு)	0 2 4			

காணித துணை	காணியின பெயர்	விசாலம் ஏ ரு ப
119	பாழநிலம்	0 2 2 4
120	அடிப்பாழை	0 0 10
122	அருவி	0 0 3
124	பாலம்	0 0 4
125	முத்தெட்டுமடிநீர் எல் (அருவி)	0 0 5
127	வாயக்கால்	0 0 11
128	கிராமச்சங்க பாதை	0 0 4
129	வாயக்கால்	0 0 3
130	கிராமச்சங்க பாதை	0 0 8
131	பொய்வெல்லேறேனே அலுவலகத்த	0 2 1
132	பொய்வெல்லேறேனேவத்த	0 1 30
133	பொய்வெல்லேறேன, தலைக்கந்தேறேன, தலைமடு கந்தேறேன, அம்பகண்டேறேன	32 1 33
134	பொய்வெல்லேறேனேவத்த	1 0 9
135	ஷே	0 1 31
136	ஷே	3 0 35
137	பிரசித்த வேலைக்கந்தேறா பாதை	0 0 22
138	ஷே	0 0 29
139	பொய்வெல்லேறேன	1 1 12
140	கிராமச்சங்க பாதை	0 0 3
141	கலுவல்தொல் (அருவி)	0 2 31
142	கிராமச்சங்க பாதை	0 2 0
144	ஆசாரிக்கவத்தேறேனிய	0 0 39
145	பிரசித்த வேலைக்கந்தேறா பாதை	1 0 22
146	கறவகெட்டியேறப்பாவத்த	3 2 17
147	கறவகெட்டியேறத்த	0 3 10
148	போக்குவகாவலத்த (பனாபொல கங்கவுடன சேமிப்பு)	0 1 9
149	கமலப்பனாவேறேன	0 1 30
150	போக்குவகாவலத்த (பனாபொல கங்கவுடன சேமிப்பு)	0 0 23
151	போக்குவகாவலத்த (பனாபொல கங்கவுடன சேமிப்பு)	0 0 25
152	கெவனகந்தேறேன (பனாபொல கங்கவுடன சேமிப்பு)	0 1 39
153	கெவனகந்தேறேனவத்த (பனாபொல கங்க வுடன சேமிப்பு)	0 1 13
154	கறவகெட்டியே அலுவலத்த (பனாபொல கங்க வுடன சேமிப்பு)	0 3 22
155	கறவகெட்டியே அலுவலத்த	1 1 37
156	கெவனகந்தேறேன	1 1 31
158	பேற்கலைவத்த	14 0 18
159	பேற்கலைவத்த (அம்பகண்டேறேனடொலவுடன சேமிப்பு)	0 3 26
160	அம்பகண்டேறேனடொல (அருவி)	0 0 31
161	பேற்கலைவத்த (பனாபொல கங்கவுடனும் அம்ப கண்டேறேனடொலவுடனும் சேமிப்பு)	5 0 34
162	பிரசித்த வேலைக்கந்தேறா பாதை	1 0 5
163	அம்பகண்டேறேனவத்த	0 3 6
164	டெநொக்கேவத்தே அலுவலத்த	0 1 21
165	டெநொக்கேவத்தேறேனிய	0 2 14
167	டொநொக்கே அலுவலத்த	1 2 0
168	பேற்கலைவத்தேறேன, டெநொக்கேவத்தேறேன, கலபல்லேருலேறேன	6 0 9
169	பேற்கலைவத்தேறேனகலை, இமேடொலகாவ குமடி	1 0 37
170	இமேடொலகாவலத்த	0 2 20
171	கலபல்லேருலேறேனவத்த	3 2 34
172	கலபல்லேருலேறேனவத்த (இமேடொலவுடன சேமிப்பு)	0 1 39
173	இமேடொலகாவலத்த (இமேடொலவுடன சேமிப்பு)	0 0 18
174	இமேடொல (அருவி) (அரைவாசி விசாலம்)	0 0 24
175	கலபல்லேருலேறேனவத்த, இமேடொலகாவலத்த (இமேடொலவுடனும் பனாபொல கங்கவுடனும் சேமிப்பு)	1 3 33
176	பனாபொல கங்க (அருவி) (அரைவாசி விசாலம்)	3 3 37
177	அருவி (அரைவாசி விசாலம்)	0 0 5
178	எகொடவத்தேறேன	0 3 22
179	எகொடவத்தே அலுவலத்த	2 1 24
180	எகொடவத்தே அலுவலத்த (பனாபொல கங்க வுடன சேமிப்பு)	0 2 21
181	அடிப்பாழை	0 0 13
182	எகொடவத்தேறேன	7 1 11
183	பாதையும் கிராமச்சங்க பாதையும்	0 1 26
184	மெத்தத்தேறேன (அருவி)	0 0 17

காணித துணை	காணியின பெயர்	விசாலம் ஏ ரு ப
186	பீரால்கேவத்தேறேன, கொடவவத்தேறேன, மடவலகாவலேறேன, டலுக்கலேறேன, பீரால வத்தேறேன	4 1 31
	மொத்தம்	726 1 30

இரத்தினபுரி, நி உ 2—1956

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விளைய அறிவித்தல்

நி 3,086 (இரத்தினபுரி)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கு
கேளும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சோதனைக்கேளும் தமக்கு
உரித்துண்டென்று 1956 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச் மாதம் 10 ம்
தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்ப
மிட்டவருக்கு* ஒருவரும் அறிவியாமலிருக்காமைக்கு, காணியுரிமை
நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்படி அக்காணியை முடிக்கூறிய
காணியின வெளிப்படுத்தி முடிக்கூறிய காணியாக அதன் விஷயத்திற்கு
செய்யவேண்டிய செய்கு முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்
தின் 4 ம் பிரிவின்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1955 ம் ஆண்டு (நொவம்பர்) கார்த்திகை மாதம் 1 ந் தேதியிலென்று
கொழும்பினுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோறிய கொடுக்கப்
பட்டது

எஸ். எல். டி. சிலவா,

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்

*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காணிக்
களைக்கொண்ட இடங்களைக்கொண்ட மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல்
உரிமை" என்ற சொற்களை தெரிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(a) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம்
கொழும்பு (சென்றிலமென் றெய்சா) காணி நிர்ணய உத்தியோகத்தாரிட
மும் அவைகளின் அளவைப்படிக்கள் (சாவேயா றென்றல்) நில அளவைக்
காரியகார்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் களைக்கொண்ட இடங்களில் வழியுரிமை அக்காணிக்
களைக்கொண்ட உரித்தாரைப்பற்றி அறிந்துகொள்ள

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில்
சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட,
விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்
துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசா
ரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டு
களைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

சுப்பிரகமல மாகாணம், இரத்தினபுரி டிஸ்ட்ரிக்ட், குககுல கோழியைச்
சோந்த உட்பத்தலயினுள்ள தெட்டகல் கிராமத்தின் இருக்கும் கீழ்க்
காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் மேற்காணும்
எல்லைக்குள்ளிருக்கின்றன —

வடக்கு* கொட்டன் தொலியின ஓர் பாகம் (கங்கலகொழுவ கிராமத்
தின் எல்லை), கங்கலகொழுவ கிராமத்தின் எல்லை, நமட்கே கங்கையின
ஓர் பாகம் (தளபேலே கிராமத்தின் எல்லை), தளபேலே கிராமத்தின்
எல்லை,

கீழ்க்கு தொறவெல் எலியினதும் நமட்கே கங்கையினதும் பாகங்கள
(நமட்கு கிராமத்தின் எல்லை), நமட்கு கிராமத்தின் எல்லை, நமட்கே
கங்கையின ஓர் பாகம் (போபிடடிய கிராமத்தின் எல்லை),

தெற்கு* நமட்கே கங்கையின ஓர் பாகம் (போபிடடிய கிராமத்தின்
எல்லை); அருவியின ஓர் பாகம் (போபிடடியயினதும் கமமெத்தயினதும்
அறுக்கொடயினதும் கிராமங்களின் எல்லைகள்), (நனநொக்கந்த கிரா
மத்தின் எல்லை),

மேற்கு நனநொக்கந்தயினதும் கங்கலகொழுவயினதும் கிராமங்
களின் எல்லைகள்

இலங்கையளவைக் கிராமப் படம் இலக்கம் 952

காணித துணை	காணியின பெயர்	விசாலம் ஏ ரு ப
2	தொறவெல் எல் (நமட்கே கங்க (அருவி) (அரை வாசி விசாலம்)	1 2 35
4	— கிராமச் சங்க றேட்டே	0 1 7
5	— கிராமச் சங்க றேட்டே	0 1 0
7	கட்டுக்கெடலை	0 0 9
8	—எல் (அருவி)	0 0 8
9	— கிராமச் சங்க றேட்டே	0 1 7
9½	— அடிப்பாழை	0 0 1

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரூ ப	காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரூ ப.
13	தித்தகெதறவெலகொடெல்ல, விஹாற கொடெல்ல	1 0 12	73	— அருவி (அரைவாசி விசாலம்)	2 2 12
14	ஹலம்பலிலகொடெல்ல, ருமபலிலதேறன	4 0 31	76	தெபுகலால, தெபுகலதொல, பிசமலவததே தொல (அருவி)	3 0 24
15	ஹெலம்பதெனிய, ஹெலம்பகஹுவில	0 1 38	78	கொலொனனேறேன, பம்பறகலதேறன, கலெந தேறேன	5 1 3 37
16	ஹெலம்பகஹுவிலேறேன, முததெடடுவலிலே ஹேனே, முததெடடுவலிலே கொடெல்ல, முததெடடுவலிலேதெனேபிட்டேறேன, கல பொத்தலிலேறேன, கலபொத்தேறேன, கல கெட்டியநிலேறேன, முததெடடுவலிலேதெனே பிட்டேறேன (றம்புகக திரிகோண அளவை குறிப்பு லதானத்தைக்கொண்டது)	23 2 21	78 1/2	றம்புகேகக (அருவி) (அரைவாசி விசாலம்)	0 1 23
17	முத்தெடடுவில	1 1 20	79	பம்பறகலருமபுற	0 1 13
18	ஹே	0 0 21	80	ஹே	1 2 13
19	முத்தெடடுவிலேறேன, முததெடடுவிலேகொ டெல்ல, அகலகெட்டியவததேறேன	6 1 35	81	— வாயக்கால	0 0 13
20	முத்தெடடுவிலேகொடெல்ல	1 3 14	82	கலெநதேறேனதொல (அருவி)	0 3 20
21	முத்தெடடுவிலே அலகெட்டிய	0 3 6	84	— வாயக்கால	0 0 5
22	முத்தெடடுவிலேகொடெல்ல	0 2 1	85	கொலொனனேறேனதொல	0 2 28
23	முத்தெடடுவிலே ஆறாவ	1 0 12	86	— வாபக்கால	0 0 11
24	முத்தெடடுவிலேதெனேபிட்டேறேனவதத	1 2 26	87	பறனகெதறவததேதெனிய, பறனகெதெடடு தெனிய	1 3 31
25	அகலகெட்டியவதத, லீந்தகாவகொடெல்ல	1 3 10	88	திககொவிட்டேறேன	2 2 0
26	அகலகெட்டியவதத	1 2 13	89	கொறககஹே ஆறாவவதத	0 3 11
27	கலபொத்தேறேனவதத	0 2 29	90	கொறககஹே அலகெட்டிய கொறககஹேமனாடியவதத (தெபுகல ஸலவுடன சேமிப்பு)	0 2 12
29	— அடிப்பாணை	0 1 38	91	திககொவிட்டகொடெல்ல, தெபுகலவேறன, பறன கெதறவததேறேன, பிறிதெனியேறேன, பிம்புருதெனியேறேன, நாக்கஹதொடடுவெ ஹேன, வெலிவிட்டேறேன, இஹலவலிவிட்டே ஹேன, வெலிகநதேறேன, வெலிபொத்தே ஹேன, கன்னுபியேறேன, கொலொனனே ஹேன	109 3 16
31	தனபெலே எல (அருவி)	1 2 36	92	— வாயக்கால	0 0 8
32	கலகெட்டியவிலேவதத	0 1 36	94	பஹலபிம்புருதெனிய குமபுற	0 3 17
33	கலகெட்டியவிலே அலகெட்டிய	0 0 28	95	— வாயக்கால	0 0 3
34	கலகெட்டியவிலே	0 2 21	95 1/2	— வாயக்கால	0 0 5
35	— அடிப்பாணை	0 0 8	97	நாக்கஹதொடடுவெதொல (அருவி)	0 1 13
35 1/2	— அடிப்பாணை	0 0 14	98	பினதெனியதொல (அருவி)	0 0 15
36	கலகெட்டியவிலேறேன, றடெலவேறேன, பெல வலேறேன	35 2 12	99	நகஹதொடடுவெவதத (அருவிக்குடன சேமிப்பு) (காணித் துண்டுகள் 73 ம, 97 ம) பினதெனி யேதொல	2 1 36
39	றம்புகேகக (அருவி)	3 3 33	100	கநதமுனியேதொல (அருவி)	0 1 3
40	பெனலவேறேன (றம்புகேககவுடன சேமிப்பு)	1 2 23	102	நாறனகலவதததெதொல (அருவி)	0 1 27
44	எகொடகெதறவதத	0 1 21	103	பிலலேறேனதொல (அருவி)	1 0 5
46	ஹே (தனபெலே எலவுடன சேமிப்பு)	0 0 37	104	நாறனகலவதததெதொல (அருவி)	0 0 8
48	றதெலவேறேனவதத	0 1 26	105	— அருவி	0 0 29
49	ஹே (தனபெலே எலவுடன சேமிப்பு)	0 1 3	106	— அருவி	0 0 39
51	கலபொத்தலிலேதெனிய	0 0 32	107	பிலலேறேன, மொடியேறேன, நாறனகலவத தேறேன, மொறேறேன, பிசமலவததே ஹேன, மொறகநதேறேன, மஹதே-கநதே ஹேன, பனதெனியேறேன	113 1 6
52	ஹலம்பகஹுவிலேதெனிய	0 2 27	109	பினதெனியேதொல (அருவி)	0 1 7
53	அமபெலிலகொடெல்லவேறேன, பதலபிட்டியே கொடெல்ல	3 1 29	110	— அருவி	0 1 12
54	அகரவ	0 0 32	111	— அருவி	0 0 11
55	அமபலிலதெனிய	0 1 28	112	தெபுகலதொல (அருவி)	0 3 8
56	— நீர்கருழி	0 1 12	113	மஹதொல (அருவி)	0 1 4
58	பதலபிட்டியேறேனவதத	2 0 0	114	— அருவி	0 0 7
59	பதலபிட்டியேகொடெல்ல, அமபலிலகொடெல்ல தொடம்பிட்டியேகொடெல்ல	6 0 17	115	திப்பொடடுவகல மூக்கலான, மஹதெடடுவகல மூக்கலான	234 3 33
60	— நீர்கருழி	0 0 23	116	கொடனதொல (அருவி) (அரைவாசி விசாலம்)	0 0 35
62	றம்புகேகக (அருவி) (அரைவாசி விசாலம்)	2 3 37	117	இனிமங்கபொலலே தொல (அருவி) (அரைவாசி வாசி விசாலம்)	0 0 3
63 1/2	பதலபிட்டிய	0 1 0		மொத்தம்	700 1 4
64	குருபெலிலேகநதேவதத தெஹிகலபிட்டியே ஹேனவதத	1 2 22			
65	குருபெலிலேகநதேவதத (றம்புகே ககவுடன சேமிப்பு)	1 0 16			
66	கலபொத்தலிலேவதத	1 2 16			
67	வே-இகததேறேனவதத (தனபெலே எலவுடன சேமிப்பு)	0 3 24			
68	வே-இகததேறேன (ஹே)	0 1 29			
69	கலபொத்தலிலேறேன, பதலபிட்டியேறேன, தெஹிகலபிட்டியேறேன	15 0 10			

இரத்தினபுரி, பி. உ. 3—1956

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின யடியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற சட்டம் (திருத்தம்) பிரகாரமும் காணியும் காணி அபிவிருத்தி மந்திரி புரூசி மானடா புலகருலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்யின்றேன

கொழும்பு, காணி, காணி அபிவிருத்தி மந்திரி
1955 ம ஆடி மாதம் 16 ந. உ.

மாணான அலைது டிஸ்திரிக ரசனடுவின இலக்கம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் } QA 228/3/LLD/52/53

(1) கொழும்பு டிஸ்திரிக, சியான கோறன கிழக்கு, இலக்கம் எனனும் கிராமத்திலிருக்கும், தாவததகாவதத எனனும் காணியிலிருந்து சுமார் 32 1/2 அடி X 15 அடி விசாலமுள்ள ஒரு பகுதி, எல்லைகளின்வருமாறு

வடக்கு, கடுகாடுக்குரிய காணி, கிழக்கு தாவததகாவதத எனனும் காணிக் குரிய காணி, தெற்கும் மேற்கும் மிலகாவதத எனனும் காணிக் குரிய காணி

(2) கொழும்பு டிஸ்திரிக், ஹேவகம் கோறளை பத்தறமுல்ல எனனும் கிராமத்திலிருக்கும் ஜபசந்தாவெல் என்னும் காணியிலிருந்து சுமார் 200' X 50 சதுர அடி விசாலமுள்ள ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு மடபஸ், தெற்கு பத்தறமுல்லிலிருக்கும் பி ஏ ஜயசேகர உரிமை கேட்கும் காணி,

கிழக்கு, மேற்கும். அதே காணியின் மிகுதிப் பகுதிகள்

(3) கொழும்பு டிஸ்திரிக், ஹேவகம் கோறளை, பத்தறமுல்ல எனனும் கிராமத்திலிருக்கும் திரு பி ஏ ஜயசேகர உரிமை கேட்கும் காணியிலிருந்து சுமார் 25' X 50 சதுர அடி விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு பத்தறமுல்லிலிருக்கும் திரு ரி. ரி அலமீடா உரிமை கேட்கும் காணி, தெற்கு. கொழும்பிலிருந்து பத்தறமுல்லவுக்குப்பேரும் பிரதம ரோடே; கிழக்கு, மேற்கும் அதே காணியின் மிகுதிப் பகுதிகள்.

இல LA/GA/55/46/3 55 L 429 (VIB)

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினர்படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கிழக்காணும் காணி ஒரு பரிஷக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க (திருத்தம்) காணி கொள்ளும் சட்டத்தின்படி திருத்தப்பட்டன 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நாள் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி. புலங்குலம், காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

எனது சமூகம் பெற்றது (ஒப்பம்) சி. பி. பி பெரேரா, நிரந்தரக் காரியதரிசி கொழும்பு, 1956 ம இலா பெரவர்டி 2 ந ட.

மாகாண ஏசண்டிலின் இலக்கம் LA/GA/55/54. காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 L 429 (VIB)

காணியின் விபரம்

குருநாகல் மாவட்டத்தில், வேவுட வில்லை கற்பத்தலில், மறறே கோரலை யில், பருகொட, இகிரிவத்த, கண்டெகம், பொல்கொல்ல, நனமுகயா தென்ன எனனும் கிராமங்களிலுள்ள கீழ்வரும் காணிகள் —

கல்கெறிய ஹேன் அல்லது பீலட வியூ எஸ்டேட் (822 ம பிரதம படத்துக்கு 1 ம முற்ற துணுப படத்தின் பாகமும் 822 ம பிரதம படத்தில் 67 ம துணும) எனனும் காணியில் 5 ஏக்கர் 0 றூட, 22 போச விசாலமுள்ள நிலத்தின் எல்லைகள் —

வடக்கு 822 ம பிரதம படத்தில் 7 ம துணும, 822 ம பிரதம படத்துக்கு 1 ம முற்ற துணும படத்திலுள்ள காணியும்

கிழக்கு 822 ம பிரதம படத்துக்கு 1 ம முற்ற துணுப படத்திலுள்ள காணிகள், தெற்கு 822 ம பிரதம படத்திலுள்ள 66 ம, 68 ம, துணும்கள்; மேற்கு 822 ம பிரதம படத்திலுள்ள 68 ம, 7 ம துணும்கள்.

(2) கோண்குறாஹேன் அல்லது கல்கெறியெ ஹேன் அல்லது பீலட வியூ எஸ்டேட் (822 ம பிரதம படத்தில் 239 ம 74 ம துணும்கள்) எனனும் காணியிலிருந்து 73 ம துண்டாகிய கிராமச் சங்க ரோடே வெளிப்பட 3 ஏக்கர் 1 றூட (1) போசவிசாலமுள்ள எல்லைகள் —

வடக்கு 822 ம பிரதம படத்தில் 68 ம, 71 ம, 66 ம துணும்கள், கிழக்கு 822 ம பிரதம படத்துக்கு 1 ம முற்ற துணுப படத்திலுள்ள காணிகளும், 822 ம பிரதம படத்தில் 238 ம 88 ம துணும்கள், தெற்கு 822 ம பிரதம படத்துக்கு 1 ம முற்ற துணுப படத்திலுள்ள காணிகளும், 822 ம பிரதம படத்திலுள்ள 77 ம 75 ம துணும்கள் தெற்கு 822 ம பிரதம படத்தில் 7 ம துணும

(3) கல்கெறியாஹேன் அல்லது கல்கெறியெ ஹேன் அல்லது பீலட வியூ எஸ்டேட் (822 ம பிரதம படத்தில் 79 ம 211 ம துணும்கள்) எனனும் காணியிலிருந்து 80 ம துண்டாகிய பி டபியு ரோடே விட்டு 15 ஏக்கர் 0 றூட 19 போசவிசாலமுள்ள நிலத்தின் எல்லைகள் —

வடக்கு 822 ம பிரதம படத்தில் 7 ம, 75 ம 240 ம துணும்கள், கிழக்கு 822 ம பிரதம படத்தில் 243 ம, 246 ம 247 ம 248 ம 89 ம துணும்கள், தெற்கு 822 ம பிரதம படத்தில் 242 ம துணும, மேற்கு 822 ம பிரதம படத்தில் 81 ம, 7 ம துணும்கள்

(4) கோண்குறாஹேன், மகேஹேன் அல்லது பீலடவெ எஸ்டேட் (822 ம பிரதம படத்தில் 84 ம, 211 ம, 185 1/2 ம, 185 ம துணும்களினும்; 209 ம துணுமும் பாகங்களும், 2621 ம பிரதம படத்தில் 3 ம துணும்கள் பாகமும்,

2623 ம பிரதம படத்தில் 56 ம, 68 ம துணும்களின் பாகங்களும்) எனனும் காணியிலிருந்து 83 ம துண்டாகிய கிராமச் சங்க ரோடே, 183 ம, 184 ம துணும்களாகிய 3 வாண்ட்டை, கிறறறும், 2,621 ம பிரதம படத்தில் 1 ம துண்டாகிய கடுகமலையும 822 ம பிரதம படத்திலுள்ள 208 1/2 ம துணும 2,621 ம பிரதம படத்தில் 3 ம துணும 2,621 ம பிரதம படத்தில் 4 ம துண்டாகிய கடுகமலையும, 2,623 ம பிரதம படத்தில் 56 ம துண்டாகிய துணும்கள் பிறநீங்கலாக 118 ஏக்கர், 3 றூட, 2 பாசவிசாலம் நிலத்தின் எல்லைகள் —

வடக்கு 108 ம துண்டாகிய கற்பகொளளடை 170 ம துண்டாகிய மொகேஹேன்டை 171 ம துணும, 172 ம துண்டாகியடை 293 ம, 294 ம, 295 ம, 296 ம, 297 ம துணும்கள், 177 ம துண்டாகிய ஓடை, 181 ம, 182 ம துணும்கள், 183 ம துண்டாகிய ஓடை, 178 ம, 160 ம, 159 ம துணும்கள், 188 ம துண்டாகிய ஓடை 186, 210 ம துணும்கள் 184 ம துண்டாகிய ஓடை, 210 ம, 185 ம, 189 ம, 185 ம துணும்கள் 208 1/2 ம துண்டாகிய கடுகமலையும, 222 ம படத்திலுள்ள 185 ம துணும கிழக்கு 71 ம, 72 ம, 73 ம, 24 ம, 28 ம துணும்கள், 23 ம துண்டாகிய கிறறறும், 54 ம, 53 ம துணும்கள், 2,623 ம படத்திலுள்ள 52- ம துண்டாகிய கிறறறும், தெற்கு 58 ம துணும, 57 ம துண்டாகிய அடிப்பாதை, 68 ம துணும 56 1/2 ம துண்டாகிய கொழுமுவ ஓடை, 2,623 ம பிரதம படத்தில் 55 ம துணும, 308 ம, 307 ம, 217 ம துணும்கள், 822 ம பிரதம படத்தில் 216 ம துண்டாகிய வேவுட-கண்டி கிராமச் சங்க ரோட, மேற்கு 212 ம துண்டாகிய தொடாகாவலையும 822 ம படத்தில் 108 ம துண்டாகிய கரிந்தகொல்லையும,

(5) கோண்குறாஹேன் அல்லது பீலடவெ எஸ்டேட் (822 ம பிரதம படத்தில் 185 ம துணும்கள் பாகம்) எனனும் காணியிலிருந்து 196 ம, 202 ம துணும்களாகிய அடிப்பாதை பிறநீங்கலாக 1 ஏக்கர் விசாலம் உள்ள நிலத்தின் எல்லைகள் —

வடக்கு 822 ம பிரதம படத்தில் 198 ம, 197 ம, 198 ம, 306 ம துணும்கள், 822 ம பிரதம படத்தில் 195 ம துண்டாகிய கொழுமுவ ஓடை கிழக்கு 822 ம பிரதம படத்தில் 195 ம துண்டாகிய கொழுமுவ ஓடை, தெற்கு 822 ம பிரதம படத்தில் 185 ம துணும்கள் பாகமும் 195 ம துண்டாகிய கொழுமுவஓடை, மேற்கு 822 ம படத்தில் 185 ம துணும்கள் பாகம்

(6) பம்பகஹாஹேன் கோண்குறாஹேன் அல்லது பீலடவெ எஸ்டேட் (2,623 ம பிரதம படத்தில் 87 ம 88 ம துணும்களின் பாகங்கள்) எனனும் காணியிலிருந்து 3 ஏக்கர், 2 றூட, 30 பாசவிசாலம் உள்ள நிலத்தின் எல்லைகள் —

வடக்கு 2,623 ம பிரதம படத்தில் 50 ம துணும, கிழக்கு 2,623 ம பிரதம படத்தில் 89 ம, 68 ம துணும்கள், தெற்கு 2,623 ம பிரதம படத்தில் 68 ம துணும, மேற்கு 2,623 ம பிரதம படத்தில் 88 ம, 87 ம துணும்களின் பாகங்கள்

(7) அலவத்தைஹேன் அல்லது பீலடவெ எஸ்டேட் (2,623 ம பிரதம படத்தில் 100 ம துணும) எனனும் காணியில் 13 ஏக்கர், 2 றூட, 1 பாசவிசாலமுள்ள நிலத்தின் எல்லைகள் —

வடக்கு 2,623 ம பிரதம படத்தில் 91 ம, 92 ம துணும்கள் 95 ம துண்டாகிய கிறறறும், 96 ம, 97 ம 61 ம துணும்கள் கிழக்கு 2,623 ம பிரதம படத்தில் 101 ம துணும தெற்கு 105 ம துணும மாகாண்களின் எல்லைகள் மேற்கு 2,623 ம பிரதம படத்தில் 68 ம 91 ம துணும்கள்

(8) கறுககஹாஹேன் அல்லது பீலடவெ எஸ்டேட் (2,622 ம பிரதம படத்தில் 58 ம துணும) எனனும் காணியில் 10 ஏக்கர், 3 றூட, 19 பாசவிசாலம் உள்ள நிலத்தின் எல்லைகள் —

வடக்கு 2,622 ம பிரதம படத்தில் 57 ம, 7 ம துணும்கள் கிழக்கு 2,622 ம பிரதம படத்தில் 17 ம, 18 ம, 20 ம துணும்கள், தெற்கு 2,622 ம பிரதம படத்தில் 20 ம துணும மேற்கு 2,622 ம பிரதம படத்தில் 20 ம 57 ம துணும்கள்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினர்படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கிழக்காணும் காணி ஒரு பரிஷக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற திருத்தம் சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நாள் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம், காணி, காணி அபிவிருத்தி மந்திரி கொழும்பு, 1955 ம இலா மாகபிடி 22 ந ட.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 B 88

காணியின விபரம்

குறி இல MA/AC/93/53

இரத்தினபுரி டிஸ்திரிக், குக்குல கோறன், உடபத்துவ, நம்புகக் கிராமத்தில் பற்றேனாவத்த, கலபெளடி றேண, மெடகொறத்துவே வத்த, கஜாகவத்த (கடைசி கிராமப்படம் 943 இல் 221 ம இலக்கத் துண்டு) எனப்படும் காணிகளிலிருந்து 2 ஏக்கர் விசாலமுள்ள ஒரு பகுதியின் எல்லைக் காண்க —

வடக்கு நம்புகக்-நகரவாச P.W.D. டேட் மிகக்கு ஆறு, தெற்கு, மெடகொறத்துவே றேண எனப்படும் காணியின் மிகுதி பகுதி, மேற்கு கண்கல டொல்

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினை படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தது (திருத்தம்) சட்டத்தின்படியுமுள்ள பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவினை (1) ம உட்பிரிவினை பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தது (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புத்தி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தகால பிரகடனம் செய்கின்றேன்

பி பி புலங்குலம்
காணி காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1956 ம ஫ெப்ரவரி 9 ந ள

டிஸ்திரிக் ஏசனலேயின் இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J 54 LG 342

காணியின விபரம்

இரத்தினபுரி டிஸ்திரிக், அறக்கலக் கோறன், பன்னில பத்து, நுகவெல கிராமத்தில் கம்பொலவத்த (கடைசி கிராமப்படம் 4 இல் W 3 ம இலக்கத் துண்டு) எனப்படும் காணியிலிருந்து 92' X 115' விசால முள்ள ஒரு பகுதியின் எல்லைக் காண்க —

வடக்கு, தெற்கு, மேற்கு அதே காணியின் மிகுதி பகுதி
மிகக்கு P. W. D. டேட்,

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தது சட்டம் 5 ம பிரிவினை படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் (திருத்தம்) காணி மீட்டும் சட்டப்படி திருத்தியுள்ள பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினை (1) ம உட்பிரிவினை பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க (திருத்தம்) காணி மீட்டும் சட்டப்படி திருத்தியுள்ள பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புத்தி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தகால பிரகடனம் செய்கின்றேன்

பி பி புலங்குலம்,
நிலமும் நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1955 ம ஫ெப்ரவரி 22 ந ள

இலக்கம் J/55 E 162/LM 5581.

காணியின விபரம்

(1) கேகாலை டிஸ்திரிக், பெலிகல கோறனியில், எகலல் அமைத்தல் கண்கல கிராமத்தில் அமைந்துள்ளதும், பின்வரும் எல்லைக் கையாடப்படும் 1 ஏக்கர் விசாலமுள்ளதும் பொருத்தல் பில்லேவ அல்லது பொருத்தல் வத்த எனப்படும் காணி

வடக்கு வலகொடவத்த எனப்படும் காணி மிகக்கு வாயக்கால் தெற்கு : பறனவத்த மேற்கு, பாடலுன்னேறேவேத்த, மூளமல கறமுலவத்த

(2) கேகாலை டிஸ்திரிக், பெலிகல கோறனியில், எகலல் அமைத்தல் கண்கல கிராமத்தில் அமைந்துள்ளதும், பின்வரும் எல்லைக் கையாடப்படும் 1 1/2 ஏக்கர் விசாலமுள்ளதும் வலகொடவத்த எனப்படும் காணி

வடக்கு தெல்பத்தெனியேவத்த மிகக்கு வாயக்கால் தெற்கு பொத்தலபில்லேவ அல்லது பொருத்தல்வத்த மேற்கு மூளமலவத்த முலவத்த

E 9

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினை படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தது (திருத்தம்) சட்டத்தின்படியுமுள்ள அறிவித்தல்

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 1 ம பிரிவினை (1) ம உட்பிரிவினைப்படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் பின் சொல்லப்படும் காரணிகள் ஒர் பரிசுக் தேவைக்கு வேண்டிய தென்றும் அரசாங்கியாள் ஆட்சி ஒப்புக் கொள்ள எண்ணியிருக்கின்றனவென்றும் இத்தகால நாவ அறிவித்தல் கொடுக்கின்றேன் —

ஆட்சி ஒப்புக்கொள்ளப்படும் காணிகளின் விபரம் —
1950 ம படத்து இல A 3,803, பிரிவு 1, குறிப்பி—மருதாணை, தொகுதி இல 19, சதுவெல்லையும் குப்பியாவத்தையும், தொகுதி இல 22, குப்பியாவத்தை, கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட, கொழும்பு டிஸ்திரிக், மேல் மாகாணம்

துண்டு 1
காணியின் பெயர் ஸ்ரானலி இடம், 136 1/3, 136 1/2 ம மருதாணை வீதி, 630, 632, 634 ம வரிப்பண இல காணியும், ஸ்ரானலி இடம் 132, 136 ம மருதாணை வீதி 651, 674 688 ம வரிப்பண இல காணியும் பகுதிகளும், விபரம் 1-25 வருஷ மாமரங்கள் 2 ம, 25 வருஷ தென்னை மரங்கள் 3ம, 10 வருஷ பலாமரம் 1 ம, 5 வருஷ பூவரசம் மரம் 1 ம, 1 வருஷ வாழை மர 1 ம, 4 ஒப்போட்ட கறகட்டாக்களின் பகுதிகளும், தகர கறகுவி 1 ம, தகர தொழிற்பாண்டிய பகுதியும், தகர மரக் கொட்டில் ஒன்றும், தகர மர பண்டகாலியின் பகுதிகளும், தகர மரக் கராசின பகுதியும், கறவாக்கின் காண்களின் பகுதிகளும், நானு படலத் தூண்களும், 3 மரக் கறவுக்குமுள்ள தோட்டம், உரித்தாளியின் பெயர் பல்ல ஏ கப்பா, மொழிண்ட கப்பா, யூசல் கப்பா, ஜப்பா கப்பா, குயி கப்பா, மூமி கிணமான, மூமி குண்ட, மூமி கிணை தபால் பெட்டி இல 1 கொழும்பு விசாலம் ஏ 0 ரூ 2, ப 9 63

துண்டு 6
காணியின் பெயர் மருதாணை வீதி 706 ம வரிப்பண இல காணியும், 696, 702, 708 ம வரிப்பண இல காணிகளின் பகுதிகளும், பெயர் ஒரு போட்ட கறகட்டாத்தின் பகுதி, சீமேந்து அடியாக்களின் பகுதிகளும், கறவாக்களும், தகரக் கறகட்டாக்களும் ஒரு பாதையும், கற படிசூரும், விருந்தையும், உரித்தாளியின் பெயர் டிபியு ஏ டி விஜயரட்ன, டொண்ட அடா ரொ 696, மருதாணை விசாலம் ஏ 0 ரூ 16 56

துண்டு 8
காணியின் பெயர் மருதாணை வீதி 718/1, 718/1, 728 ம வரிப்பண இல காணிகளின் பகுதிகள், விபரம் 15 வருஷ பலாமரம் 1 ம 15 வருஷ மாமரம் 1 ம, ஒப்போட்ட கறகட்டாத்தின் பகுதியும், கறவாக்களும் 4 படலத் தூண்களும் மரப் படலங்கள் 2 ம உள்ள தோட்டம், உரித்தாளியின் பெயர் டி பி பாலசுரியா, என்னினியா, மலையா டி விவெனவத்தை விசாலம் ஏ 0, ரூ 0 ப 16 71

துண்டு 14
காணியின் பெயர் மருதாணை வீதி 714 ம வரிப்பண இல காணியின் பகுதி, விபரம் தோட்டம் (விதிகு ஸிப்பாட்ட காணி) உரித்தாளியின் பெயர் டிபியு டிபியு டிபியு டிபியு, புகையிற்ப பகுதி பிரதான மனேஜரின் கறதோர், கொழும்பு, டகடா ஏ டி பி ஏ விஜயகுண வரத்தையும் உரிமை பிரிந்தது, 712, மருதாணை வீதி, மருதாணை, மூமி குண்ட ஆர் எச் லேஹோரா, 711. மருதாணை வீதி, மருதாணை விசாலம் 0 ஏ 0, ரூ, 2 33 ப துண்டு 17 காணியின் பெயர் கிளவடி வீதி, வரிப்பண இலக்கம் 3 ம காணியின் பகுதி, விபரம் 50 வருஷ 5 தென்னை, 5 வாக்கை, காசா 3, பலா 5, கொள 2, குமபுக 2 மரங்களும், 25 வருஷ 1 மித்தன், 3 ராப்பல், 1 மவருலதான மரங்களும், 10 வருஷ கழுகு 1 ம, மர இரும்புக்கத்தும், 2 கறவாக்களின் பகுதிகளும், பாதையின் பகுதியுமுள்ள தோட்டம், உரித்தாளியின் பெயர் கேற முதலியா ரிபூடா ராஜபக்ச 3 கிணா வீதி, மருதாணை, விசாலம் ஏ 0, ரூ 1, ப 8 82

மேற்கொள்ளப்படும் காணிகளுக்கு உரித்தான பேச்சுவார்த்தை சல்லம் நாமாக அல்லது எழுத்தமுள்ள அதிகாரம் பெற்ற காரியகாரி மூலமாக கொழும்பு நகரசபைக் கத்தோரில் 1956 ம ஆண்டு (பெப்ரவரி) மார்ச் மாதம் 29 ந திகதி, பிற்பகல் 2 30 மணிக்கு என்முனப்பாக வெளிப்படும் அக் காணிகளின் உள்ள உடனடிக்களின் தன்மைக்கும், சொல்லப்படும் காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்வதற்குரிய நஷ்டப் பணத்தின் உரிமை விபரங்களையும், நஷ்டப் பணத்தின் தொகையையும், அத் தொகையின் கணக்கு விபரங்களையும் எழுத்தில் (இணைப்பிரதியில்) 1956 ம ஆண்டு (பிப்ரவரி) மார்ச் மாதம் 20 ந திகதிக்கு அல்லது அதற்கு முன் எனக்கு அறிவிக்கும்படியும் இத்தகால கேட்டுக்கொள்ளும் பற்றினாரா

டிபியு கோபாலா
கொழும்பு நகர கமிஷனரும், ஆட்சி ஒப்புக் கொள்ளும் உத்தியோகத்தாரும்.

நகர கமிஷனார் கறதோர்,
நகர மண்டபம், கொழும்பு,
1956 ம ஫ெப்ரவரி (ஜனவரி) தைமீ 18 ந உ

குறி இல MA/AC/2225/53

1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்வனவு (திருத்தம்) சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்வனவுச் சட்டம்

1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்வனவு (திருத்தம்) சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்வனவுச் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின்கீழ் ஓர் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்சொல்லப்படும் காணிகளை அரசாட்சியார் ஆட்சி ஒப்புக்கொள்ள எண்ணியிருக்கிறார்களென்று நான் இத்தால் அறிவித்தல் கொடுக்கின்றேன்

ஆட்சி ஒப்புக்கொள்ளப்படும் காணிகளின் விவரங்கள் —

பிரதமபடத்து இல A 3,729, அனாதகடை, தொகுதி இல 10, கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட அனாதகடை

துண்டு 1.

காணியின் பெயர் பெரு வீதி 132 ம வரிப்பண இல காணி, விபரம் ஓடுபோட்ட கறகட்டமும் கற்படியின் பகுதியும், உரித்தாளியின் பெயர் எஸ் வி எம் இவிராமசா ஹாஜியா, 42, தட்டா தெரு, கொழும்பு, விசாலம் ஏ. 0, ரூ 0, ப 1 89

துண்டு 2.

காணியின் பெயர் பெரு வீதி, 132, 134 ம வரிப்பண இல காணியின் பொது வளவின் பகுதி, விபரம் ஓடுபோட்ட கற்குளிக் குழாயும், சீமெந்த தரையும், தண்ணீர் ராப்பும், காற்றோட்டக் கருவியும், கற்படியின் பகுதியும், உரித்தாளியின் பெயர் எஸ் வி எம் இவிராமசா ஹாஜியா, 42, தட்டா தெரு, கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 1 22 மொத்தம் ஏ 0, ரூ 0, ப 3 1

மேற் சொல்லப்பட்ட காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது எழுத்தில் அதிகாரம் பெற்ற காரியகாரர் மூலமாக கொழும்பு நகர சபைக் கந்தோலில் 1956 ம ஆண்டு மார்ச் மாதம் 15 ந திகதி பிற்பகல் 2 30 மணிக் கு எனமுன்பாக வெளிப்படும் அக்காணிகளிலுள்ள உட்கடைகளின் தன்மைக்கும் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்வதற்குரிய நஷ்டப்பணத்தின் உரிமை விவரங்களையும், நஷ்டப்பணத்தின் தொகையையும் அதற்கென்கையின் கணக்கு விவரங்களையும் எழுத்தில் (இணைப்பிரதியில்) 1956 ம ஆண்டு பெப்ரவரி மாதம் 29 ந திகதி அல்லது அதற்குமுன் அறிவிக்கும்படியான இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

டபிள்யு கோபல்லாவு,
கொழும்பு நகர கமிஷனரும்,
ஆட்சி ஒப்புக்கொள்ளும்
உத்தியோகஸ்தரும்

நகர கமிஷனரின் கந்தோர்,
நகர மண்டபம்,

1956 ம பிப்ரவரி 1 ந உ.

குறி இல MA/AC/1189/53

1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்வனவு (திருத்தம்) சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்வனவுச் சட்டம்

1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்வனவு (திருத்தம்) சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்வனவுச் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின்கீழ் ஓர் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்சொல்லப்படும் காணிகளை அரசாட்சியார் ஆட்சி ஒப்புக்கொள்ள எண்ணியிருக்கிறார்களென்று நான் இத்தால் அறிவித்தல் கொடுக்கின்றேன்

ஆட்சி ஒப்புக்கொள்ளப்படும் காணியின் விவரம் —

பிரதமபடத்து இல A 3,728, அனாதகடை, தொகுதி இல 10, கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட அனாதகடை

துண்டு 1

காணியின் பெயர் பெரு வீதி 134 ம வரிப்பண இல காணியும், 132, 134 ம இல காணியின் பொது வளவின் பகுதியும், விவரம் ஓடுபோட்ட கறகட்டமும், சீமெந்த தரையும், கற்படியின் பகுதியும், உரித்தாளியின் பெயர் எஸ் வி எம் இவிராமசா ஹாஜியா, 42, தட்டா தெரு, கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 2 28, மொத்தம் ஏ 0, ரூ 0, ப 2 28

மேற் சொல்லப்பட்ட காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது எழுத்தில் அதிகாரம் பெற்ற காரியகாரர் மூலமாக கொழும்பு நகரசபைக் கந்தோலில், 1956 ம ஆண்டு மார்ச் மாதம் 15 ந திகதி பிற்பகல் 2 30 மணிக் கு எனமுன்பாக வெளிப்படும் அக்காணிகளிலுள்ள உட்கடைகளின் தன்மைக்கும் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ளுவதற்குரிய நஷ்டப்பணத்தின் உரிமை விவரங்களையும், நஷ்டப்பணத்தின் தொகையையும் அதற்கென்கையின் கணக்கு விவரங்களையும்

எழுத்தில் (இணைப்பிரதியில்) 1956 ம ஆண்டு பிப்ரவரி மாதம் 29 ந திகதி அல்லது அதற்குமுன் அறிவிக்கும்படியான இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றன

டபிள்யு கோபல்லாவு,
கொழும்பு நகர கமிஷனரும்,
ஆட்சி ஒப்புக்கொள்ளும்
உத்தியோகஸ்தரும்

நகர கமிஷனரின் கந்தோர்,
நகர மண்டபம்,

கொழும்பு, 1956 ம பிப்ரவரி 1 ந உ.

R/Q 4786/58

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமபட இல A 3,949 இருக்குமிடம்-பன்னிநோறு

துண்டு 1

காணியின் பெயர் மேட்டுத் தெருவிலிருக்கும் வரிமதிப்பு இல 214, 216 ஐக் கொண்ட வளவுகளின் பகுதி, விபரம் தொடர்த்தின் பகுதி (பயிர் செய்கை இல்லை), உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி எம் வர் விஜயமாண, அலென் அவெனியு, தெஹ்வலை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 0 65

துண்டு 2

காணியின் பெயர் கிழுவத்தை மேட்டுத் தெருவிலிருக்கும் வரி மதிப்பு இல 250, விபரம் தரிசு நிலமும் கல்லால் கட்டப்பட்டு ஓட்டால் வேயப்பட்ட கையின் பகுதியும் குத்தநாகத்தகட்டிலும் வேயப்பட்ட கொட்டகையும் உரித்தாளியின் பெயர் எஸ் வி. ஜே. டி. வய்த்திய சந்திரா, இல 222, காலி ரோட, தெஹ்வலை விசாலம் ஏ 0, ரூ 0, ப 1 13

துண்டு 3

காணியின் பெயர் கிழுவத்தை மேட்டுத் தெருவிலிருக்கும் வரி மதிப்பு இல 262, 263 ம, விபரம் கல்லால் கட்டப்பட்டு ஓட்டால் வேயப்பட்ட வீட்டின் பகுதியையும் ஒரு இரும்பு பட்டையைக் கொண்ட தெனவந் தோட்டம் (வெற்று நிலம்), உரித்தாளியின் பெயர் ஜேம்ஸ் குனரட்னா, 282, மேட்டுத் தெரு, நிக்கப்பே, தெஹ்வலை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 3 05

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முன்புபடி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1956 ம பிப்ரவரி மாதம் 12 ந தேதி பிற்பகல் 3 30 மணிக் கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உட்கடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற கான நஷ்ட ராபுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விவரங்களையும், நஷ்ட ராபுற்ற தொகையையும், அதற்கென்கையின் கணக்கிட்ட விவரங்களையும் 1956 ம பிப்ரவரி மாதம் 1 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிக்களாக எனக்கு அறிவிக்கும்படியான இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

எஸ் எஸ் நவரட்ணராசா,
டிஸ்திரிக் அரசாட்சி ஏஜன்டு

கொழும்புக் கச்சேரி,
1956 ம பிப்ரவரி 1 ந உ.

OB/113/J/LLD/648/53.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல A 3,901. கிராமம்—மாவத்தம், பிறழ்பன் தெரு, பிறழ்பன் வடக்கு

துண்டு 1

காணியின் பெயர் டொறக்கடும்புற விபரம் நெல் வயல் உரித்தாளியின் பெயர் வீரசிவஹ ஆராச்சி, விசாலம் ஏ 0, ரூ 0, ப. 00 5

துண்டு 2

காணியின் பெயர் தொடக்கக் குடும்ப விபரம் அணையுள்ள நெல் வயல் உரிமை கேட்பவரின் பெயர் மாததற்கே பீரீஸ், பிறறிபான வடக்கு முல்லைப்பேட்டை டாஸ்ரீயல், உடுவான சுதுசிஹூ டொன ஹாயில் உடுவான, டொன ஜேவிஸ் சிடுசிஹூ, மவத்தகம், பமுலு ஆச்சிகே காராலி, மவத்தகம், அறற்பாச்சக ஜில்லியம், பிறறிபான வடக்கு முல்லைப்பேட்டை சியாடொறில் மவத்தகம் முல்லைப்பேட்டை கடொறில், மவத்தகம் விசாலம் எ 0, ரூ 0, ப 30 6

துண்டு 3

காணியின் பெயர் கருவல்குடும்ப விபரம் அணையுள்ள நெல்வயல் உரிமை கேட்பவரின் பெயர் ஆச்சிகே டப்பன், பிறறிபான தெற்கு, சுதுசிஹூக்கே யபோனிஸ் விசாலம் எ 0, ரூ 0, ப 3 1

துண்டு 4

காணியின் பெயர் கருவல்குடும்ப விபரம் அணையுள்ள நெல்வயல் உரிமை கேட்பவரின் பெயர் சுதுசிஹூக்கே யபோனிஸ், பிறறிபான ஆச்சிகே ஜினோறில் பிறறிபான வடக்கு விசாலம் எ 0, ரூ 0 ப 08 0

துண்டு 5

காணியின் பெயர் கருவல்குடும்ப விபரம் அணையுள்ள நெல்வயல் உரிமை கேட்பவரின் பெயர் பிறறிபான ஆச்சிகே ஜினோறில், பிறறிபான தெற்கு, பிறறிபான ஆச்சிகே பொடிஹாமி, தெற்கு, பிறறிபான ஆச்சிகே எவணஹாமி, பொறான விசாலம் எ 0, ரூ 0, ப 9 6

துண்டு 6.

காணியின் பெயர் கருவல்குடும்ப விபரம் அணையுள்ள வாய்க்கால் நெல் வயல் உரிமை கேட்பவரின் பெயர் சுதுசிஹூக்கே யூலில் அப்பு, மவத்தகம் விசாலம் எ 0, ரூ 0, ப 24 3

துண்டு 7

காணியின் பெயர் கருவல்குடும்ப விபரம் அணையுள்ள நெல்வயல் உரிமை கேட்பவரின் பெயர் சுதுசிஹூ எபரஹாம், ஹோமகம் விசாலம் எ 0, ரூ 0, ப 04 3

துண்டு 8

காணியின் பெயர் நண்சியக் குடும்ப விபரம் அணையுள்ள நெல் வயல் உரிமை கேட்பவரின் பெயர் வீரசிஹூ ஆச்சிகே யபோனாமி, பிறறிபான வடக்கு, மேற்படி பொடிசிஹூ, பனகொட, மேற்படி எமாணில் பெறேறு, பனகொட, வெடிபுலை, மேற்படி டொன சாளல், பிறறிபான வடக்கு, மடபறறேக்கே எபரஹாம், பிறறிபான, வடக்கு விசாலம் எ 0, ரூ 0, ப 24 3

துண்டு 9

காணியின் பெயர் பறவாகுடும்ப விபரம் அணையுள்ள நெல்வயல் உரிமை கேட்பவரின் பெயர் அணையுள்ள ஒரு பகுதி நெல் வயல் உரிமை கேட்பவரின் பெயர் அத்தப்பத்து டொன தோமஸ், பிறறிபான வடக்கு விசாலம் எ 0, ரூ 0, ப 03 7.

துண்டு 10

காணியின் பெயர் எம்பிலபிலவ விபரம் 15 வருஷஞ்சென்ற 1 தென்கை, 25 வருஷஞ்சென்ற 1 தென்கை, 18 வருஷஞ்சென்ற 1 கடு, 15 வருஷஞ்சென்ற 1 கமுக்கு, 9 வருஷஞ்சென்ற 1 ரப்பா, அணையின் பகுதியுள்ள தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் ஜியானகே பாபுன் நோனூ, பிறறிபான, தெற்கு விசாலம் எ 0, ரூ 0, ப 04 9

துண்டு 11

காணியின் பெயர் எம்பிலபிலவ விபரம் 12 வருஷஞ்சென்ற 4 தென்கைகள், 2 வருஷஞ்சென்ற 1 தென்கை, 15 வருஷஞ்சென்ற 17 கமுக்கு, 12 வருஷஞ்சென்ற 2 மா, 20 வருஷஞ்சென்ற 1 டொம்ப மரம், 15 வருஷஞ்சென்ற 1 கொடப்பொறம்மரம், 2 வருஷஞ்சென்ற 2 எலிமிசை, அணையின் பகுதியுள்ள தோட்டம் உரிமைகேட்பவரின் பெயர் மாததற்கே சிறேஹாமி, பிறறிபான, தெற்கு விசாலம் எ 0, ரூ 0, ப 11 3

துண்டு 12

காணியின் பெயர் பேறவாகுடும்ப, அல்லது வெறல்குறலியத் விபரம். அணையின் பகுதியுள்ள நெல் வயல் உரிமை கேட்பவரின் பெயர் மாததற்கே சியதோறில், பிறறிபான வடக்கு விசாலம் எ 0, ரூ 0, ப 18 8.

துண்டு 13

காணியின் பெயர் எம்பிலபிலவ விபரம் 3 வருஷஞ்சென்ற 2 கமுக்குகள், 12 வருஷஞ்சென்ற 1 கொற்றம்மரம், 3 வானம்புத்தகைகள் உள்ளதும், அணையின் பகுதியுள்ள தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் குறுப்புகே ஹென்றிக், பிறறிபான, தெற்கு விசாலம் எ 0, ரூ 0, ப 09 4

துண்டு 14.

காணியின் பெயர் எம்பிலபிலவ விபரம் அணையுள்ள வாய்க்காலின் பகுதியும் கிழக்குமுள்ள தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் குறுப்புகே ஹென்றிக், பிறறிபான தெற்கு விசாலம் எ 0, ரூ 0 ப 01 5

துண்டு 15

காணியின் பெயர் எம்பிலபிலவ விபரம் 10 வருஷஞ்சென்ற 2 பலா, 5-15 வருஷஞ்சென்ற 7 கமுக்குகள், 2 வருஷஞ்சென்ற 1 தென்கை 7 வருஷஞ்சென்ற 1 டிய பொரு, 12 வருஷஞ்சென்ற 1 கொற்றம், வாய்க்கால், அணையின் பகுதியுள்ள தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் மாததற்கே பீரீஸ் டெட்ரூ, பிறறிபான தெற்கு விசாலம் எ 0, ரூ 0, ப 07 5

துண்டு 16

காணியின் பெயர் எம்பிலபிலவ விபரம் 15 வருஷஞ்சென்ற 10 கமுக்குகள், 4 வருஷஞ்சென்ற 3 கமுக்குகள், 12 வருஷஞ்சென்ற 1 ரப்பலா, 10 வருஷஞ்சென்ற 1 மூல்கிப்பத்தை, வாய்க்கால், அணையின் பகுதியுள்ள உள்ள தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் கனகாவிக்கே தென்கை, பிறறிபான தெற்கு விசாலம் எ 0, ரூ 0, ப 15 9

துண்டு 17

காணியின் பெயர் எம்பிலபிலவ விபரம் அணையின் பகுதி உள்ள உபயோகமற்ற காணி உரிமை கேட்பவரின் பெயர் மாததற்கே ஜேம்ஸ், பிறறிபான, தெற்கு விசாலம் எ 0, ரூ 0, ப 18 4

துண்டு 18

காணியின் பெயர் பேறவ குடும்ப அல்லது வெறல்குறலியத் விபரம் அணையின் பகுதியுள்ள நெல்வயல் உரிமைகேட்பவரின் பெயர் கத்திரி ஆச்சிகே சேறனசிஞ்சோ, பிறறிபான தெற்கு விசாலம் எ 0, ரூ 0, ப 13 7

துண்டு 19

காணியின் பெயர் வேறவகுடும்ப அல்லது வெறல்குறலியத் விபரம் அணையின் பகுதியுள்ள நெல்வயல் உரிமை கேட்பவரின் பெயர் ஹல்குற விதானகே நோமிலிஞ்சோ, பிறறிபான தெற்கு விசாலம் எ 0, ரூ 0, ப 18 0

துண்டு 20

காணியின் பெயர் எம்பிலபிலவ விபரம் அணையின் பகுதியுள்ள உபயோகமற்ற காணி உரிமை கேட்பவரின் பெயர் மாததற்கே சுததன் சிஞ்சோ, பிறறிபான தெற்கு விசாலம் எ 0, ரூ 0, ப 02 2

துண்டு 21

காணியின் பெயர் எம்பிலபிலவ விபரம் அணையின் பகுதியுள்ள நெல் வயல் உரிமை கேட்பவரின் பெயர் மாததற்கே ஜோன் சிஞ்சோ, மாததற்கே சுததன் சிஞ்சோ, பிறறிபான, தெற்கு விசாலம் எ 0, ரூ 0, ப 19 0

துண்டு 22

காணியின் பெயர் எம்பிலபிலவ விபரம் உபயோகமற்ற காணி உரிமைகேட்பவரின் பெயர் மாததற்கே பிஸ்ஸ சிஞ்சோ, மாததற்கே சுததன் சிஞ்சோ, பிறறிபான தெற்கு விசாலம் எ 0, ரூ 0, ப 00 6

துண்டு 23

காணியின் பெயர் ஹல்குறலியத் விபரம் 7 வருஷஞ்சென்ற 7 தென்கை கனறுகளும், அணையின் பகுதியுள்ள நெல் வயல். உரிமை கேட்பவரின் பெயர் கத்திரி ஆச்சிகே சலோசிஞ்சோ மேற்படி எலியலிஞ்சோ, மேற்படி வாரில் சிஞ்சோ, மேற்படி சிமியோன் சிஞ்சோ, மேற்படி சிமியோன் சிஞ்சோ, மேற்படி தோமஸ் சிஞ்சோ, மேற்படி லியுல் சிஞ்சோ, மேற்படி அமிஸ் சிஞ்சோ, மேற்படி குணசேகரா, கல்கவிதானகே சலோசிஞ்சோ, பிறறிபான வடக்கு விசாலம் எ 0, ரூ 0, ப 16 4

துண்டு 24

காணியின் பெயர் பெலவத் விபரம் உபயோகமற்ற காணி உரிமை கேட்பவரின் பெயர் கத்திரி ஆச்சிகே வாரில் சிஞ்சோ, பிறறிபான, வடக்கு விசாலம் எ 0, ரூ 0, ப 05 4

துண்டு 25

காணியின் பெயர் பிடிலவ விபரம் நெல் வயல் உரிமை கேட்பவரின் பெயர் கத்திரி ஆச்சிகே வாரில் சிஞ்சோ, மேற்படி தொமஸ் சிஞ்சோ, மேற்படி அமிஸ் சிஞ்சோ, மேற்படி குணசேகரா, எல்லோரும் பிறறிபான வடக்கில் இருப்பவர்கள் விசாலம் எ 0, ரூ 0, ப 11 3

துண்டு 26

காணியின் பெயர் பொற்றுக்கெறியவல் விபரம் அணையின் பகுதியுள்ள நெல் வயல் உரிமை கேட்பவரின் பெயர் கத்திரி ஆச்சிகே சிமன்சிஞ்சோ, பிறறிபான வடக்கு விசாலம் எ 0, ரூ 0, ப 03 8

துண்டு 27

காணியின் பெயர் பொற்றுக்கெறியவல் விபரம் அணையின் பகுதியுள்ள நெல் வயல் உரிமை கேட்பவரின் பெயர் கத்திரி ஆச்சிகே சனோ சிஞ்சோ, மேற்படி எலியல் பெறேறு, மேற்படி வாரில் சிஞ்சோ, மேற்படி சிமியோன் சிஞ்சோ, மேற்படி சிமன் சிஞ்சோ, மேற்படி தோமஸ் சிஞ்சோ, மேற்படி ஹாயில் சிஞ்சோ, மேற்படி குணசேகரா சிஞ்சோ, கல்கவிதானகே சனோ சிஞ்சோ, இவர்கள் எல்லோரும் பிறறிபான வடக்கில் இருப்பவர்கள். விசாலம் : எ 0, ரூ 0, ப 12 2

துண்டு 28

காணியின் பெயர் பொற்றுக்கெற்றியவல் விபரம் அணையின் பகுதியுள்ள நெல்வயல் உரிமை கேட்பவரின் பெயர் முடிக்குரியது விசாலம் ஏ 0, றா 0, ப 0 6

துண்டு 29

காணியின் பெயர் பொற்றுக்கெற்றியவல் விபரம் அணையின் பகுதியுள்ள நெல் வயல் உரிமை கேட்பவரின் பெயர் கத்திரி ஆரச்சிகே வாரில சிஞ்சோ, பிறறிபாள வடக்கு விசாலம் ஏ 0, றா 0, ப 04 9

துண்டு 30

காணியின் பெயர் பொற்றுக்கெற்றியவல் விபரம் அணையின் பகுதியுள்ள நெல் வயல் உரிமை கேட்பவரின் பெயர் கத்திரி ஆரச்சிகே யாலில் அப்பு, மேற்படி சோதிரில் அப்பு, உந்துறுவாகே டொரினாமி, மேற்படி டிடுனாமி, இவர்கள் எல்லோரும் பிறறிபாள வடக்கில் இருப்பவர்கள் விசாலம் ஏ 0, றா 0, ப 02 3

துண்டு 31

காணியின் பெயர் கந்நவல்குமபுற அல்லது மஹானகந்த குமபுற விபரம் அணையின் பகுதியுள்ள நெல் வயல் உரிமை கேட்பவரின் பெயர் கத்திரி ஆரச்சிகே யாலில் அப்பு, மேற்படி யோகிலில் அப்பு, உந்துறுவாகே டொரினாமி, மேற்படி ரிடுனாமி, இவர்கள் பிறறிபாள வடக்கிலிருப்பவர்கள் விசாலம் ஏ 0, றா 0, ப 10 0

துண்டு 32

காணியின் பெயர் கந்நவல குமபுற அல்லது மஹானகந்த குமபுற, விபரம் அணையின் பகுதியும், 12 வருஷக்குசென்ற 2 மூங்கில பததைக்குமுள்ள நெல் வயல் உரிமை கேட்பவரின் பெயர் மடபற்றகே அனேலில், பிறறிபாள வடக்கு விசாலம் ஏ 0, றா 0, ப 04 1

துண்டு 33

காணியின் பெயர் கந்நவல குமபுற அல்லது மஹானகந்த குமபுற, விபரம் அணையின் பகுதியுள்ள நெல் வயல் உரிமை கேட்பவரின் பெயர் யக்கோடி கொப்பொடிஹாமி, பிறறிபாள, வடக்கு விசாலம் ஏ 0, றா 0, ப 04 2

துண்டு 34

காணியின் பெயர் ' மஹான கந்தகுமபுற ஒவிற விபரம் 7 வருஷக்கு சென்ற 3 தென்கை, 10 வருஷக்குசென்ற 3 பவா, 7 வருஷக்குசென்ற 16 ரப்பா மரங்கள், 5 வருஷக்குசென்ற 2 கமுரு, 5-8 வருஷக்குசென்ற 12 டோம்பமரம், 10 வருஷக்குசென்ற 3 மூங்கில பததைகள், அணையின் பகுதியுமுள்ள தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் மடபற்றகே சுமனேலில், பிறறிபாள வடக்கு விசாலம் ஏ 0, றா 0, ப 12 6

துண்டு 35

காணியின் பெயர் மஹானகந்த ஒவிற அல்லது குறுக்குடேவிற விபரம் உபயோகமற்ற காணி உரிமை கேட்பவரின் பெயர் கத்திரி ஆரச்சிகே ஆரண பிறறிபாள தெற்கு, விசாலம் ஏ 0, றா 0, ப 0 4

துண்டு 36

காணியின் பெயர் மஹானகந்த ஒவிற அல்லது குறுக்குடேவிற விபரம் 35 வருஷக்குசென்ற 11 ரப்பா மரங்கள், 6 வருஷக்குசென்ற 1 ரப்பா மரம், வாய்க்கால் அணையுமுள்ள ரப்பா தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் . அற்றபற்றுகே டொன வில்லியம், பிறறிபாள, தெற்கு விசாலம் ஏ 0, றா 0, ப 35 4

துண்டுகள் 1 ல இருந்து 18 வரைக்கும் திகதி 24.3.56, நேரம் காலை 10 மணிக்கு

துண்டுகள் 19 ல இருந்து 36 வரைக்கும், திகதி 7.4.56, நேரம் காலை 10 மணிக்கு

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப் பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக கோமகமலிலிருக்கும் கிராம அதிகாரியின் காரியாலயத்தில் மேலே குறிக்கப்பட்ட திகதியிலும் நேரத்திலும் எனமுன்பாக வெளிப்படுத்துமாடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு மார்ச் மாதம் 17 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ஆ சி நவரத்தினராசா,
டிஸ்திரிக் அரசாட்சி ஈசனாடு

கொழும்புக் கச்சேரி,
1956 ம் ஆண்டு பெப்ரவரி 3 ந் உ.

QB 105/J/TW/359/53

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின யையும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம்பிரிவின (1) ம்

உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்க விரும்புகிறேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

புரம்பப்பட்ட இல A 3,919 ஸ்ரீசசி—அவிசாவலை நகர சபா எலில்குள, சீற்றவகக் கீழ்க்கு வட்டாரம் இல 2, அவிசாவலைப் பகுதி

துண்டு 1

காணியின் பெயர் யடியூயந்தோட்டவிலிருக்கும் வரிமதிப்பு இல 93, 95, 95/1 கொண்ட கொட்பொறகுகுமபுற, விபரம் பங்குயால் கட்டப்படும் ஒலியால் வேயப்பட்டுள்ள 3 ஈட்டிலும், வளவுகரும் உள்ள தோட்டம், உரித்தானியின் பெயர் மனஅனலகே பெம், மனஅனலகே பாய, மனஅனலகே கவாரிய, இவர்கள் அவிசாவலையிலிருப்பவர்கள் விசாலம் ஏ 0, றா 0, ப 9 8

துண்டு 2

காணியின் பெயர் யறறியான்தோட்ட ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 97 ன் பகுதியை—கொண்ட கொட்பொறகுகுமபுற, விபரம் 20 வருஷ 1 தென்கை, 9 வருஷம் 1 கித்தும்மாம், 20 வருஷ 5 கமுரு, 5 வருஷ 4 கமுருககனறுகள், பங்குயால் கட்டப்பட்டுள்ள நிரந்தரமற்ற கருக்சு, உரித்தானியின் பெயர் மனனலகே பாய, மனனலகே கிறிவெருவ, மேற்படி கவாரிய, மேற்படி சாவ, மேற்படி மனிகாவ, மேற்படி சயிமா, மேற்படி பபியா, மேற்படி பெமா, தெவத்தப்பெடிசே சலியிலும், இவர்கள் எல்லாரும் அவிசாவலையிலிருப்பவர்கள், விசாலம் ஏ 0, றா 0, ப 10 9.

துண்டு 3

காணியின் பெயர் யறறியான்தோட்ட ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 86 ன் பகுதியைக்கொண்ட தெல்கொடியகுகுமபுற, விபரம் 12-20 வருஷம் சென்ற 6 கமுருககன உள்ள நெல் வயல்; உரித்தானியின் பெயர்: மனஅனகே கிறிவெறுறுவ நனஹொறறியலகே லியிசா மனனலகே மனிகருவ, மேற்படி சலிகருவ, மேற்படி சயிமா, மேற்படி பபியா, தேவத்த பெட்டிகே சலியிலும் இவா எல்லோரும் அவிசாவலையிலிருப்பவர்கள், விசாலம்: ஏ. 0 றா 0 ப. 24 9

துண்டு 4.

காணியின் பெயர் . யறறியான்தோட்ட ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல. 66 ன் பகுதியைக்கொண்ட தெல்கொடியகுகுமபுற, விபரம்: நெல் வயல், உரித்தானியின் பெயர் . மனஅனகேகிறிவெறுறுவ நனஹொறறியலகே லியிசா, மனனலகே மனிகருவ, மேற்படி சலிகருவ, மேற்படி சயிமா, மேற்படி பபியா, தேவத்த பெட்டிகே சலியிலும் இவா எல்லாரும் அவிசாவலையிலிருப்பவர்கள்; விசாலம் ஏ. 0, றா 0. ப. 02

துண்டு 5

காணியின் பெயர் யறறியான்தோட்ட ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல. 101/1 ன் பகுதிக்கொண்ட நெளடஹலலகுகுகுமபுற, விபரம் 20 வருஷக்குசென்ற 3 கமுருககன உள்ள நெல் வயல், உரித்தானியின் பெயர் மனனலகே பாயா, மேற்படி கவாரிய, மேற்படி பாவா இவர்கள் எல்லோரும் அவிசாவலையில் இரிப்பவர்கள், விசாலம். ஏ 0, றா 0. ப 3 5

துண்டு 6

காணியின் பெயர் . யறறியான்தோட்ட ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 104 ன் பகுதியைக்கொண்ட சீற்றவகக் வளவுவத்த, விபரம் 4 வருஷக்குசென்ற கமுருககனறுகள், 20 வருஷக்குசென்ற 8 கமுருககன, 30 வருஷக்குசென்ற 2 தென்கை உள்ள தோட்டம், உரித்தானியின் பெயர் எல் வி வி டியக்கோலியன் செனிரத்தின, சீற்றவகக் வளவு, அவிசாவலை, விசாலம் ஏ. 0, றா 1, ப 6 6

மொத்தம். ஏ 0, றா. 2 ப 15 9.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1956 ம் ஆண்டு மார்ச் மாதம் 28 ந் தேதி காலை 11 மணிக்கு அவிசாவலை வாடி லீட்டில் எனமுன்பாக வெளிப்படுத்துமாடியும் அக்காணிகளில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணிகளை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு மார்ச் மாதம் 21 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

ஆ. சி. நவரத்தினராசா,
டிஸ்திரிக் அரசாட்சி ஈசனாடு

கொழும்புக் கச்சேரி,
1956 ம் ஆண்டு பெப்ரவரி 3 ந் உ.

L. D 4853

1950 ම ජූනියු 9 ම இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பசிரங்க தேவககு வேண்டியதான மேல்காணும் காணிய எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் --

மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், உறுதார யட்டியூர பகுதி, கந்துபலாட கோழை வெல்லம்பொட கிராமத்தில் 0௪ 1௫௩ 30 5௫ விசாலமுள்ள நுகுத்தெனன ரத்தகொலகற்றமுள்ளபெரிய எனப்பறும் காணியின் நிலப்பகுதி ஆரம்பப்பட இலக்கம் A 2,307 ல துணு 1௪௪௩ அளந்து விபரிக்கப்பட்டிருக்கிறது

தற்பொழுது வெல்லம்பொடயிலிருக்கும் இலமாயில் லெப்பை செரிப சேன (எஸ். எம் இலமாயில் லெப்பை மேல்பாடல்) இவர்கடால் உரிமை கோரப்படுகிறது

மேற்குறித்த காணிகு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1956 ம ஆண்டு மே மாதம் 16 ந தேதி மு ப 11 மணிகு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற் காண நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு மே மாதம் 9 ந தேதி அல்லது அதற்கு முன்னர் எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

எ டி முடிந்தி, கண்டி டிஸ்திரிக் அரசாட்சி ஏசனடு

கண்டி கச்சேரி, 1956 ம ஆண்டு பெப்ரவரி 6 ந உ.

இது சம்பந்தமாகக் கடிதம் வரவோ இக்குறிப்பிலக்கத்தைக் காட்டவும் LA/C 25/J 54 L 184

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவினபடியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன் --

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் தொடர்பே எல் மனாதிடு சூலதிரதில் ஆர் ப் நெல்லயல், வாயக்கால் கட்டுமபடி --

1955 ம ஆண்டு ஜூலை மாதம் 22 ந திகதி அரசாங்க "கெசெற" நில பிரசுரிக்கப்பட்ட 1935 ம ஆண்டு ஜூன் மாதம் 15 ந திகதிய J 54 L 184 ம இலக்க பிரகடனத்தில் கெளரவ நில, நில அபிவிருத்தி மந்திரி அவர்கள் தீர்மானித்தபடி --

காவி டிஸ்திரிக்கில் டல்ப பத்துவில் தொடர்பே எனனும் கிராமத்தில் 33 1 போசல விசாலமுள்ள மிஸலகறுவத்த, கோங்குறுவத்த, அல்லது கமரேவத்த, எலியவத்த, தெல்கறுகொற்றுவு, தெல்கறுவத்த எனனும் எல்லா குண்டுகள் இன்னும் விபரமாய ஆளநதபடி சபிளிமெண்ட இலக்கம் 4, கடைசிக் கிராமப்பட இலக்கம் 654 ல துணுகள் 527 லிருந்து 534 வரையிலும் காட்டியுள்ளபடி.

மேற்குறித்த காணிகு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1956 ம ஆண்டு மே மாதம் 2 ந திகதி காலை 9 0 மணிகு தொடர்பே கிராமத் தலைவா கந்தேரில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும் அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1956 ம ஆண்டு ஏப்ரில் மாதம் 24 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன இது சம்பந்தமாக உறுதிகளோ எழுத்துக்களோ உஷ்விடம் இருக்கும்பின் விசாரணையன்று எனமுன்பவந்து காட்ட வேண்டும்

எஸ் எஸ் எச் சில்வா, டிஸ்திரிக் அரசாட்சி ஏசனடு

காலிக் கச்சேரி, 1956 ம ஆண்டு பெப்ரவரி 2 ந உ.

இது சம்பந்தமாகக் கடிதம் வரவோ இக்குறிப்பிலக்கத்தைக் காட்டவும் LA/B 60/J 34 L 50 V8

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினபடியுமான அறிவித்தல்

ஒரு பசிரங்க தேவககு வேண்டியதான மேல்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் கிராமத்தை விவாதி செய்யும்படியாக

1954 ம ஆண்டு ஒகற்றோபா மாதம் 29 ந திகதி 10,729 ம இலக்க அரசாங்க "கெசெற" நில பிரசுரிக்கப்பட்ட 1954 ம ஆண்டு ஒகற்றோ மாதம் 21 ந திகதிய J 54 L 50 V8 ம இலக்க பிரகடனத்தில் கெளரவ நில, நில அபிவிருத்தி மந்திரி அவர்கள் தீர்மானித்தபடி, பெளதொட லல்லாவிட்டி கோழையில் கனெகொட எனனும் கிராமத்தில் 5 ஏக்கர், 1 றூட 22 போச்சல் விசாலமுள்ள கமலவேவத்த கெட்டப்பொலவத்த, பல்லவத்த எனனும் எல்லா துண்டுகள், இன்னும் அளநதபடி விபரமாய ஆரம்பப்பட இலக்கம் A 1,592 ல துண்டுகள் 1 லிருந்து 12 வரையிலும் காட்டியுள்ளன

மேற்குறித்த காணிகு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1956 ம ஆண்டு ஏப்ரில் மாதம் 19 ந திகதி 10 30 மணிகு காவி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற் காண நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும் அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு ஏப்ரில் மாதம் 12 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன. இது சம்பந்தமாக உறுதிகளோ எழுத்துக்களோ உண்ணிடம் இக்குமின் விசாரணையன்று எனமுன்பவந்து காட்டவேண்டும்

எஸ். எஸ். எச். சில்வா, டிஸ்திரிக் அரசாட்சி ஏசனடு

காலிக் கச்சேரி, 1956 ம ஆண்டு ஜனவரி 21 ந உ

இது சம்பந்தமாகக் கடிதம் வரவோ இக்குறிப்பிலக்கத்தைக் குறிக்க வேண்டும்.

LA/C 58/J 54 L 404

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பசிரங்க தேவககு வேண்டியதான மேல்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம், ஜீ/ஹுமலகொட, அரசாங்க பாடசாலையை திருத்திசெய்யவும் அதற்கு மைதானமேடும படியாகவும்

1955 ம ஆண்டு நொலெம்பா மாதம் 18 ந திகதி அரசாங்க "கெசெற" நில பிரசுரிக்கப்பட்ட 1956 ம ஆண்டு ஒகடோபர் மாதம் 10 ந திகதிய J 54 L 464 ம இலக்க பிரகடனத்தில் கெளரவ நில, நில அபிவிருத்தி மந்திரி அவர்கள் தீர்மானித்தபடி --

காவி டிஸ்திரிக்கில் டல்ப பத்துவில் ஹுமலகொட மிடுக்கு எனனும் கிராமத்தில் 1 ஏ, 0 றூ, 0 4 ப, விசாலமுள்ள தெல்கறுகொற்றுவு எனனும் ஒரு துண்டு இன்னும் அளநதபடி ஆரம்ப பட இலக்கம் A 1,490 ல துண்டு 1 ல காட்டியுள்ளன

மேற்குறித்த காணிகு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1956 ம ஆண்டு மே மாதம் 9 ந திகதி காலை 9 0 மணிகு ஹுமலகொட அரசாங்க பாடசாலையில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1956 ம ஆண்டு மே மாதம் 1 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

எஸ். எஸ். எச் சில்வா, டிஸ்திரிக் அரசாட்சி ஏசனடு

காலிக் கச்சேரி, 1956 ம ஆண்டு பெப்ரவரி 2 ந உ

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவின படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிமாண தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாள் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ள விரும்பும் காணியின் விபரம் —

அட்டவணை

துண்டு. திவலாணை விபரத்தில் பீ 9 பீ 227 ல் உள்ள 4 வது 5 வது துண்டுகள்

காணியின் பெயர் — விபரம் வடக்கு வசயு வெலவை அயா கணின காணி, கிழக்கு கரத்தைய பாதை, தெற்கு ரோடு மேற்கு பி பி தொடரவால் அவர்களின் காணி உரிமை கேட்பவரின் பெயர் எஸ் பீ எஸ் எம் நாகூர் விசாலம் ஏ 2, ஸ்ர 0, ப 0

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர் மூலமாக 1956 ம் ஆண்டு மார்ச் மாதம் 19 ந் தேதி காலை 9 மலீக்கு பொலனறுவை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடைக்கலிவா தளமையையும் குறித்த காணியை எடுத்தறநாள் நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாடுத தொகையையும், அததொகை கணிக்கப்படும் விபரங்களையும், 1956 ம் ஆண்டு மார்ச் மாதம் 11 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் ஒரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

டபியூ ி ஜெயசிவந், அரசாட்சி ஏசனாடு

பொலனறுவை கச்சேரி, 1956 ம் ௩௦ ஜனவரி 30 ந் ௨

தயவுசெய்து காணி அபிவிருத்தி அமைச்சர் காரியாலய இலக்கம் ஜே 54 ஏச 317 ஐக் குறித்து எழுதவும்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவின படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிமாண தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை எடுத்துக்கொள்ள அரசாட்சியாள் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்வாவிருக்கும் காணிகளின் விபரம் —

பி பி ஏ இல 325 மெதவெல கிராமம், மேற்கு மத்திய 5 ம் வட்டாடம், வடக்கி நகர சபை எல்லைக்குள்

துண்டு 1

காணியின் பெயர் கரந்தகுமபுற, இல 2, சாகுலா ரோட விபரம் வயல், உரித்தாளரின் பெயர் இ ஹஸன்னி, பதுளை, விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 36 9

துண்டு 2

காணியின் பெயர் மஹாஜக்தும்பேகுமபுற, எசல்மனட இல 4 இல ஒரு பாகம், சேகூலா ரோடு, பதுளை, விபரம் வயல், உரித்தாளரின் பெயர் ஜீ ஆர் ரூபசிங்க, எல் ரூபசிங்க, இல, 53/5, பண்டார வளை ரோட, வதுளை, விசாலம் ஏ 1, ஸ்ர 0, ப 38 3

மொத்தம் ஏ 1, ஸ்ர 1, ப 35 2

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர் மூலமாக 1956 ம் ஆண்டு மார்ச் மாதம் 8 ந் தேதி காலை 10 மலீக்கு பதுளை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணிகளில் அவர்களுக்குள்ள உடனடைக்கலிவா தளமையையும் குறித்த காணிகளை எடுத்தற நாள் நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாடுத தொகையையும், அததொகை கணிக்கப்படும் விபரங்களையும் 1956 ம் ஆண்டு மார்ச் மாதம் 1 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

சி லுடொகினஸ், மாக்காண அரசாட்சி ஏசனாடு

வதுளை கச்சேரி, 1956 ம் ௩௦ மார்ச் 2 ந் ௨

காணிக் கச்சேரியைப்பற்றிய விளம்பரம்

முடிக்குரிய காணியுறிப்பி பத்திரங்கள் வாங்க ஆட்களைத் தெரிந்து கொள்வதற்கான காணிக் கச்சேரியைப்பற்றிய விளம்பரம்

அண்மைப்பற்றிய விவரங்கள் கீழே காட்டப்பள்ள முடிக்குரிய காணிகளுக்கு உறுதிப்படுத்தியவர்கள் வாங்க ஆட்களைத் தெரிந்துகொள்வதற்கு 1935 ம் ஆண்டின் 19 ம் இலக்க, காணி பண்படுத்தற சட்டத்தின்படி 1956 ம் ஆண்டு பருவநி மாதம் 13 ந் தேதியிலன்று முற்பகல் 9 30 மலீக்கு பெரியபுள்ளச்சிபொற்கேணி கிராம கோட்டு கட்டிடத்தில், மன்னா கபணமேந்து ஏஜென்ட் ஒரு காணிக் கச்சேரி நடத்துவாரென்று இத்தால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

2 விண்ணப்பக்காரர் ஒலவொருவரும் தாம்களே காணிக் கச்சேரிக்கு வரவேண்டும அல்லது தங்கள் பிரதிநிதியாக ஒருவரை நியமித்து அனுப்பிவைக்கவேண்டும்

3 இக்காணிக் கச்சேரியைப் பற்றிய யாதும் விரிசித்து அறியவேண்டுமானால் அக்காரியங்களைப்பற்றி கவலாமேந்து ஏஜென்ருக்கு எழுதி விரிசித்துக்கொள்ள வேண்டும்

ஏச எஸ் வாசிபஹ், காணிக் கச்சேரியைப்பற்றிய விவரங்கள்

பயிட்டுக்கொடுக்கவிருக்கும் காணியைப்பற்றிய விவரங்கள் பட்டத்தின் இல P P A 1,908—பல்லாணங்குளம்

பட்டத்தின் இலக்கம்

ஏ ஸ்ர ப

1. என். முகமது தம்பி	5 0 0
6 எம் சேகு இலமயில்	4 3 3 1/2
7 எம் எம் முகமது மொகத்தீன்	2 0 2
10 எம் எம் முகமது	2 0 15

நிலமளிப்பு உத்தரவுப்பத்திரத் தகுதிகாண் காணிக் கச்சேரியைப் பற்றிய அறிவித்தல்

நத்தரவுப்பு இலக்க பிரதிகள்கள்

1956 ம் ஆண்டு மார்ச் மாதம் 15 ந் தேதி காலை 9 30 மலீக்கு நுவரேலியாக கச்சேரியில் நிலத்திருத்த சட்டத்தின் கீழ்க் குறிக்கப்பட்ட காணி பெறுவதற்கான மனுப்பத்திரங்களைப் பரிசீலனைசெய்வதற்கு அக்காணிகளில் துண்டு பெறுவதற்குத் தகுதியானவர்களைத் தேர்ந்து உத்தரவுப்பத்திரம் வழங்குவதற்குமாக ஒரு காணிக் கச்சேரி நுவரேலியா மாக்காண அதிகாரம் நடத்தப்படும்.

2 மனுச் செய்பவர்கள் பிறப்பினால் அல்லது பதிவுசெய்துகொண்ட காரணத்தால் இலக்கைப் பிரதிகளாக இருக்க வேண்டும் நுவரேலியா நல்லு வட்டாரப் பகுதியில் நிர்நதரமாகக் குடியிருக்கும் இலக்கைப் பிரதிகளில் சொந்தமாக நிலமில்லாத நத்தரவுப் பகுப்பினரின் மனுக்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்

3 எல்லா மனுப்பத்திரங்களும் இத்தருகவைப் பிரதிபெய்க்கும் குறிக்கப்பட்டுள்ள பத்திரத்தில் நிர்நதரப்பட்டு 1956 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29 ந் தேதியன்றே அல்லது அதற்குமுன்னரே நுவரேலியாக கச்சேரியில் மாக்காண அதிகாரிகளுக்குக் கூட்டிக்கூடியதாக அனுப்பப்படவேண்டும் பத்திரங்களில் குறிக்கப்பட்டுள்ள விபரங்கள் தவறானவையாக இருப்பின் அப்பத்திரங்கள் உடனடியாக நிர்நதரப்படுவதற்கு அவை காரணமாகும் தவறுதலான விபரங்களைக்கொண்ட ஒரு மனுப் பத்திரத்தினமேல் அளிக்கப்பட்ட உத்தரவுப்பத்திரம் ரத்துசெய்யப்படும்

4 மனுச்செய்யும் ஒவ்வொருவரும் தேரிலோ அல்லது பிரதிநிதிகள் மூலமோ காணிக் கச்சேரியின் பொழுது சமூகமளிக்க வேண்டும் மனு தாரோ அல்லது அவர் பிரதிநிதியோ சமூகமாயிலவாவிடில் மேற்கொண்டு மனுசெய்யப்பற்றி நடவடிக்கை எடுக்க இடம்பிடிவாதவர்களின் மாக்காண அதிகாரம் கருதப்படுவா

5 தெரிவுசெய்யப்பட்ட மனுதாரர்கள் நிலம்கொடுக்கப்பட்ட வருஷத்திலிருந்து மூன்றாம் வருஷம் தொடங்கி திருத்தப்படாத நிலத்தின் பெறுமதியில் முன்னு சத விதீதம் வருடாந்தமாகச் செலுத்த வேண்டும் தண்ணீர் வசதியும் வீதி வசதியும் அரசினாரிலேறப்படுத்திக்கொடுக்கப்படாமாயின், அரசினரின் கட்டண்களைவாங்க, தெரிவுசெய்யப்பட்டவர்கள் இன்னும் கூடிய தொகை வருடாந்தப்பணமாகக் கட்டும் கடப்பாடுடையா

6 நிலம் உரித்தாக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் தெரிவுசெய்யப்பட்ட உரிமையாளர் நிலத்தில் குடியிருக்கத் தொடங்கவேண்டும்

7 நிலம் அளிக்கப்பட்ட இரண்டு வருடத்திற்குள் தெரிவுசெய்யப்பட்ட உரிமையாளர் மாக்காண அதிகாரம் அநுமதிக்கப்பட்ட முறையில் குடிசையமைத்து நிலத்தைபும் பண்படுத்திவிடவேண்டும்

8 நிலத்தை ஏற்றுக்கொள்ளும்படி கேட்கப்பட்டவுடன் ஏற்றுக்கொள்வதற்கு நிலம் கொடுக்கப்பட்டவர்கள் தயாராய்-இருக்கவேண்டும் இல்லையால் அவர்களின் தெரிவுரத்து செய்யப்படும்

9 இரண்டாம் பந்தியிற சொல்லப்பட்ட விதிகளுக்கு உட்பட்ட வாகனம், மெற்சொல்லப்பட்ட நிபந்தனைகளுக்கு இணங்காதவாகனம் நிலத்திற்கு மனுசெய்யவோ, அல்லது காணிக் கச்சேரியில் சமூக மனிக்கவோ வேண்டியவா?

10 இலக்கக் கச்சேரி சம்பந்தமாக தகவல் பெறவிருப்பவர்களுக்கு விவர விவரம் அளிப்பதற்கு கச்சேரி விவரங்களுக்கு எழுத வேண்டுகிறீர்.

11 நிலம் கொடுக்கப்பட்ட பின்னர் மனுதர கொடுத்த விபரங்களை உண்மையானவையல்ல எனக் கண்டால் அவர்களை நெரிசு செய்து செயல்படலாம்.

வி ஜே சேரசிங்க,
மாண்புமிகு அறிவிப்பு, ஸ்தலவெளியியல்

1956 ம் ஆண்டு ஜனவரி 31 ந் உ.

சம்பந்தப்பட்ட காணிகளின் விபரம்

பிள்ளை இல P P S 629

குறியீடு	கிராமம்	பரப்பு
இல		ஏ ரு ப
1	எலக பிளையண்டல் அல்லது மட்டுரை	2 3 14
2	செடி	2 3 23
3	செடி	2 3 29
4	செடி	2 3 15
7	செடி	2 2 2
8	செடி	2 1 37
9	செடி	1 1 1
11	செடி	2 2 1
12	செடி	2 2 10
13	செடி	2 2 0
14	செடி	2 1 38
15	செடி	2 1 39
16	செடி	2 2 5
17	செடி	2 2 16
18	செடி	2 1 39
21	செடி	2 2 15
22	செடி	2 2 3
23	செடி	2 2 11
24	செடி	2 1 34
25	செடி	2 1 31
26	செடி	2 1 37
27	செடி	2 2 10
29	செடி	2 1 36
30	செடி	1 1 4
33	செடி	1 0 35
34	செடி	2 2 21
35	செடி	2 1 39
36	செடி	2 1 30
37	செடி	2 2 0
38	செடி	2 2 2
39	செடி	2 2 11
40	செடி	2 1 23
42	செடி	1 3 24
45	செடி	0 3 1
46	செடி	2 2 9
47	செடி	2 2 6
48	செடி	2 2 12
49	செடி	2 2 16
50	செடி	2 2 22
51	செடி	2 1 31
52	செடி	1 0 26
53	செடி	1 1 9
55	செடி	1 1 6
56	செடி	2 2 3
57	செடி	2 2 3
58	செடி	2 2 1
59	செடி	2 2 39
60	செடி	2 2 5
62	செடி	2 2 1
63	செடி	2 2 1
66	செடி	2 2 6
68	செடி	1 1 28
மொத்தம்		121 1 30

அட்டவணை

இத்திட்டம் நுவரேலியா பட்டினத்திலிருந்து அம்பேயல் மட்டுப் பண்ணைக்குப்போகும் வீதியில் சுமார் நான்கு மைல் தூரத்திலுள்ளது பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ளது சுமார் ஒரு ஏக்கர் விஸ்தீரணங்கொண்ட ஏறக்குறைய 115 துண்டுகளை இத்திட்டத்தில் அடங்கியுள்ளன.

மனுசெய்வதற்குக் குறிக்கப்பட்டுள்ள மாநிலப்பத்திரம்

- முழுப் பெயரும் விவரம் _____
- வயது _____
- தொழில் _____
- வசிப்பிடம் _____
- இலங்கைப் பிரஜையாகப் பதிவுசெய்யப்பட்டவரா? _____
- நீர் பிறந்த அன்று உமது பெற்றோர் இலங்கைப் பிரஜைகளாகப் பதிவுசெய்யப்பட்டவர்களாக இருந்தார்களா? _____
- (அ) நீர் விவாகம் செய்து கொண்டவரா? _____
(ஆ) விவாகமாகாவிடின், இந்த மனுப்பத்திரம் அனுப்பும் நாள்க்கு முந்திய மார்ச் மாதம் 31 ந் தேதி அன்று ஒரு வருமான வரிக் கணக்கு வருஷத்திற்கு, 1932 ம் ஆண்டின் வருமானவரிச் சட்டத்தின் கீழ்ப்படி பிரமாணம் சட்டத்திற்குட்பட்ட உமது வருமானம் ரூபா 12,000 இதை மெற்பட்டதா? _____
(இ) விவாகம் செய்துகொண்டவராயின், இந்த மனுப்பத்திரத்தே திகளுக்கு முந்திய மார்ச் மாதம் 31 ந் தேதியன்று ஒரு வருமான வரிக் கணக்கு வருஷத்திற்கு, 1932 ம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தின் பிரகாரம் கணிக்கப்பட்ட உமது வருமானம் ரூபா 24,000 இதை மெற்பட்டதா? _____
- (அ) (i) உமக்குச் சொந்தமாயுள்ள நிலத்தின் விஸ்தீரணமென்ன? (ii) 1935 ம் ஆண்டின் 19 ம் இலக்க நிலத்திருத்தச் சட்டத்தின்கீழ்ப் பெற்றுக்கொண்ட நிலத்தின் விஸ்தீரணமென்ன? (iii) அரசாங்கத்திடமிருந்து குத்தகைக்குப் பெற்றுக்கொண்ட நிலத்தின் விஸ்தீரணமென்ன? _____
(ஆ) 8 ம் பந்தியின் (அ) (i), (ii), (iii) ம் பிரிவுகளைச் சொல்லப்பட்ட நிலங்களைப் பூரணமாகப் பண்படுத்தப்பட்டிருக்கின்றனவா?
- உமக்கு மிருஷிகத்தைப்பற்றிய அறிவு அல்லது அனுபவம் உண்டா? உண்டாயின் சுருக்கமாக விவரங்கள் அறிவிக்கவும் _____
- நிலத்தைப் பண்படுத்தவதில் ஒரு வருஷத்திற்கு எவ்வளவு பணம் செலவிடத்தயாராகவிருக்கிறீர்? _____

காணி மீட்டற் சட்டம்

L A 3453/J 54 L 41

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமா அறிவித்தல்

- 1042 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதனைத்தொள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,
(3) அதற்கைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—
(அ) நேர்முகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவரால் மூலமாக தனக்கொடுவ கிராம சங்க கந்தோரில் 1956 ம் ஆண்டு பங்குனி மாதம் 24 ந் திகதி காலை 9 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,
(ஆ) அக்காணியில் தமக்குள்ளே உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈட்டு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1956 ம் ஆண்டு பங்குனி மாதம் 17 ந் திகதியன்று அல்லது அதற்கு முன்பு எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

புத்தளம் டிஸ்த்ரிக்டு உதவி ஜனநாயகப் பேரவை பிரிவுகளில் உட்கலை வியங்கே ஆகிய நான்கு மேற்கொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தொடர் அறிவித்தல் கொடுக்கப்படுகிறது.

டி லியன்கே,

புத்தளம் டிஸ்த்ரிக்டு அரசாட்சி அதிகாரி.

1956 ம் ஆண்டு ஜனவரி 31 ந் உ.

அட்டவணை

LC-13 728

ஆரம்பப்பட இலக்கம் A 1,306. கிராமம்—தனகொடூவ

துண்டு 1.

காணியின் பெயர் கனகாணிமுள்ள, விபரம் 12 வயதுள்ள தென்னந் தோட்டம், உரித்தாணியின் பெயர் சே வயிரவன செட்டியார், 310, மெயின் ஸ்ரீட், நீர்கொழுமுடி; விசாலம் ஏ 0, றா 0, ப 10

துண்டு 4

காணியின் பெயர் கனகாணிமுள்ள, விபரம் டெனியாவுடம் 5 முதல் 12 வயதுள்ள தென்னந் தோட்டம், உரித்தாணியின் பெயர் சே வயிரவன செட்டியார், 310, மெயின் ஸ்ரீட், நீர்கொழுமுடி விசாலம் ஏ 1, றா. 0, ப 1.

மொத்தம் ஏ 1, றா 0, ப 11

நாளுவித அறிவித்தல்கள்

இல. LJ 537.

முடிக்குரிய காணிப் பிரமாணம் 21 (2) ன் கீழ் அறிவித்தல்

மானமபிறறிய, மகாவலிகங்கைத் திருப்பவிச்சி சபையின் நம்பிக்கையுடைய பொறுப்பாளர்களாகிய திருவாளர்கள் மாரிமுத்து அருளுசலம், குல சேகரமினீசர் உடையார் சோமசூரியம், காளியப்பன் வணனாரி என்பவர்கள் பிரிவுளவைப் பூர்வாங்கத்திட்டப் படம் 58 A இல் உடன்காணித்துணடுகளை 1 லும் 2 லும், 3 ஏக்கர் 4 போச விஸ்தீரணமுடனவு மாசு காணித்துணடுகளை அக்காணியினில் ஓர் ஸ்சவக கோவில் தாபிப்பதன் பொருட்டுக் குத்தகைக்குக் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்கள் என்று இத்தால் அறிவித்தல் செய்யப்படுகிறது

2 குறித்த காணி கிடைக்கக்கூடியதாயிருக்கின்றது எனைய நிபந்தனைகளோடு பின்வரும் நிபந்தனைகளுக்கமைவாகக் குத்தகை விண்ணப்பத்தை ஏற்று அனுமதிக்க உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

(அ) குத்தகைக்காலம். 30 ஆண்டுகள் ,

(ஆ) வார்டுக ஆண்டொன்றுக்கு 16 ரூபா

(இ) குத்தகை தொடங்கிய 3 ஆண்டுகளுக்குள் பொலநறுவை அரசாங்க மாகாணத்திபா திருப்பதிப்படும விதத்தில் குறித்த காணியில் (நங்கிதனத்ததுப்பினனர் ஸ்சவக கோவில் எட்டு குறித்துக் காட்டப்படும) வளரியமமன கோவில் ஒன்றினையும் தெயவ யானையமமன கோவில் ஒன்றினையும் யாத்திரிகர் மடங்கடா மூன்றினையும் குறித்த குத்தகைக்காரர் நிறுவுதல் வேண்டும்

(ஈ) குறித்த குத்தகைக்காரர் குறித்த காலியை ஓர் ஸ்சவக கோவிறறல் மாகவன்றி வேறெதும பொருடும் உபயோகிக்கக்கூடாது

3 நங்கிதனத்ததுள்ள திகதியிலிருந்து ஆறுவாரங்களுக்கிடையில் இக் குத்தகையைக் கொடுக்கக்கூடாது என்று எழுத்து மூலமாகத் தக்க காரணங்கள் எனக்குக் காட்டினால் குறித்த குத்தகைக் கொடுக்கப்பட்டிடும

4 1955 ம ஆண்டு எப்பிரல் மாதம் 1 ம திகதி வெளியால் 10,782 இல் அரசாங்க வாததமானப்புத்திரிகையிற பிரசரிக்கப்பட்ட LJ 537 ம இல் அறிவிப்பு இத்தால் அழிக்கப்படுகிறது

பயிப்பு பயிப்பு ஜே மெண்டிஸ், காணி அதிகாரிக்கா

கொழுமுடி, 1956 ம சூரி மாதம் 10 ந ள.

முடிக்குரிய காணிப் பிரமாணம் 21 (2) ன் கீழ் அறிவிப்பு

எலகராக குடியேற்றத் திட்டம், பக்கமுனை 6 ம வட்டத்திலுள்ள கசரிதோதய று புண்ணியவாதன சபையின் நம்பிக்கையுடைய பொறுப்பாளர்களாகிய திருவாளர்கள் நெறத்த முடியானசெலாகே முடியானசு அலுத்தகேதர தென்ன குமாரன்னலாகே க்தர கிரகாமி, விஜயரத்தின முடியானசெலாகே கிரிபண்டா என்பவர்கள் எலகரா 1 ம கட்டம் 6 ம கண்டத்திலுள்ள 3 ஏக்கர், 0 றாட, 0 போசக் விஸ்தீரணம் கொண்ட ஒரு முடிக்குரிய காணித் துண்டை அதில் ஒரு பெளத்த ஆலயம் தாபிப்பதற்காக, குத்தகைக்குத் தருமாறு விண்ணப்பித்ததுள்ளாரர்கள் என்பதை இத்தால் அறிவிக்கப்படுகிறது.

2. அக்காணியின் எல்லைப் பின்வருமாறு —

வடக்கு முடிக்குரிய காடு, கிழக்கு. நெற்காணித்துண்டு இல் 43. மேற்கு மேட்டு நிலப் பங்கிடு இல் 48. தெற்கு. மேட்டு நிலப் பங்கிடு இல் 43.

3 இந்நோக்கத்திற்காகிய காணி கொடுக்கக் கூடியதாக விருக்கிறது எனைய நிபந்தனைகளுடன் பின்வரும் நிபந்தனைகளுக்கும் அமைவாக, குத்தகைக்காகிய இல விண்ணப்பத்தை அனுமதிப்பதென உத்தேசிக்கப்பட்டனது —

(அ) வாடகை வருடத்துக்கு ரூபா 3 ,

(ஆ) குறித்த குத்தகைக்காரர், அக்குத்தகை தொடங்கும் திகதியிலிருந்துமுன்று வருடத்துள், ஒரு பானுசலை, கிசாரை, தாம போதனைசலை, நூல் நிலையம், உலாசசலை, போதிப் பிரகாரம், மலசல் கூட்டம் ஆகியபுறறை (இதனத்ததுப் பின்னா இவை ஆலயம் என்று குறிக்கப்பட்டபடும) அக்காணியில், பொலன்னறுவை அரசாங்க அதிபர் திருப்பதிப்படுமடியாக, அமைத்தல் வேண்டும் ,

(இ) ஆலயத்துக்கு வேண்டிய வதிவுக் குருவை, அக்குருவானவா அந்த நிக்காயத்துக்குச் சோந்தவரோ அநநிக்காயத்தின உயர் குருவின் அங்கீகாரத்துடன் குறித்த குத்தகைக்காரர் கெரிந் தெடுத்தல் வேண்டும் ,

(ஈ) குறித்த குத்தகைக்காரர் அநநிலத்தை ஓர் பெளத்த ஆலயத்துக் காகிய இடமாக உபயோகிக்கக்கூடாமெய்யாறி வெறு எந்நோக்கத்திறரும் பயன்படுத்தக் கூடாது

(உ) ஆலயம் கட்டி முடித்தது நூறு மாதக்குட்கு இடையில், குறித்த குத்தகைக்காரர், பொது நம்பிக்கையுடைய பொறுப்பாளரால் அங்கு காரமளிக்கப்பட்ட ஓர் உறுதிச் சாத்தன மூலம் அவவாலயத்தை அடையுததல் வேண்டும் அவ்வாறு நிகழுமிடத்து, கோமிலின் நம்பிக்கைப் பொறுப்பாளர் அல்லது அதனை நடாத்தும் கிசாரதிபதிக்கு இச்சந்தாப்பத்தில எவரோ அவருக்கு, அக்காணி 99 வருடகாலத்துக்குக் குத்தகையாகக் கொடுக்கப்படும

4 இதன் கண்ணுள்ள திகதியிலிருந்து ஆறு வாரங்களுக்குள், இக் குத்தகையைக் கொடுக்கக் கூடாதென எழுத்தி மூலம் தக்க நியாயம் எனக்குக் காட்டினால் இது அழிக்கப்படும

டபிசுபு, டபிசுபு ஜே. மெண்டிஸ், காணி அதிகாரிக்கா

கொழுமுடி, 1956 ம சூரி மாதம் 10 ந ள.